

ஈழமுங்
தமிழுங் (5)

மெல்லிவூர் பாதிரியார் மொழிபெயர்ந்து புதிய ஏற்பாடு

(கி.பி. 1759)



ஞானம் பாலச்சந்திரன்



வசனநடை சிற்கிருத்த வல்லாளர்
மெல்லேநா பாஞ்சர்யார்
மொழியெய்த்த
புந்த ஏற்பாடு
(கி.பி.1759)

ஞானம் பாலச்சந்திரன்



ஞானம் வெளியீடு : 40

SL Rs. 300/-

US \$ 3

ஸமூழம் தமிழும் (5) – ‘மெல்லூரா பாதிரியார் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு’

ஞானம் பாலச்சந்திரன்

1^{ஆம்} பதிப்பு, ஏப்ரல். 2016

Eelamum Thamilum (5) - 'Melho Pathiriyar Molipeyarthar Puthiya Eatpadu'

Gnanam Balachandran

(balag.lk@gmail.com)

First Edition, April. 2016

Designed & Published By: Gnanam Pathippakam, 3B, 46th Lane, Colombo 06, Sri Lanka.

Tel: 0094 11 2586013, Fax: 0094 11 2362862. Email: editor@gnanam.info


Printed by: Kumaran Press (Pvt) Ltd. 39, 36th Lane, Colombo 06, Sri Lanka.

ISBN 978-955-8354-89-9



You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

வசனநட
கைவழ்த வல்லாளர்



நீண்ட ஆறுமுக நாவலர்
(1822-1879)

அவர்களுக்கு

ஞந்நாஸ் சமரப்பஸ்ராம்

‘ஞானம் பதிப்பகம்’ மற்றும் ‘ஞானம் கலை இலக்கியச் சங்கிலை’ ஆகியவற்றின் ஸ்தாபகரும் பிரதம ஆசிரியருமான ந.ஞானசௌராண் அவர்களது பவளவிழா ஆண்டு (2016 சித்திரை - 2017 சித்திரை) நிகழ்வுகளில் ஒன்றாக ஞானம் பதிப்பகத்தின் 40ஆவது வெளியீடாக இந்நால் வெளிவருகிறது.

வாசகீர் திவனதீநுதிருங்

ஆத்துத் தமிழ் இலக்கியத்தையும் அதன் வாயிலாகத் தமிழ்க்கறு நல்லுலகின் தமிழ் இலக்கியத்தையும் சீர்க்கையில் படுத்தும் நோக்குடன் ஈழமும் தமிழமும் என்னும் தொடர்நூல்களை வெளியிட்டு வருகின்றோம். இந் நூல்களில் செய்யப்படக்கூடிய திருத்தங்களை ஆதாரங்களுடன் அறியத் தருமிடத்து எதிர்வரும் காலங்களில் வெளிவரக்கூடிய திருத்திய பதிப்புக்களில் தெரிவித்துவர்களின் பெயர்களுடன் திருத்தங்களையும் உள்ளடக்குவோம்.

நன்றி

ஞானம் பாலச்சந்தரன்

3-B, 46th Lane, Colombo - 6, Sri Lanka
balag.lk@gmail.com

பதிம்புறை

தமிழ் இலக்கியத்தின் வரலாறு எழுதும் முயற்சிகள் மேற்கொள்ளத் தொடங்கி நாறு வருடங்களுக்கும் மேலாகவிட்டன. தமிழ் வரலாறு, இலக்கிய வரலாறு, இலக்கிய வழி வரலாறு எனப் பார்வைகள் கூர்க்கப்பற்று வந்தமையையும் காணமுடிகின்றது. இருப்பினும், தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியன் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிரப்பப்படாத பல வெற்றிடங்கள் உள்ளதை ஆய்வுகைம் அறியும். இந்நிலையில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் செப்பினிடப்பட்ட பல தருணாங்களில் தமிழ் இலக்கிய வரலாறானது செழுமைபெற்று வந்துள்ளது. முக்கூட்டற்பாளுக்கு முன்னதாக ஈழத்துக் 'கதிரைமலைப் பள்ளு' தோன்றியதென்றும் 'கோயிற் புராணத்துக்கு முன்னதாக ஈழத்துத் 'தாவுணை கைலாச தலபுராணம்' பாடப்பெற்றது என்பதுமான இழப்பிரிகள் இன்றும் நடைபெற்றவன்னாம் உள்ளன. எமக்குக் கிடைக்கப்பெறும் பரந்துபட்ட தகவல்களுக்கு ஏற்ப இலக்கிய உலகம் கொண்டுள்ள முடிவுகளானவை திருத்தமும் செம்மையும் பெற்று வந்துள்ளன.

தமிழ் வரலாற்றின் சில முடிவுகளை மீள்வாசிக்கும் முயற்சியாக கானம் பாலச்சந்திரனின் இந்நால் அமைகின்றது. 1759ஆம் ஈழத்துறிஞரான பல்பி டி மெல்லஹா மொழிபெயர்த்த பைபிளின் புதிய ஏற்பாடு கொழும்பில் அங்காகியுள்ளது. இப்பதிப்பினை கமையாகக்கொண்டு “தமிழ் அச்சத்துறையூடாகத் தமிழ் வரலாற்றை” அணுகும் முயற்சியை நூலாசிரியர் மேற்கொண்டுள்ளார்.

இந்நாலின் வாயிலாகத் தமிழ் வரலாற்றிலே 19ஆம் நூற்றாண்டில் உள்வாங்கப் பட்டதாகக் கருதப்படும் ‘சந்திபிரித்து அச்சப்பதித்தல்’, ‘தரிப்புக்குறிக்களைப் பயன்படுத்தல்’, ‘பலவகை எழுத்துருக்கள்கொண்டு அச்சப்பதித்தல்’ போன்ற முயற்சிகள் 18ஆம் நூற்றாண்டிலேயே மேற்கொள்ளப்பட்டுவிட்டன என்கின்ற விடயங்கள் ஆதாரங்களின் வாயிலாக நிறுவப்பட்டுள்ளன. மேலும் ‘பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பு வரலாறு’, ‘வசன இலக்கியம்’, ‘எழுத்துச் சீர்திருத்தம்’ சார்ந்த சில முடிவுகளையும் மீள்வாசிப்புக்கு உள்ளாக்குவதாக இந்நால் அமைகின்றது.

இந்நாலுக்குப் பெருமைசேர்க்கும் வகையில் அணிந்துகை வழங்கிய தகைசார் வாழ்நாட் தமிழ்ப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

சுஞ்சிகைப் பணிக்கும் நூல் பதிப்புப் பணிக்கும் ஆதரவு நல்கிவரும் வாசக அன்பர்களுக்கு எமது இதயங்களின்த நன்றி என்றும் உரியது.

ந. ஞானசேகரன்
‘ஞானம்’ பதிப்பகல்

3-B, 40ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06, இலங்கை.
editor@gnanam.info

அணிந்துரை

தமிழ் ஆய்வில் ஈடுபட்டு வரும் நம்மிற் சிலர் சமஸ்கிருத மொழியினைக் கற்றுப் பயன் பெற்றோம். இதுபோல் பாவி மொழியினையும் சிங்கள மொழியினையும் கற்கத் தவறியதால் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் சில பகுதிகளை ஒளி பாய்ச்சிக் காட்ட முடியவில்லை. கிறிஸ்தவ மிஷனரியாரின் வருகையுடன் அச்சுப்பொறி யின் வருகையும் ஏற்பட்டது. அச்சுக்கோரத்தல், வரிவடிவம் தொடர்பாக பல இடர்கள் இருந்தபோதிலும் பெருந் தொகையான சமய நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவை நம்முடைய பெரும்பாலான அறிக்கருக்குடைய நுணுகிய பார்க்கவுக்கு உட்படவில்லை. இவற்றுள் பெரும்பாலானவை கிறிஸ்தவ சமயம் சார்ந்தவை என்பதால் அப்பார்க்கவை விடுபட்டிருக்கலாம். இப்பொழுது ஈழத்தமிழ் வரலாற்றை நுணுக்கமாகப் பார்க்கும் நானம் பாலச்சந்திரன் “**தமிழ் அச்சுத்துறைய்நூடாகத் தமிழ் வரலாற்றை**” அனுக முற்பட்டுள்ளார். இது தொடர்பாகப் பெருந் தொகையான ஆவணங்களைப் பார்க்கவையிட்டதுடன் அவற்றிலிருந்து பயனும் சுகவையுடைய பல தகவல்களை நமக்குத் தருகிறார். அதன் விளைவுதான் அவர் எழுதி வெளியிடும் ‘**மெல்லூரா பார்த்தியார் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு**’ என்னும் நூலாகும்.

ஸமூத்துத் தமிழ் மொழி, இலக்கிய வரலாற்றிலே தமிழில் கைபிள் மொழிபெயர்ப்பு ஒர் இடத்தைப் பெற்றுள்ளது. கி.பி 1670இல் ஈழத்தில் கைபிள் மொழி பெயர்ப்புத் தொடங்கி நடைபெற்று வந்தது. அந்த வரலாற்றுத் தடத்திலே முதன்முதலாக ஒர் ஈழத் தமிழர் கைபிளை மொழிபெயர்த்தார் என்ற செய்தியினை நானம் பாலச்சந்திரன் தன்னுடைய நூலிலே தந்துள்ளார். 1740 வரை ஈழத்தில் நடைபெற்ற கைபிள் மொழிபெயர்ப்பில் ஈழத்தமிழினரின் பங்களிப்புப் பெரிதாக இருக்கவில்லை.

“**இந்தப் பஞ்சாந்யமலைதான் ஈழத்துத் தமிழரான மீன் டி மெல்லூரா** (Philip De Melho) எமது கவனத்தற்கு வருகிறார். க.ம. 1744ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தில் பண்ணிய அமர்த்தப்பட்ட செட்டி வம்சத்தைச் சௌர்த்த டி மெல்லூரா அவர்கள் கொழும்பு செம்னார்யல் கல்வி கற்றவர். தமிழ், ஹெப்ரு, கஷ்டக்கம், லத்தீன், டச்சு, பொர்த்துக்கையம் என்னும் மொழிகள் மகுந்த தெர்ச்ச பெற்றிருந்தார். ஒல்லாந்து அரசாங்கமின்டி இவர் மொழிபெயர்த்த தமிழ் கைபிளை (புதிய ஏற்பாடு) 1759ஆம் ஆண்டு கொழும்பிலை அச்சீடுள்ளார்கள்.”

என்று நூலாசிரியர் கூறியுள்ளது நமது சிந்தனைக்கு விருந்தாக அமைகிறது.

பிலிப் டி மெல்லூரா தமிழில் மொழிபெயர்த்த தமிழ் கைபிள் புதுமையான பல விடயங்களைக் கொண்டு அதற்கு முன்னாரும் பஞ்சாரும் எத்தகைய மாற்றங்கள் தமிழ் உரை வடிவத்திலும், சொல் வடிவத்திலும், வர்வடிவத்திலும் ஏற்பட்டுள்ளன

என்பதை அறிய முற்படும் தொடக்க முயற்சியாக அமைகிறது எனக் கூறுகிறார். நூலாசிரியர் ஓனம் பாலச்சந்திரன் தேடல் செய்யும் ஓர் ஆய்வாளர். சான்றுகளுடன் எதனையும் கூற விகிழபவர். நாவெலருடன் தொடர்புபடுத்தி அவர் கூறியுள்ள பின்வரும் இரு விடயங்கள் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்:

1. தமிழ் உரைநடையில் சந்திப்பிரித்தெழுதுதல்

2. தறிப்புக் குறிக்களைப் பயன்படுத்தியமை

வழக்கமாக ஏநீலை ஆறுமுகநாவல்லே இவ்விரண்டையும் தமிழ் உரைநடைக்கு அறிமுகம் செய்தார் என்று கூறுவது வழக்கம். ஆனால் ஓனம் பாலச்சந்திரன் பிலிப் டி மெல்லெஹா அறிமுகம் செய்தார் என்பதை சான்றுகளுடன் கூறியுள்ளார். ஆனால் சந்தி பிரித்தெழுத்தலை அவர் முற்றாகச் செய்தார் என ஆசிரியர் கூறவில்லை.

“ஸுத்தம்யூரான பல்பி டி மெல்லெஹா அவர்களால் தொடர்புவைக்கப்பட்ட (1759)

தமிழ் உரைநடையில் சந்திர்காரம் பாந்து அச்சப்பத்தினும் முயற்சியானது வீல்லூயம் நெஞ்சிர்ஜனால் ஆற்றுப்படுத்தப்பட்டு (1847) ஆறுமுகநாவலரால் முறையாகக் கையாளப்பட்டுள்ளது எனக்கறுவதைப் பொருத்தமானும்.”

என்று நூலாசிரியர் கூறுவதைக் காணலாம்.

ஆழமும் தமிழும் என்ற தேடலில் ஓனம் பாலச்சந்திரன் யாழிப்பாண மன்னர் நறுவியதமிழ்ச்சங்கம், கைமன் காஷ்சிசட்டியன் அதராத் முயற்சகள், ந்ரதசார எண்ணல் (த.ந. 1506). தால வெலாசம் என்னும் நூல்களுடாக நமக்குப் பல புதிய செய்திகளைத் தருவதுடன், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நொந்திடுக்கிற பகுதிகளுக்கு வலுவுட்டியுள்ளார். அந்த வகையில் அவருடைய இன் னொரு பாய்ச்சலாக மெல்லோ பாந்தியார் மொழுபெய்த்த புதிய ஏற்பாடு என்னும் இந்நால் அமைகின்றது. இந்த இளைஞருடைய நிறுவுக்கமான பார்த்தையும் தேடலில் உள்ள அளவற்ற பற்றும் ஆர்வமும் தமிழ் ஆய்வுக்கு வலுச் சேர்க்கின்றன. நிராத்த தலை யுடைய நமக்கெல்லாம் பெருமம் தருகின்றது. அவருடைய இந்த நாலுக்கு அணிந்துகரை எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைக் கூறி இந்த அணிந்துகரையை நிறைவுசெய்கிறேன்.

முதுமுகனவர் அ. சண்முகதாஸ்

Ph.D. (Edinburgh), D.Litt. (Hon. UJ)
தகைசார் வாழ்நாட் பேராசிரியர்
யாழிப்பாணப் பல்கலைக்கழகம்

1

அர்முகம்

திமிழ் அச்சுத்துறைக்கும் அதன்வாயிலாக பதிப்புத் துறைக்கும் 19ஆம் நூற்றாண்டில் ஈழத்தவர்கள் அளப்பரிய சேவை செய்துள்ளனர் என்பது தமிழ் ஆய்வுலகம் அறிந்த விடயம்.

இம்முயற்சியின் முதற்கட்டமாக தமிழ் எழுத்துக்களின் வரிவடிவத்தில் கவனம் செலுத்தப்பட்டது என்னாம். ஒலைச்சுவடியில் உள்ளனவற்றை அச்சுவாகனம் ஏற்றுவதே ஆரம்பநோக்கமாக அமைந்தது. தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்கள் உருவாக்கப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டு தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றாக அச்சுவாகனம் ஏறின. இவ்வாறு அச்சுவாகனம் ஏறுவனவற்றை செம்மையாக, பிழையின்றி அச்சிட்டதை அடுத்தகட்ட நிலையாக நாம் கருதுகின்றோம். பல பிரதிகளை ஒத்துப்பார்த்து செம்மைப் பதிப்புகளைத் தமிழ் அறிஞர்கள் வெளிக்கொணர்ந்தனர்.

செம்மைப் பதிப்புக்களை வெளிக்கொணர்வதுடன் திருப்தி யடையாத தமிழ் அறிஞர்கள், நுகர்வோருக்கு விடயங்கள் இலகுவில் புரியும் விதத்தில் சொற்களைச் சந்திவிகாரங்கள் இன்றி அச்சுப் பதிக்கும் முயற்சியில் கவனம் செலுத்தினர். இதன்விளைவாகச் செய்யுள்களையும் வசனங்களையும் சந்திவிகாரங்கள் நீக்கி அச்சிடத் தொடங்கினர். இதன்போது எழுத்தின் வரிவடிவங்களில் இருந்த கவனம் படிப்படியாகத் தமிழ்ச் சொற்களின் பக்கம் கூர்மைபெற்றதென்னாம்.

சந்திவிகாரமின்றி அச்சிடும் முயற்சியையொட்டி பிறிதொரு முயற்சியையும் தமிழகம் கண்டது. அனைவருக்கும் புரியவல்ல எளிய வசனங்களை உரைநடை வடிவத்தில் எழுதி அச்சிடத் தொடங்கினார். இது, நோக்கத்திலும் விளைவிலும் தமிழின் மரபு சார்ந்த உரைநடையினின்று மாறுபட்டதாகக் காணப்பட்டது.

இதன்படி, தமிழ் அச்சுத்துறை முயற்சியானது தமிழ் வரிவடிவத்திலும் பின்னர் சொல்வடிவத்திலும் தொடர்ந்து உரைவடிவத்திலும் எவ்வாறு அகறிலையிலும் புறநிலையிலும் தாக்கம் செலுத்தியது என்னும் ஆய்வு தமிழ் உலகில் மேற்கொள்ளப்படல்வேண்டும் என்னும் தேவையை வெளிப்படுகின்றது.

தமிழ் அச்சுத்துறையினுடாகத் தமிழ் வரலாற்றை நாம் இன்னும் அணுகவில்லை என்றே கூறவேண்டும்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வானது, 1578ஆம் ஆண்டு அச்சேறிய தமிழின் முதல் நூலான தம்பிரான் வணக்கம் தொடங்கி 300-400 ஆண்டுகளின் தமிழ் வரலாற்றைச் செப்பனிட உறுதுணையாக அமையும்.

இத்தகைய ஆய்வின் தேவையை எடுத்துக்காட்டும் ஆரம்ப முயற்சியாக இந்த நூலினைக் கருதலாம்.

1759ஆம் ஆண்டு ஈழத்துத் தமிழ் அறிஞர் பிலிப் டி ஷல்லிஙா பாத்ரியாரினால் மொழிபெயர்க்கப்பட்டு கொழும்பில் அச்சிடப்பட்ட பைபிளின் புதிய ஏற்பாடு ஆனது இவ்வாய்வின் மையப் புள்ளியாக எடுக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பினை மையமாக வைத்து அதற்கு முன்னரும் பின்னரும் எவ்வாறான மாற்றங்கள் தமிழ் உரை வடிவத்திலும், சொல்வடிவத்திலும், வரிவடிவத்திலும் ஏற்பட்டுள்ளன என்பதைக் காணவிடமூயும் முயற்சியாக இந்நூல் அமைகின்றது.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெல்லோ அவர்கள் தமது மதப்பிரசார சேவையின் விளைவாகப் பல்வேறு தமிழ்த் தொண்டுகளை ஆற்றியுள்ளார் என்று தெரியவருகின்றது. ‘தமிழ் உலகில் ஈழத்தவரின் பணிகள்’ என்கின்றபோது 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்கு அனைவரின் கவனமும் திருப்பப்படுவதால் மெல்லோ அவர்களைப் பலர் கண்டுகொள்ளாமலே விட்டுள்ளனர்.

உதாரணமாக, தமிழ்ப் பிரசங்கத்தைப் பொறுத்தமட்டில் ‘தமிழில் பிரசங்கத்தை அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்’ என்ற செய்திதான் எம்மிடையே இக்காலத்தில் பதிந்துள்ளது. ஆனால், நாவலருக்கு முன்னர் வாழ்ந்த மெல்லோ அவர்களும் பிரசங்கம் செய்துள்ளார் என்பதும், மெல்லோவை சபாஶிங்கம் என்று சிறப்பித்துக்கூறுமளவிற்கு சிறந்த பிரசங்கியாக இருந்துள்ளார் என்பதும் எமது கவனத்தில் பதியாமல் சென்றுவிடுகின்றன.

The services which Nāvalar rendered to the Tamil language are manifold. He was the originator of platform-speaking in Tamil. He cultivated this in imitation of the Missionaries for the purpose of inculcating the Saiva religion to the common man.

- க.கணபதிப்பிள்ளை, 1948,
Ceylon's Contribution to Tamil Language and Literature.

[University of Ceylon Review] [பக். 221]

இலங்கைச் சுடேசச் சிறின்தவர்களுக்கு முதன் முதல் ஆசாரிபவிதேஷ்கஞ் செய்ப்பட்ட இரபுவர் அசி வாசாலம் பிரசங்கியாலால் இவர்க்குச் சபாஶிங்கம் எப்ப பெயரிடவாம். இதைக்கும்போது இவர்க்கு வயச் சுதாபத்தேழு.

- அ.சதாசிவமியிள்ளை, 1886 மாவைர் சரித்திரி தீபகம், ரிலிப் தே மெல்லோ, 7ஆம் மீண்டுமிபு - 2006 [பக். 214]

16ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டுவரை ஐரோப்பியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே காணப்பட்ட சமயப் பூசல்கள் காரணமாக அவரவர் அவர்களுக்குரியவர்களை உயர்த்துவதும் பிறரைத் தாழ்த்துவதும் ஆகிய செயற்பாடுகள் கட்டுப்பாடின்றி நடைபெற்றுள்ளன.

இந்தப் பின்னணியில் கிடைக்கப்பெறும் ஆதாரங்கள் மாத்திரமே எமக்கு வரலாற்றைத் துணிய உதவிபுரிவனவாய் அமைகின்றன. தமிழ் வரலாற்றைச் செப்பனிடும் நோக்குடன் ஆதாரங்களை முன்வைக்கும்போது இதுவரைகாலம் எம்மத்தியில் விதைக்கப்பட்டுள்ள செய்திகளில் சில கேள்விக்குள்ளாகின்றன.

1759ஆம் ஆண்டு அச்சேறிய புதிய ஏற்பாட்டின் பிரதியை வைத்துக் கொண்டு தமிழ் வரலாற்றை அணுகும்போது 19ஆம் நூற்றாண்டில் நடைபெற்றதாக நாம் கருதுகின்ற சில முயற்சிகள் 18ஆம் நூற்றாண்டிலேயே நடைபெற்றுள்ளதற்கான ஆதாரங்கள் எமக்குக் கிடைக்கின்றன.

இவை எமது தமிழ் வரலாற்றின் மைல்கற்களை முன்நோக்கி நகர்த்துவதற்கு வாய்ப்பாக அமைகின்றன. இவையாவும் இந்நாலில் ஆங்காங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதேதருணம் தமிழ் அச்சுத்துறையின் வரலாறு எழுதும் நோக்கில் இவ்வாய்வு அமையவில்லை என்பதும் கவனத்துக்குரியது. மேலும் புதிய ஏற்பாட்டின் அனைத்து அம்சங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் முக்கிய அம்சம். இவ்வாய்வின் இறுதியில் மெல்லோ மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டின் பதிப்பானது மீண்டும் மீண்டும் பல வாசிப்புக்களுக்கு உட்படுத்தப்படல்வேண்டும் என்றும் உண்மை வெளிப்பட்டு நிற்கின்றது. ஆய்வின் குறித்த நோக்கம் கருதி பிலிப் டி மெல்லோ அவர்களின் வாழ்க்கை வரலாறும் இந்நாலில் தவிர்க்கப்பட்டுள்ளது.



பகுதி - 1

உரைவடிவம்

பைர்ணக்கான

தமிழ்

மொழிபெயர்ப்புகள்

இறத்தாழ முந்நாறு ஆண்டுகளுக்கும் முன்னரே பைபிளைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவந்துள்ளன. கிறிஸ்தவ மதப்பிரசார நோக்கத்துக்காக நடைபெற்ற இந்த முயற்சிகளானவை தமிழ்மொழியின் வரலாற்றிலே ஏற்பட்ட சில வளர்ச்சிகளுக்கும், மாற்றங்களுக்கும் மைல்கற்களாக அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

ஜோரோப்பியரில் பலர், இத்தகைய முயற்சிகளின் வாயிலாகத் தமிழுக்குத் தொண்டர்றியுள்ளனர் என்பது நாம் அறிந்ததே. இந்தப் பட்டியலில் சீகன்பால்க் ஜீயர் (Ziegenbalg) என்னும் ஜேர்மன் நாட்டவரும் பல முன்மாதிரியான சேவைகளைத் தமிழுக்கு ஆற்றி யுள்ளார். 1682ஆம் ஆண்டு பிறந்த சீகன்பால்க் அவர்கள் தமது கல்வியில் தேர்ச்சிபெற்று 1706ஆம் ஆண்டு சேவை செய்வதற்காக இந்தியாவை வந்தடைந்தார். பைபிளைத் தமிழ்ப்படுத்தும் வரலாற் றினை சீகன்பால்க் அவர்களுடன் தொடங்கும் வழிமையே பொது வாக்க் காணப்படுகிறது.

பைபிளின் முதலாவது நூலாக பழைய ஏற்பாறு அமைகிறது. இதிலே அடங்கியுள்ள 39 நூல்களையும் மூன்று பகுதிகளாக வகுப்பர். பைபிளின் இரண்டாவதாக அமைகின்ற புதிய ஏற்பாடில் 27 நூல்கள் காணப்படுகின்றன. சீகன்பால்க் அவர்கள் 1708ஆம் ஆண்டு புதிய ஏற்பாட்டினை மொழிபெயர்க்கத்தொடங்கினார். 1711ஆம் ஆண்டு புதிய ஏற்பாடானது மொழிபெயர்த்து முடிக்கப்பட்டிருந்தாலும் John Ernest Grundler அவர்கள் தரங்கம்பாடிக்கு வந்தபின்னரே அந்நால் அவரின் உதவியுடன் 1714இல் அச்சேறியுள்ளது.



B. Ziegenbalg
(1682 – 1719)

A cursive signature in black ink that reads "Bartholomew Ziegenbalg".

- சீகன்பால்க் அவர்களின் கையெழுத்து
[1719]

புதிய ஏற்பாட்டின் முழுமையான வடிவமும் இம்மொழி பெயர்ப்பில் உள்ளடக்கப்படவில்லை. 1714ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு அச்சேறியின்னர் பழைய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்புப் பணிகளில் சீகன்பால்க் ஈடுபடத்தொடங்கினார். ஆனால், 1719ஆம் ஆண்டு, தமது 37ஆவது வயதிலேயே மரணமடைந்த சீகன்பால்க் அவர்களுக்கு பழைய ஏற்பாட்டின் அச்சுப்பிரதியைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பைபிள் மொழிபெயர்ப்புடன் தமிழ் இலக்கண நூல் உட்பட பல பணிகளை சீகன்பால்க் தமிழுக்குச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் சீகன்பால்க் அவர்கள் மொழிபெயர்த்த பழைய ஏற்பாட்டின் மூன்று பகுதிகளும் பென்ஜுயின் சூல்ஸ்லி (Benjamin Schultzze) என்பவரால் செப்பனிடப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டின் அம்மூன்று பகுதிகளும் முறையே 1723, 1726 மற்றும் 1727ஆம் ஆண்டுகளில் தரங்கம்பாடியிலே அச்சேறியுள்ளன. இப்பதிப்புகளிலே சீகன்பால்க் அவர்களின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதால் இவை சீகன்பால்க் அவர்களின் மொழிபெயர்ப்புகள் என்ற கணிப்பையே பெறுகின்றன.

யீநததேசத்துக்குஉந்துநம் யூ
ப்படிச்சுட்டனம் நூல்வெள்வர்தா
நூத்துவிளாம்பத்தேண்டுருங்குஉநாத
நையீநதப்பாதையிலேந்துநப்
பத்தக்கதாகச்சுக்கல்பிராமர
குந்தபோட்டினறயாசப்பட
டோம்.

இந்த தேசத்துக்கு வந்து தமிழ்
பழக்க உடனே சர்வேஸ்வரன்
திருவிளம் பத்தின திருவசனத்தை
இந்தப் பாவையிலே
திருப்பத்தக்கதாகச்
சகல பராமரிக்கொடே
விரையாசப்பட்டோம்

யீந
துதேசத்தேசூறுவேசானநைட
யத்துஉசனாமாந்துக்கமாக்பாம
பிரகுமபட்டக்குட்டகார்க்கா
ன போக்ளாலேஜ் ஸேபப
சீநாநுமயிலேயிருநகுபோ
னா அருஷிக்கந்தேஏருநமிட அச்ச
ாநக்லங்குஉந்துநுஅதிலேயிட
ப்போட்டநன்றபாபட்டநைட
பநாலுசுவியிசேஷநக்லங்மு
ப்போட்டத்தலமாா களாநடந
நநடபட்டக்லங்குடயபோ
ஷத்தகமுமாந்துக்கப்பட்டாப
போட்டலேஆச்சநு

இந்த தேசத்திலே
சர்வேஸ்வரனுடைய திருவசனம்
அதிகமாக ஸர்விக்கும்பழக்க
பகாரிகளான 'போப்'களாலே
ஜரோப்பச் சீமையிலே ஒருந்து
போன வருவத்திலே ஒரு
தமிழ் அச்ச எங்களுக்கு
வந்து. அதிலே கிப்போ புது
ஏற்பாட்டினுடைய நாலு
கவிசேவூங்களும் அப்போவத்
தலமார்கள் நடந்த
நபழகளுடைய புத்தகமும்
ஏழக்கப்பட்டாப்போலே ஆக்கது

- வைவிள் முன்னுரையிலிருந்து இரு பகுதிகள்
(1714)

தீஶுஷிதநுட்டபி ந
நத்து எநாபுசுப
ருஷிமட்டிப்பாரி
மாநுமதிருந்தாநு
குணபாட்டபிலே
ஏஞ்சுநட்டுதூ

*Geschrieben zu Tran-
quebar Anno Chri-
sti 1714. den 25.
September.*

படுத்தேடலோமேயீ
சுச்சிக்கண்டபல்கு
போபனாந்தாந்தாநு
ஷத்துசுக்கிருந்தலாநு

Bartholomaeus Ziegenbalg.
Iohannes Ernestus Gründler.

- புதிய ஏற்பாடு 1714^ஆ ஆண்டு செப்டெம்பர் 25^ஆ திகதி
வெளியிடப்பட்டுள்ளது.

சுதஞ்சியசநவேஶானுபயினுக்கீல
ஏசுகக்ரீருதகு
நாதாண்டி

தேவபதிலோகத்திலே மனுஷனியபபிதநத்தில் சேஷங்க
 ஜாயும்போதிச்சாக்கானடிப்பதேசங்களையும்சேயத்து
 தபநங்களையும் மனுஷரூக்குவேண்டிப்பாடுபடி
 எல்லாராகாட்டிமுனைகுடும்பத்திலும்தான்நாக்களையும்
 உயிரோடேன்றுதநநுபாலோகத்திலே மதிமயாக
 எறினாகத்தும்பதிவிருட்டியைச்சாக்காக்களாகத்தும் அப்போது
 தக்ளமாராநூலோகமே மங்கும்போய்புப்படிக்கொத்து
 சக்கிலில் சேஷங்களை சுதங்குசேன்றுக்கு ஈடுக்கும்பிதங்கு
 மடிங்களை எத்தனையும் முறைப்படித்துத் தமிழ்பநாள்
 அபாடமனுஸ்தயமுறைங்காமல்துப்பாந்ம
 அசுசுவேற்போய்த்துக்கம்



க்ஷமதங்களிதநத்துயிர்காதநாக்குநாதுபத்துலாமவந
 தமாக்கம்போதுயிதுதாங்களபாடடியிலேயிருக்கந்த
 பாதாமாக்கருட்டியச்சூலைபத்தக்கப்படது

1714ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி தரங்கம்பாழில் அச்சேந்திய
 புதிய ஏற்பாடு.



- 1714 – புதிய ஏற்பாடு
- 1723 – பழைய ஏற்பாடு – முன்றாம் பகுதி
- 1726 – பழைய ஏற்பாடு – கிரண்டாம் பகுதி
- 1727 – பழைய ஏற்பாடு – மூன்றாம் பகுதி

சீகன்பால்க் அவர்களின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் பரவலாக ஆவணப்படுத்தப்பட்டு வந்துள்ளபோதும் பைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கும் வரலாற்றினை 18ஆம் நூற்றாண்டில் தொடங்காமல் அதற்குமுன்னர் 17ஆம் நூற்றாண்டில் பிலிப்பஸ் பல்கியஸ் (Philippus Baldaeus) என்பவருடன் தொடங்கவேண்டிய தேவையை ஆதாரங்கள் எமக்குக் காட்டுகின்றன.

1632ஆம் ஆண்டு பிறந்த பல்தேயுஸ் அவர்கள் 1657ஆம் ஆண்டு ஈழத்திலே தொழில்புரிய வந்துள்ளார். இவர் 1671ஆம் ஆண்டுவரையில் ஈழத்தில் தொழில்புரிந்துள்ளார். மேலும் ஈழத்தவர்பற்றி இவர் எழுதிய நூல் ஒன்று 1672ஆம் ஆண்டு அச்சாகியது. பல்தேயுஸ் அவர்கள் 1671ஆம் ஆண்டு தமது 39 வயதிலேயே இறந்துள்ளார்.

பல்தேயுஸ் எழுதிய நூலானது ஒல்லாந்து தேசத்தில் ஆம்ஸ்டர்டாம் நகரிலே அச்சாகியுள்ளது. டச்சு மற்றும் ஜேர்மன் மொழிகளில் அமைந்த இந்த நூலிலே, தாம் ஈழத்திலிருந்து திரும்புவதற்கு முன்னதாகப் பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த் துள்ளதாகப் பட்டியல் ஒன்றினைத் தருகிறார். இவற்றுள் புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு சார்ந்த கேள்வி-பதிலிலான



Philippus Baldaeus
(1632 – 1671)

“Bez meiner Abreise hab ich den Einwohnern hinterlassen nachfolgende nothwendige Stücke zu ihrer Unterweisung/ aus der Portugiesischen Sprache alles ins Malabarisch gebracht/ durch Francicum de Fonseca. Gliedmas der Reformierten Christlichen Religion/ nachdem solche von mir zusammengestellt/ und mit ihm von Wort zu Wort überleget worden.

Das Evangelium Matthai.

Der kleine Catechismus.

Eine Unterweisung für dichenigen/ so zum H. Abendmahl geben wollen.

Kurze Fragen und Antwort über das Neue Testament.

Kurze Fragen und Antwort über das Alte Testament/ und die fünehmste Sachen so darin begriffen. (Dies war bey meiner Abreise aus dem Portugiesischen noch nicht ganz übersetzt.)

Before my departure, I took care to have the next following Pieces translated (the same being revis'd by me before) out of the Portuguese into the Malabar, by **Francis de Fonseca**, a Member of the Reform'd Churches.

“The Gospel of St. Matthew. The Lesser Catechism. Instructions for Communicants. Questions and Answers out of the New Testament. Short Questions and Answers concerning the chief Matters contain'd in the Old Testament. (This was not quite perfected at the time of my departure.)

புதிய ஏற்பாடு கேள்வி பதில்

பழைய ஏற்பாடு கேள்வி பதில்

Book - A true and exact description of the most celebrated East-
India coasts of Malabar and Coromandel; as also of the island of Ceylon
- [கிடை] பெர்மலாரி 1672 [பக். 400]
- [வைது] நானின் தங்கிள மொழியெங்கு 1703 [பக். 811]

<p><i>Het Vader onse in de Malabarsche tale en letteren.</i></p> <p>ஶானாக ஸ்ரீரூப <i>Pater noster</i></p> <p>சிறாக கன பிதா செ <i>qui es in celo</i></p> <p>உண நூடையநாமம <i>Sanctificetur nomen tuum</i></p> <p>ஏல்லாங்கு குக்கதம <i>Veniat regnum tuum</i></p> <p>ஏக உண நூடையடு <i>Et tecum regnum tuum</i></p> <p>ஏாச்சயம் ஶா பிரயாம <i>Fiat in terra</i></p> <p>யாதி மாபட ஶா யா ச <i>sicut voluntas tua</i></p> <p>ஏக கன பிதா யாத்தா செ <i>in celo</i></p> <p>யயுமாப போ லெபு <i>Facias Panem nostrum</i></p> <p>மயி வு மானல்லாரு <i>da nobis huius</i></p> <p>கு செய்ய அண யீ <i>nos duc in quietudinem</i></p> <p>சு னா னா எ சு க் னா ப <i>et dedit nobis</i></p> <p>பமான சு க ண க கு <i>nobis remitte</i></p> <p>யா பு தா ஏ ஏ ஏ ஏ <i>ut pax inter nos et omnes</i></p> <p>ஏ ழ கட யா க ஏ ஏ <i>remittimus ne fratribus</i></p> <p>கு நா ஏ க னா பொ அ <i>debetis nobis ut non</i></p> <p>க ஏ மாப போ லெந <i>inducere nos</i></p> <p>பு மெந க ஏ பா அக <i>in tentationem</i></p>	<p>கடனாக ஸ்ரீபடோ <i>அன்றக ஸ்ரீ தொ</i></p> <p>விதநுக்குன்றுத்தாக <i>libera nos</i></p> <p>டெடா கென சுக்ஞ <i>உமல</i></p> <p>ககுப்போல்லாங்கு <i>எப்போல்லி</i></p> <p>பாராம விலகு <i>உமல</i></p> <p>ஏதெண நூடம்புன <i>உமல</i></p> <p>பயடு ஏாச்சமுமடு <i>உமல</i></p> <p>லல்முமெர்மாகச்சிமுமே <i>போதித்து</i></p> <p>யப்போதும்யன <i>போதும்யன</i></p> <p>பாஷ்தாக சுமென <i>போதும்யன</i></p>
--	--

- தமிழில்
மொழியெர்க்கப்பட்ட
வழிபாடுகளில் ஓன்று 1672
(பக. 192)

Wahrschaffige Ausführliche Beschreibung
 Der
Berühmten Ost-Indischen Küsten
M A L A B A R
 und
COROMANDEL,
 Als auch der Insel
Z E Y L O N:

Samt dero angrändenden und untergehrigen Reichen / Fürstentümern / Ländern / Städten / vornehmsten Hafen / Gebäuden / Pagoden /
 Gewöuchen / Thieren ; der Einwohner Gehalt / Sitten / Kleidertracht / Haushaltung / Ceremonien : So wo auch der merkwürdigste Kriegshandel / Belagerungen / Zoll- und See-Schäfchen /
 fernerlich zwischen den Portugiesen und Holländern / Handel und Kaufmannschaften :
 Durchgehends verziert mit neuen Landshaheten und Abbildungen der vornschaffen
 Städte / Festungen / Trachten / Thiere / Früchte &c. so in INDIA selbst nach
 dem Leben gezeichnet / und folgend mit Fleiß zu Kupfer gebracht :

Berebst einer
 Umfänglichen und Gründlichen Entdeckung der
Abgötterey der Ost-Indischen HEYDEN,
 Malabaren , Benjanen , Gentiven , Bramines &c.

So wo aus ihrem eigenen mit anhoro gebrachten VEDAM oder Gesetzbuch / und
 seßhändlichen Standgesetzen / als Gespräch und Bezeichnung ihrer vornehmsten Priester
 und Schriftpädagogen / nachgesprochen / erforschet / und widerlegt : zusammen dem Abbildungen
 ihres Götzen nach dero eigenen Bildern gezeichnet und fürgestellt .

Alles getreulich verfaßt und ans Licht gebracht

Durch

PHILIPPUM BALDEUM , weiland Diener des Gottl. Worts auf Zeylon.
 Einige aber aus dem Niederländischen ins Hochdeutsche mit Fleiß übersetzt /
 und mit einem vollständigen Register versehen .



A M S T E R D A M .
 Bey JOHANNES { JANSSONIUS von WAESBERG,
 Und
 von SOMEREN. Anno 1672.

1672இல் அச்சேறிய பல்தேயுஸ் அவர்களின் நாலின் அட்டைப்படம்

நூல்களும் அடங்குகின்றன. இவரின் தமிழ்மொழிபெயர்ப்பு முயற்சிக்கு பிரான்சில் டி பொன்சேகா என்பவர் துணைபுரிந்துள்ளார் என்பதைக் குறிப்புகளால் அறியமுடிகிறது.

1759ஆம் ஆண்டு ஈழத்திலே அச்சேறிய தமிழ் புதிய ஏற்பாடு நூலின் முகவரையின் வாயிலாக பல்தேயுஸ் என்பவரால் தமிழில் மொழிபெயர்த்த பைபிள் ஒன்று ஈழத்திலே கையெழுத்துப் பிரதிகளில் இருந்துவந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. இதனை பல்தேயுஸ் அவர்களே முழுமையாக மொழிபெயர்த்தாரா? அல்லது அவரின் வழிகாட்டலில் அவருக்குப் பின்வந்தோர் மொழிபெயர்த்தார்களா? என்பதைக் கணிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் இம்மொழிபெயர்ப்புப் பிரதியானது பல்தேயுஸ் தமிழ்ப்பஞ்சிய மற்றுமிழுஷ்டை சவிசேலம் என்றே அழைக்கப்படுகிறது.

இங்கீருந்து செல்லும் பாதை பல்தேயுஸ் தமிழ்ப்பஞ்சிய மற்றுமிழுஷ்டை சவிசேலம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதை பல்தேயுஸ் தமிழ்ப்பஞ்சிய மற்றுமிழுஷ்டை சவிசேலம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

- புதிய ஏற்பாடு 1759
முகவரை

“இந்த நீதிய சவிசேலத்தின் வாசகம், யள்ளிக்கூடத்துப் படியிருந்து மாநிலமாக விடும் பாதை பல்தேயுஸ் தமிழ்ப்பஞ்சிய மற்றுமிழுஷ்டை சவிசேலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நீதிய சவிசேலத்தின் வாசகம், யள்ளிக்கூடத்துப் படியிருந்து மாநிலமாக விடும் பாதை பல்தேயுஸ் தமிழ்ப்பஞ்சிய மற்றுமிழுஷ்டை சவிசேலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நீதிய சவிசேலத்தின் வாசகம், யள்ளிக்கூடத்துப் படியிருந்து மாநிலமாக விடும் பாதை பல்தேயுஸ் தமிழ்ப்பஞ்சிய மற்றுமிழுஷ்டை சவிசேலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.”

பல்தேயுஸ் என்பவரை அடுத்து பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பில் அதிரியான் டி மீ (Adrian De Mey) என்பவர் முக்கியத்துவம் பெறுகிறார். பல்தேயுஸ் அவர்களுக்குச் சிறிது காலத்துக்குப் பின்னர் 17ஆம் நூற்றாண்டின் இறுதிவரை டி மே அவர்கள் ஈழத்திலே பணிபுரிந்துள்ளார். இவர், யாழ்ப்பாணத்திலே செமினாரி ஒன்றைத் தொடங்கி கல்விப் பணிகளையும் செய்தவராவார். இவரும் பைபிளைத் தமிழ்ப்படுத்தியுள்ளார் என்பதை அறியமுடிகிறது. மொழிபெயர்க்கும்போது பல்தேயுஸ் அவர்களின் மொழிபெயர்ப்பை மூலமாக வைத்துச் செய்தாரா? அல்லது புதியதாகவே செய்தாரா? என்பதை அறிய ஆதாரங்கள் இல்லை. ஆனால் இவரின் பைபிள் மொழிபெயர்ப்பின் கையிழுந்துப் பிரதியானது ஈழத்தவரின் மத்தியில் பயன்பாட்டில் இருந்துள்ளது.

முதலாவது அச்சு இயந்திரமானது 1737ஆம் ஆண்டிலேதான் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈழத்தின் ஆளுனராக இமோவ் (Van Imhoff) அவர்கள் பணிபுரிந்தபோது ஈழத்தின் முதலாவது அச்சகந்தை 1737ஆம் ஆண்டு உருவாக்கினார். இதற்கு முன்னர் அனைத்து நூல்களும் கையெழுத்துப் பிரதிகளாகவே ஈழத்தில் இருந்துள்ளன. இமோவ் அவர்கள் அச்சகத்தை உருவாக்கியதுடன் தமிழ் பைபிளை ஈழத்திலே அச்சுப்பதிக்கும் பணியில் அதாஸ்பஸ் கிறாமர் (Adolphus Gramer) என்பவரை அமர்த்தினார்.

பைபிள் மொழிபெயர்ப்பில் கிறாமின் வகிபாகம் முக்கியத்துவமானது. கிராமர் அவர்கள்,

பல்நேயுள் செய்த மொழிபெயர்ப்பு (ஈழத்தல்)

டி மே செய்த மாழிபையர்ப்பு (ஆழத்தல்)

சீகன்பால்க் செய்த மொழிபெயர்ப்பு (தரங்கம்பாடி - இந்தயா)

ஆகிய மொழிபெயர்ப்புகளையும் ஈழத்தந் தற்கும் அறிஞர்களின் உதவியையும்கொண்டு 1737ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புப் பணியை ஈழத்தில் தொடங்கினார். இதன் விளைவாக 1740ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு ஈழத்தில் முதன்முதலாக அச்சேறியதாக அறியமுடிகிறது.

விமான், (Van Imhoff) என்பவர், **இவ்வட்டத்தலை** (முழுத்தலை)

புகழிச்சியடனே ஆளும்போது (ஆளனர்), உங்கள் நுத்திய இயற்கைக்குள்ள

நன்கையெனும் தன்கையெனும் போலே மனத்ராங்க், தமக்குண்டான பாரமான

விசாரங்களுக்குடை மேலாலே குறக்கப்பட்ட

**சங்கதபோந்த மல்புஸ் பல்தெயுஸ் என்ற குருவானவர் தமிழ்படுத்தன
“மத்தெயுஸ் எழிய கவுசேஷத்தையும்”**

சங்கதபோந்த அந்ரூயானுஸ் எத் மேய என்ற குருவானவர் தமிழ்ப்புத்தன “புதிய ஏற்பாடு முழுவதையும்”

தரங்கம்பாடியர் சங்கைபோந்த குருத்தள் தமிழ்ப்புத்தன புதிய ஏற்பாட்டையும் (சீகன்பால்க் 1714)

தாம் உய்ராட இருக்கும்போது யாழ்.....

பாட்டையார், தூஷிய்ராம்பாட்டை முகமூலமாக அ சர்ட்டாயைத் திருவங்கை பொரத்துருவாகிய அதோலிபுலி கிருமெஸி என்றாற்றுக்குப்பாராமாக்கி, இதுளை கிளிரக வாயக சியதுடத்தெளிக் கூட்டப்பட்டு, பாலையையிருத்தமின்மூலி முதிருடையூதல்வியைக்கொண்டு இவ்வத்துக்கிருந்து சூழப்பட்டு விளைவினை விசாரிப்பீரை கீளாக்க தமிடபாலையின் குண்டதுக்குமெல்லுக்குமிழுத் திருக்கிருவாருபாலைப்படுத்துமியுன்டுபண்ணிக்கொள்ளத்தக்காக, மெதவரத்தையடித்தார்.

... யாழிப்பாணத்தீர் சங்கைபோந்த குஞ்சாந்தை அதால்புலி நீராமர் என்றவருக்குப் பாருமாக்க

இதுகள் தீருக்க வாக்கியற்றுடனே சர்க்கட்டப்பட்டு.

பாலையைற்றித் தமிழ் மனுஷருடைய உதவ்யைக்கொண்டு

இவ்வடத்துத் தஞ்சைப் பூலோசனையின் வசாரிப்பின் கீழாகத்

தமிழ்ப் பாலையின் குணத்துக்கும் பலத்துக்கும் ஒத்தருக்கால் ஒரு பாலையைப்படுத்தலை

உண்டுபண்ணிக்கொள்ளத்தக்கதாக மெத்தவும் நெண்டித்தார்.

பாலையிரிக்கப்பன்னியுபுலிகொண்டு நடப்பிக்கப்பட்டு மததெழுதுதின் கவ்சகவிழும், நீண்டால் அருபசிமாதத்தினகட்சியிலில் உணக்கு உணதுபாலையிலில் கையாழிக்கப்பட்டுத்;

“மந்துவுல் எழுநன சுவர்சேஷம்” 1740 ஆண்டில் ஜப்பச் மாதக் கடையில் உணக்கு உணது பாலையில் கையாழிக்கப்பட்டது.

திலை புதுசியிட்டன் ஆழுமபொரு, உயுளை நிதியை இயிருக்குள்ளனருமையில் ஆணின்மையினுமெபிரிவில் மனத்தாயிசு, தமக்குஞ்சடங்பாராமான விசாரகளுக்குக்கூட்டுமலாக்குகிறதைப் பட்டசூலக டெங்கபிலிப்புலிப்புலியினாக்குருவானவரதமிடபடுத்தினாமததெழுன் ஏழுதினால்கொத்தையுருங்காவலைபொராத அதிரியாது ஸ்த தெயை என முகுருவான வாதமிடபடுத் தினாபுரியாக்குமிகுஞ்சுதாராதானபாடியிருந்துவங்கைப்பாரத்துருக்காகாமிடபடுத்தின்ற பாட்டையா, தாழுப்பொருடையிருக்குமூலமாக்கி த சர்ட்டாயைத் திருவங்கைப்பாரத்துருவாகிய அதோலிபுலி கிருமெஸி என்றாற்றுக்குப்பாராமாக்கி, இதுளை கிளிரக வாயக சியதுடத்தெளிக் கூட்டப்பட்டுபாலையையிருத்தமின்மூலி முதிருடையூதல்வியைக்கொண்டு இவ்வத்துக்கிருந்து சூழப்பட்டுவிளைவின் விசாரிப்பீரை கீளாக்க தமிடபாலையின் குண்டதுக்குமெல்லுக்குமிழுத் திருக்கிருவாருபாலைப்படுத்துமியுன்டுபண்ணிக்கொள்ளத்தக்காக, மெதவரத்தையடித்தார். இப்படித்தானை இந்தசக்கிரதமானததுவும் அதிகரிக்க முன்னதுவுமானதற்பின், அரசுப்புக்கைப் படத்தகங்களத்துமானாலும், அன்றையுமக்குரிக்கப்பட்டசூலக கூட்டுப்பட்டசூலக பொரத்திருப்புமா கூடுமானாலும், அதோலிபுலி கிருமெஸி என்றாற்றுக்குருவுக்கு சுவகைப்பொரத்துருசூலப் பூத்தாசனம் மிகுஞ்சுதுபடியைப்பட்டது. எனதுவரையும் பாலையிருத்தப்பன்னியுபுலிகொண்டு நடப்பிக்கப்பட்டு மததெழுதுதின் கவ்சகவிழும், நீண்டால் ஆண்டில் அருபசிமாதத்தினகட்சியிலில் உணக்கு உணதுபாலையிலில் கையாழிக்கப்பட்டுத்;

- புதிய ஏற்பாடு 1759

முகவரை

1670ஆம் ஆண்டு தொடங்கி பைபிளின் தமிழ் மொழி பெயர்ப்பு முயற்சிகள் நடைபெற்று வந்திருந்தபோதும் அம்மொழி பெயர்ப்புக்களில் காணப்பட்ட நிறைவின்மையை இது காட்டுகின்றது. இதற்கு முதன்மைக் காரணமாக, ‘தமிழர் அல்லாதவர்கள் இம்மொழி பெயர்ப்புகளைச் செய்தமையை’க் கூறலாம். இதனாலேயே “தமிழ்ப் பாலையின் குணத்துக்கும் பெலத்துக்கும் ஒத்திருக்கிற ஒரு பாலைப்படுத்தலை பாலையறிந்த தமிழ் மனுষருடைய உதவி கொண்டு செய்யுமாறு” பணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இப்பணியைச் செய்து 1740ஆம் ஆண்டு ஈழத்திலே பைபிளை அச்சிட்ட கிறாமர் பாதிரியாரும் தமிழர் அல்லர், என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அவர் தமிழர்களின் உதவிகளைப் பெற்று இம்மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார்.

இதனால் 1740ஆம் ஆண்டு வெளிவந்த பதிப்பிலும் ஈழத் தமிழர்களுக்கு மொழியின் அந்நியத்தன்மை இருந்திருக்கிறது. இந்தப் பின்னணியிலேதான் ஈழத்துத் தமிழரான மிலிப் டி மெல்ஹோ (Philip De Melho) எமது கவனத்திற்கு வருகிறார். கி.பி. 1744ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தில் பணிபுரிய அமர்த்தப்பட்ட செடி வம்சத்தைச் சேர்ந்த டி மெல்ஹோ அவர்கள் கொழும்பு செமினரியில் கல்வி கற்றவர். தமிழ், ஹீப்புறு, கிரேக்கம், லத்தீன், டச்சு, போர்த்துக்கேயம் என்னும் மொழிகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார். ஒல்லாந்த அரசாட்சியின்கீழ் இவர் மொழிபெயர்த்த தமிழ் பைபிளை (புதிய ஏற்பாடு) 1759ஆம் ஆண்டு கொழும்பிலே அச்சிட்டுள்ளார்கள்.

மெல்ஹோவின் இந்தப் பதிப்புத்தான் மையப்பொருளாக இந்த நூலிலே ஆய்வுக்கு எடுக்கப்படுகிறது.

இவர் வடமாகாணத்திற்கு அமைச்சராய் நியமிக்கப்பட்டு, யாழ்ப் பாணத்திலே பணிபுரிந்துள்ளார். புகழ்பெற்ற கூழங்கைத் தம்பிரான் இவரின் நண்பர். கூழங்கைத் தம்பிரான், தாம் பாடிய ஜோசப்பு புராணத்திலே டி மெல்ஹோவைக் குறிப்பிட்டிருப்பதை ஆய்வாளர் அறிவர்.

திருவலாங்கலைப் பிலிப்புமேலோன்றுக்கிண்ணத் தமிழ்நூல்களிலையென மின்னிமற்றென்வாய்ச் சிருதியர்மென்த் தொனித்தின்னேலுயிர்க்கருடொலைமாக கருணையாமெனப்பொழிந்தது கர்ரிருட்டுயலே.

The Tamil Plutarch, கைமன் காசிச்செட்டி
1859 [பக். 49]

புதிய ஏற்பாடு.

நூல்த்
ஏவகனி சாயங்கிய

யெசுலே கிறிஸ்த நூர்க்கடைய

புதிய பொருத்தத்திற
உல்லமான பொத்தகையென

ஓரத்தில்லைக்கைத்தீவுக்கு
உத்தமபிரபுத்தவமானவாகநூர்பாரமாகவினாட்டவேயாறு
கிளைத்துப்பார்வீப்பினாக
நிடப்பிக்கால

இருசெப்பயினுத கட்டுச்சூரியினுபடியெ
அப்போதைப்பிரிவேக்கால
படிமுக்கு.



தீர்த்தப்பதிகங்களைக்கும்போல் உத்தமத்தைப்பற்றி வலித்துக்கொண்டு வருகிறோம். அதைப்பற்றி விடுவது குடிசையாகிறது.

1759 ஆம் ஆண்டு யூஸ்ட் யூஸ்ட் மாதம் 25ஆம் திங்கள்
கொழும்பில் அச்சேநிய புதிய ஏற்பாடு.
(இந்த நூலிலே அம்வக்கு உப்புத்தப்பட்டுள்ள நூல்)

தமிழர் ஒருவரால் முதன்முதலாக மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் என்ற சிறப்பினை 1759ஆம் ஆண்டு பிரசரமாகிய இந்த நூல் பெறுகின்றது. 1578ஆம் ஆண்டு வெளிவந்த தமிழரான் வணக்கம் தொடக்கம் ஜரோப்பியரின் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு சேதேசிகள் உதவி வந்தாலும், தமிழின் கூறுகளை உள்வாங்கி தமிழாக்கப்பட்ட முதலாவது முயற்சி என்ற முக்கியத்துவத்தை வரலாற்று ரீதியில் இப்பதிப்பு பெறுகின்றது.

சமத்தில் இத்தகைய முயற்சிகள் நடைபெறுவதைப் போன்று பைபிளின் மொழிபெயர்ப்பைத் திருத்தும் முயற்சிகள் இந்தியாவிலும் அதே காலகட்டத்தில் நடைபெற்றுள்ளன. 1752ஆம் ஆண்டு பஃரிசியஸ் என்னும் (Johann Phillip Fabricius) ஜரோப்பியர் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பினைத் திருத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். சீகன்பால்க் மற்றும் பென்ஜமின் சூலஸ்ஸி வெளியிட்ட பழைய ஏற்பாடினை, ஏற்ததாழ 25 ஆண்டுகால உழைப்பின் பின்னர் 1777ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவிலே அவர் வெளியிட்டுள்ளார். அப்பதிப்பானது ஒரு புதிய மொழிபெயர்ப்பு என்னும் அளவுக்கு பப்ரிசியஸ் அவர்கள், மாற்றங்களைச் செய்துள்ளார் எனத் தெரியவருகிறது.

In 1777 an important version of the New Testament was published by the Rev. J. P. Fabricius, one of Schultze's successors in the Danish Mission at Madras. This version is far more elegant and classical in diction than that of the Tranquebar translators.¹ Fabricius likewise undertook the revision of Schultze's version of the Old Testament, preparatory to a second edition; but the work as revised by him has every claim to be considered as a new and independent version.

- Samual Bagster, The Bible of Every Land,
1848, [பக். 115]



Johann Phillip Fabricius
(1711 – 1791)

ପ୍ରକାଶକ.

கிடத்தாவா நியபராடரண
மாகாடுரக்கமாயங்குவமங்குத்தாதீக்குமெபர
மண்டலத்திலிருந்துதுப்பன் தேயவுக்குமா
சுறுமேயேசுக்கிள்ளதுவேன்மூலக்கேட
கங்குமதயசங்கிச்சுமதுக்குத்தினாகபபன
ஙும்நேதுப்போலகுத்தாதுக்குத்தினாகபபன
ஞராங்குப்பாக்கேயங்குடைக்குதோ. வஷி
ங்களுக்கேளமேல் புத்தியள்ள நீநத்தினாகுய
ஙவுக்குது, தங்கஞ்சுக்குதீருலைநேநும்புஞ்சுக
கீறுவேன்செதநுக்கிடைத்துப்போகாமலை, விது
கீட்டாகோடுக்கெட்டவாரிகள். ஏனென
குலநாமநரகத்துக்குப்போகாமலக்கரை
குமபட்டக்கிப்பாரானநுமாடு—மேலங்குகுப
குவுக்குத்தமாக்குதேயதுமாநுத்தேயமான
பொரமாடுதீலேவிப்பாக்கப்படுதே. என்ன
வேன்துலதமமேரடேஏக்குதேயவுமாக்க
குமட்டான புன்குமாரானாசுவர் நமக்கு
கேட்சுராகத்துக்குஞ்சிக்கானபதுகாணே.
தன்சுத்துமத்துங்குஞ்சேங்கங்கிறவன் குருதாஸ்வி
கேழுதுக்குதேங்கேங்கோ குப்பா அங்.

த னோல்தமிழும் சுதநாயகத்தைப்பன்மானின் போய்ப்போதுமதிருக்கிறாருதல். பாவுத்தேயெனு. தங்களுக்குநீத்தலைக்கின்றது அதைப்போக்கடித்தல். தேயவுந்தீரும்சாரே ரஸ்தத்ராணத்திலையுவரினால்பிளானா கிளார்யேநாமாசுனாவுதநுகேயேவகோபத்துக்கும் பிளானாவுலை அமல்குமநித்தயங்கும் உரை கிடுளானபாவிகளாய்விற்குதோம். மன அரசு பெருமும் கட்டுக்கிடுக்கும் மேராகவின்கா சமூதலானதுமினுணக்குமானாக்குப்பெட்டது கிருக்கிறதுமல்லாமல். சுவர்வுகுடமுட்டகுறஞனான்கும்யாத்பாவங்களாராக்குப்பட பயிற்குக்கிற சூனாதுகோணாக்கேலோகமானது போய்வெதுங்களவிக்கிறமாற்றாதனாக வருத்துரோகங்களைக்கொல்லபாதுகங்களைகள் ஏது களாவிப்பாரங்களை கண்ணுட்டகளாவுக்கிறனக்கூடுதலானங்களைமாக்களாலெந்து நந்தத்துக்கு விடு, எருத்துநதனபாவங்களுக்காக்குத்தான்தானேப்ராபரங்குமியாதோமட்டத்தொவாதம் பழா

- ജോഹൻ ഫിലിപ്പ് ഫബ്രിഷ്യസ് (Johann Phillip Fabricius) (1772-1777) മകവയരൈ

1714ஆம் ஆண்டு இந்தியாவிலே புதிய ஏற்பாடு வெளிவந்து 100 ஆண்டுகளின்பின்னர் இரேனியஸ் (C. T. E. Rhenius) என்பவர் புதிய ஏற்பாட்டை, மூல பாகையிலிருந்து மொழிபெயர்த்து 1823ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். இவர் சீகன்பால்க் அவர்களின் 1714ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பையும் டி மெல்லோ அவர்களின் 1759ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பையும் பார்வையிட்டிருக்கவேண்டும் என்று கருதலாம். இரேனியஸ் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன். அவற்றிலே பைபிள் மொழிபெயர்ப்பும் ஒரு பணியாகும்.

இவற்றினைத் தொடர்ந்து 1842ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஈழத்திலே பார்சிவல் பாதிரியாரின் (Peter Percival) பைபிள் மொழிபெயர்ப்புப் பணி எமது கவனத்திற்கு வருகின்றது. இம்மொழிபெயர்ப்புப் பணியில் ஸ்லெஞ் ஆறுமுக நாவலர் பங்குகொண்டார் என்பதை ஆய்வுலகம் அறியும். 1845ஆம் ஆண்டுவரை பார்சிவல் பாதிரியாருக்கு ஆறுமுக நாவலர் இந்த பைபிள் மொழிபெயர்ப்பில் உதவியிருக்கிறார் என்ற பதிவுகளைக் காணமுடிகிறது.

உடையலையின்

மின்ன் பாடசாலையில் ஆங்கில பாகைத்துயங் கற்று, எஃயதில் அப்பாட சாலைத் தலைவரான பீற்றர் பேர்சிவல் தேசிகருச்சுத் (Rev. P. Percival) தமிழ்ப்பண்டிராசி வேதாஷம் மொழிபெயர்ப்பில் அவர்க்கு கல்லூரியைச் சொல்ல அவருடன் கூடிச் சென்னைப்பட்டினம் போய்த் திருக்கிணவர். **சாசுடி முரு வரையிலூம் அவருக்குத் தூணைசெய்து**

- ஆ.சதாசிவம்பிள்ளை, 1886, மாவலர் சரித்தீர தீக்கம், 7ஆம் மீண்டும் - 2006, [பக. 32]

17ஆம் நூற்றாண்டிலே தொடங்கப்பெற்ற தமிழ் பைபிளின் மொழிபெயர்ப்பு முயற்சிகளின் மைல்கற்களாகக் கணிப்புப்பெறும் பணிகள் மாத்திரமே இதுவரை குறித்துக்காட்டப்பட்டுள்ளன. 1842ஆம் ஆண்டுக்குப் பின்னரும் இப்பணிகள் தொடர்ந்துவந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

முன்னர் குறிப்பிட்டதற்கு அமைய இக்கட்டுரையின் கருப்பொருளாக அமைவது டி மெல்லோ பாதிரியார் மொழிபெயர்த்து 1759ஆம் ஆண்டு ஈழத்திலே அச்சேறிய பதிப்பாகும். இக்கட்டுரையின் வரையறுத்த நோக்கம் கருதி பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றுக் குறிப்புகளை இத்துடன் நிறுத்திக் கொள்வது பொருத்தமாகின்றது.



C. T. E. Rhenius
(1790 – 1838)



Peter Percival
(1803 – 1882)



சுறுமக நாவன்
(1822-1879)

தமிழ்மொழி வரலாற்றில் மெல்லோ அவர்கள் மொழி பெயர்த்த பைபிள் பிரதிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப் படுவதில்லை. சிறுகுறிப்புகள் மாத்திரமே காணப்படுகின்றன. 1759இல் ஆண்டு அச்சேறிய மூலப்பிரதியை ஆதாரமாகக் கொண்டு தமிழ் மொழி வரலாற்றை நோக்கும்போது பல மறைந்துவள்ள செய்திகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அவற்றை விபரிப்பதே இந்நாலின் முக்கியநோக்கமாகின்றது.



வரலாற்றுப் பதிவுகள்



17^{ஆம்} நூற்று - மல்பைஸ் பல்தெயல்

(Philippus Baldaeus)

மத்தேயன் சவ்சேடம்

(அச்சேறியதான் குறிப்புகள் இல்லை)



17^{ஆம்} நூற்று இறுதி - அந்ரீயான் டி மே

(Adrian De Mey)

புதிய ஏற்பாடு

(அச்சேறியதான் குறிப்புகள் இல்லை. கையெழுத்துப் பிரதியானது ஸமுத்தில் இருந்ததான் குறிப்புகள் உள்ளன)



1714 - சீகன்பால்க் ஜயர் (Ziegenbalg)

புதிய ஏற்பாடு

(நூலாசிரியரிடம் மூலப்பிரதி உள்ளது)



1723 - சீகன்பால்க் ஜயர் (Ziegenbalg)

பென்ஜமன் சூல்ஸ்டீ

(Benjamin Schultze)

பகுபுய ஏற்பாடு - முதலாம் பகுதி

(நூலாசிரியரிடம் மூலப்பிரதி உள்ளது)



1726 - சீகன்பால்க் ஜயர் (Ziegenbalg)

பென்ஜமன் சூல்ஸ்டீ

(Benjamin Schultze)

பகுபுய ஏற்பாடு - இரண்டாம் பகுதி

(நூலாசிரியரிடம் மூலப்பிரதி உள்ளது)



1727 - சீகன்பால்க் ஜயர் (Ziegenbalg)

பென்ஜமன் சூல்ஸ்டீ

(Benjamin Schultze)

பகுபுய ஏற்பாடு - மூன்றாம் பகுதி

(நூலாசிரியரிடம் மூலப்பிரதி உள்ளது)



1740 – அதொல்புஸ் க்ராமர் (Adolphus Cramer)
மந்தேயுஸ் எழுநன சவ்செஷன்

பல்தேயுஸ் (ஈழுத்தில்), அதீரியான் டி மே (ஈழுத்தில்), சீகன்பால்க் (தூரங்கம்பாடியில் - 1714) மொழிபெயர்த்த பிரதிகளையும் ஈழுத்துத் தமிழினர்களையும் கொண்டு மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.
(அச்சப்பிரதி கிடைக்கவில்லை)



1759 – பிலிப் டி மெல்ஹூ (Philip De Melho)
புநிய ஏற்பாடு

தமிழர் ஒருவர் செய்த பைபிளின் முதலாவது மொழிபெயர்ப்பு. கொழும்பில் அச்சேறியுள்ளது.
(நூலாசிரியரிடம் மூலப்பிரதி உள்ளது)



1777 – பெர்சியஸ் (Johann Phillip Fabricius)
பகுபுய ஏற்பாடு

சீகன்பால்க். பென்ஜமின் சூல்ஸ்லி (தூரங்கம்பாடியில்) மொழிபெயர்த்த (1723-1727) பிரதியை அடிப்படையாகக்கொண்டு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நூலாசிரியருக்கு நூலின் ஒருசில பக்கங்களே கிடைக்கப்பெற்றுள்ளன)



1823 – இரெனியஸ் (C. T. E. Rhenius)
புநிய ஏற்பாடு

மூல பாலையிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். இதற்குமுன் அச்சேறிய மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கலாம்.
(நூலாசிரியரிடம் மூலப்பிரதி உள்ளது)



1850 – பீற்றர் பார்சவல் (Peter Percival)
இறுமுக நாவலர்
பகுபுய ஏற்பாடும் புநிய ஏற்பாடும்



(நூலாசிரியரிடம் மூலப்பிரதி உள்ளது)

3

முதலாவது சுதேச மொழிபெயர்ப்பாளரான பீப் டி மல்லைநா

திமிழிலே முதலாவதாக அச்சேறிய நூல் தமிழரான் வணக்கம் என்பதாகும். 1578ஆம் ஆண்டு அச்சேறிய இந்த நூலின் ஆசிரியர் ஷென்டிரிக் பாதிரியார் (Aenrique Aenriquez / Henrique Henriquez) ஆவார். 16 பக்கங்களில் அமைந்துள்ள தமிழரான் வணக்கம் நூலானது ஒரு மொழிபெயர்ப்பு நூலாகும். இந்த மொழிபெயர்ப்பில் உதவியவர் மௌவல் பாதிரியார் என்னும் ஈழத்தவர். இவரின் பெயரும் தமிழரான் வணக்கத்தின் இரண்டாம் பக்கத்திலே குறிப்பிடப்பட்டுள்ளதைப் பலர் கவனிக்கத் தவறுவர்.

Doctrina Cristã trælla dada emlin-
gua Tamul pello padre Anrique
Anriquæ da Cõpanha ade IESV, & pel-
lo padre Manxel de São Pedro. Com ap-
rovaçâo do Ordinario, & Inquisidor:
&cõlicêça do Superior da mesma
Companhia: Impressa em
Coulam no Collégio
do Salvador: aos

- 1578இல் அச்சேறிய தமிழரான் வணக்கம் நூலின்
இரண்டாம் பக்கம்

(இதுபற்றிய விரிவான தகவல்களை ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 184ஆம் - செப்டெம்பர் 2015 - இதழில், ஞானம் பாலச்சந்திரன் எழுதிய முந்தையார் ஈழந்தவரே! என்னும் கட்டுரையில் காணலாம்.)

1578ஆம் ஆண்டு மெனுவல் பாதிரியார்தொடங்கி பல தமிழர்கள் ஜரோப்பியர்களுக்குத் தமிழ்மொழி சார்ந்த முயற்சி களில் உதவிவந்துள்ளனர். ஆரம்பகாலங்களில் நடைபெற்ற தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் மூலவடிவங்களை நேரடியாகத் தமிழ்ப்படுத்திய செயற்பாடுகளே நடைபெற்றுள்ளன. ஆனால், 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டி மெல்லோ பாதிரியார் அவர்கள் தமிழ் மொழிபெயர்ப்பை அடுத்த தளத்துக்கு எடுத்துச்சென்றுள்ளார் என்பதை அகச்சான்றுகளின் வாயிலாகக் காணமுடிகிறது. 1759ஆம் ஆண்டு அச்சேறிய பைபிளையும், அதற்கு எழுதப்பட்ட முகவரையையும் நோக்கும்பொழுது மெல்லோ பாதிரியாரின் முன்னோடி முயற்சிகளைக் கண்டுகொள்ளலாம்.



- 1578இல் அச்சேறிய தமிழரான் வணக்கம் நூலின் மதவிற்கு பக்கங்கள்

ஆழத்திலே பிலிப் டி மெல்லோவுக்கு முன்னரே அதிரியான் டி ஸெ அவர்கள் புதிய ஏற்பாட்டைத் தமிழ்ப்படுத்தியிருந்தார் என்றும் செய்தியானது முன் அத்தியாயங்களில் தரப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பை வைத்துக்கொண்டு மேம்படுத்திய வடிவத்தைத் தரும்படியே பிலிப்பி டி மெல்லோ அவர்களை அரசு பணித்திருந்தது. ஆனால், டி மெல்லோ அவர்கள், டி மே அவர்களின் மொழிபெயர்ப்பிலிருந்து விலகி புதியதொரு மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார் என்பதை முகவுரை பதிவுசெய்துள்ளது.

அவா டீ காட்டத காயிலீ, சாகைக்கப்பாற, வசிரியை துவிச்செய்ய, ஏன்பவாதமிடப ஒத்தின
,,கூலவிட ஜெதக்குருந்த ரூவெடுக்கப்பட்டிலே தூக்களின் அராததவரின் தும்பை நில
,,யாராகக்கடம் தூம்பை தூவிடத்தில் துசை மரகுவம்பு விடத் தெவ்வுக்காலங்கூட, கிரீகக் குதிசை
,,பெருவிலுக்களின் தூரத்தைத்தயமெடுப்பெடுமாகவைக்காதபடி, காாசித்துடை, உதார்த்துக்கு ஏத்தொட்டு
,,தமிடப்பைகளிலிருந்து தெளிவாக என்றும்பாட்டகாசித்து, தெவ்வயையிருந்தபடியாகவில் கிணா,,

- புதிய ஏற்பாடு 1759
முகவுரை

அவர் இந்த நுத்தையெல சாங்கைபொந்த அத்ரியானுஸ் நெ மெய (அத்ரியான் டி மே) என்பவர் தமிழ்ப்படுத்தினதை வீட்டு

ஏற்குறைய ஒவ்வொரு சலோபத்தீல (சலோகத்தீல)

ஓன்றால் சொல்லுகளன் அாத்தங்களவும்
ஓன்றால் வாசகக்கீட்டிலும்
ஓருவட்தீலை அந்தமாகவும்
மறுவட்தீலை குறைவாகவும்
நஞ்சக் கிஞ்சிசால்லுகளன் அாத்தத்தையும் பலம்பையும்
பாழாக்காதபடிக்காந்தும்
நான்னார் குத்தருத்தையும் தமிழ்ப்பாவையும்
நான்னார் நெவையருந்தபடியால்
வெலத்னார்.

முன்னுரையில் காணப்படும் இந்தவரிகளை நாம் இன்றைய தமிழில் பின்வருமாறு தெளிவுக்குதி எழுதலாம்.

- ப்லீ டி மெல்லோ அவர்கள் மொழிபெயர்ப்பனைச் செய்யும்பொது அத்ரியானுஸ் நெ மெய என்பவர் தமிழ்ப்படுத்திய மொழிபெயர்ப்பில்ருந்து வெலக்சென்றுள்ளார்.

- மொழியெய்ப்பின்போது டி மல்லஹா அவர்கள், தலைக்கு ஆந்பாகவையின் (ஹப்பு மொழி) அர்த்தத்தையும் அமைப்பையும் சிதையவிடாமலும், தமிழுக்கும் நன்றால் இலக்கணத்துக்கு அமைவாதவும், அதேவேளை நுகர்வோர்களுக்குத் தெள்வு தஞ்சாவாரத்தில் தமிழ் மொழியெய்ப்பு அமையவேண்டும் என்று வரையறுத்துக்கொண்டுள்ளார்.
- இந்த அடிப்படையில் அத்ரியானுஸ் த மேய அவர்கள்ன் மொழியெய்ப்பிகை டி மல்லஹா அவர்கள் அணுக்கியபோது, ஏற்குறைய ஒவ்வொரு சுலோகத்தின்போதும் அர்த்தம் கருதவோ அல்லது வாக்கிய அமைப்புக் கருதவோ சொற்களைக் கட்டவோ அல்லது நூற்காலா வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
- இதன் காரணமாக பில்பி டி மல்லஹா அவர்கள், மொழியெய்ப்பினைச் செய்யும்போது அத்ரியானுஸ் த மேய என்பவர் தமிழ்ப்படுத்திய மொழியெய்ப்பில்ருந்து விடகின்சென்று புதிய மொழியெய்ப்பைத் தாந்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.

மெல்லஹா அவர்கள் பைபிளை மொழிபெயர்ப்புச் செய்யும்போது தமிழிலக்கண விதிகளைக் கவனத்தில் நிறுத்திய அதேவேளை தெளிவான தமிழ் வசனங்களை எழுதவேண்டும் என்பதையும் கவனத்தில்கொண்டுள்ளார் என்கின்ற செய்தியை இதனால் அறியமுடிகிறது. இதற்கு வலுவூட்ட மேலும் ஒரு குறிப்பை நாம் இங்கு நோக்கலாம்.

எழுத்துக்களின்படியெய்ப்பாறவிடப்படுத்தப்பட்டதைப்பாச்சுக்குக்குறுத்துபடியெய்ப்பாறவிடும்

- புதிய ஏற்பாடு 1759
ஞகவுரை

எழுத்துக்களின்படியை பாகவுப்படுத்தப்படகைப் பார்க்கக் கருத்தின்படியை
வெசங்மாகப் பாகவுப்படுத்தப்பட்டிருக்கிறதும்

‘எழுத்துக்கு எழுத்து (அதாவது சொல்லுக்கு சொல்) என்று மொழிபெயர்க்காமல் கருத்தினை உள்வாங்கி அதற்கேற்ற மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது’ என்பதை முகவரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர் கருத்துநிலை மொழிபெயர்ப்பு நடைபெற்றிருக்கவில்லை என்னும் செய்தியானது இம்மொழி பெயர்ப்பின்போது இனங்காணப்பட்டு அதற்குரிய தீர்வும் கொடுக்கப் பட்டுள்ளது என்பதும் தெரியவருகிறது.

ஜோரோப்பியர்கள் தமிழகத்திற்கு தமிழர்களுக்காக தமிழில் எழுதினார்கள். இச்செயற்பாட்டில் விளைவு மொழியாக (Target Language) தமிழ் அமைகின்றது. தமிழானது ஜோரோப்பியர்களுக்கு தாய் மொழி அல்ல. ஆனால் தமிழரான டி மெல்லோ அவர்கள், தமிழர்களுக்குத் தெளிவுத்துறும் வகையில் எவ்வாறு எழுதவேண்டும் என்பதை உணர்ந்தவர்.

மேலும், டி மெல்லோ அவர்களுக்குத் தமிழில் காணப்பட்ட புலமைத்துவத்துக்குச் சில சான்றுகளை நாம் காணமுடிகிறது. அவற்றில் தலையாயது அவர் பாடிய செய்யுள்கள் கூடாமணி நிகண்டில் உள்ளடக்கப்பட்டமையாகும். யாழ்ப்பாணத்தில் இவர் பணிசெய்த போது கூடாமணி நிகண்டில் காலத்திற்கு ஏற்றவகையில் புதிய சொற்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்படி இவர்பாடிய 20 செய்யுள்கள் 2^{ஆம்} அத்தியாயத்திலும் 100 செய்யுள்கள் 12^{ஆம்} அத்தியாயத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த நிகண்டானது 1856^{ஆம்} ஆண்டு மானிப்பாயில் அச்சாகியுள்ள தகவலையும் அறியமுடிகிறது. இச்செய்தியானது தமிழ் அகராதி வரலாற்றிலும் பதியப்படவேண்டிய செய்தியாகும்.

While at Jaffna, De Melho enlarged the Sudamani Nigandu, which is the standard Lexicon of the Tamil language; by adding 20 stanzas to the 2d part, and about 100 to the 12th, besides various words and stanzas to others. These additions not only attest his abilities as a philologist, but also his skill as a poet from their splendid versification. They were all unanimously approved by the literati of his day and incorporated with the original; as a portion of them appears in the edition of the ten parts of the work published at the Manipy Press in 1856.

The Tamil Plutarch, சைமன் காசிச்செட்டி
1859 [பக். 49]

இந்தப்பின்னணியில் தமிழரான டி மெல்லோவினால் 1759^{ஆம்} ஆண்டு செய்யப்பட்ட பைபிளின் மொழிபெயர்ப்பு முயற்சியானது தமிழில் நடைபெற்ற முதலாவது முறையான உரைநடை மொழிபெயர்ப்பு என்னும் அங்கீகாரத்தைப் பெறுகின்றது. இதற்கு முன்னர் 1578^{ஆம்} ஆண்டு தொடங்கி 1758^{ஆம்} ஆண்டுவரையான 180 வருடங்காலப் பகுதியில் விதிமுறைகளை வருத்துக்கொண்டு முறையாகத் தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைக்கப்பெறவில்லை.

முதலாவது முறையான தமிழ் மொழிபெயர்ப்பு என்ற சிறப்புடன் முதல்முறையாக முழுமையான புதிய ஏற்பாட்டினை வெளியிட்ட சந்தர்ப்பமாகவும் மெல்லோவின் முயற்சி அமைகின்றது. 1714ஆம் ஆண்டு சீகன்பால் அவர்கள் வெளியிட்ட பதிப்பில் புதிய ஏற்பாட்டின் முழு வடிவமும் உள்ளடக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதைப்பற்றி பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

In the meanwhile he was busy rendering into Tamil the whole of the New Testament which was published in 1759. It was the first time that the whole of the New Testament was translated and published in Tamil.

— க.கணபதிப்பிள்ளை, 1948,
Ceylon's Contribution to Tamil Language and Literature.
[University of Ceylon Review] [பக். 221]



க. கணபதிப்பிள்ளை
(1903-1968)

இச்சிறப்புக்களைக் கொண்டிருந்தபோதும், டி மெல்லோவின் டைபிள் பதிப்பானது தமிழ் வரலாற்றில் பெறவேண்டிய கவனத்தைப் பெறவில்லை என்பது தெரிகின்றது. 1759ஆம் ஆண்டு அச்சேறிய பதிப்பின் பிரதியை தமிழ் வரலாற்றுடன் பொருத்தி ஆராயும்போது மேலும் சில சிறப்புக்களை அவரின் முயற்சி பெறுவதைக் காணமுடிகிறது.



தமிழ் உரைநடை

வரலாற்றில்

‘இ’ மெல்வூரா’வன்

வகுபாகம்

பண்டைய காலம் தொட்டு இன்றுவரை மொழிபெயர்ப்பு முயற்சிகள் தமிழில் நடைபெற்றவன்னைம் உள்ளன. மகாபாரதம், இராமாயணம், புராணங்கள் போன்ற இலக்கியங்கள் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டவுடன் இலக்கிய உலகமானது அந்நால்களைத் தமிழ் நூல்களாகவே உள்வாங்கிக் கொள்ளும் வழைமையையும் நாம் காண்கின்றோம்.

சமத்து இலக்கிய வரலாற்றில் யாழ்ப்பானத்து மன்னர் காலத்தில் எழுந்த நூல்களில் பல, மொழிபெயர்ப்பு நூல்களாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இரகுவம்மிசம் (காவியம்), செகராசசேகரமாலை (ஜோதிடம்), செகராசசேகரம் (வைத்தியம்), பரராசசேகரம் (வைத்தியம்), தக்ஷிணகைலாச புராணம் (தலபுராணம்) போன்றவை வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களாகும். இருப்பினும் நாம் இவற்றைத் தமிழ் நூல்களாக உள்வாங்கிக்கொண்டோம். இவ்வாறு உள்வாங்கிக்கொண்டமையும் பொருத்தமானதே. இம்மொழிபெயர்ப்புகளில் காணப்படுகின்ற தமிழ் மொழியியற்கூறுகளும் உள்ளடக்கங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும் அவற்றைத் தமிழ்நூல்களாக அடையாளப்படுத்தக் காரணமாயின எனலாம். யாழ்ப்பான மன்னர் காலத்தைத் தொடர்ந்து, ஒல்லாந்தர் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும், தற்காலத்திலும் மொழிபெயர்ப்பு முயற்சிகள் தமிழ் வரலாற்றில் தொடர்வதைக் காணலாம்.

ஆனால், மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் உரைநூல்களானவை ஈழத்து உரை நடை வரலாற்றிலே உரிய கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெறவில்லை என்பதைக் காணமுடிகிறது. தமிழின் மரபுசார்ந்த உரை மறின் வகிபாகமே அடையாளப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டுள்ளது.

600 பக்கங்களுக்கும் (A5 வடிவத்தில் 1200 பக்கங்களுக்கும்) மேற்பட்ட டி மெல்லோவின் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பை நாம் முறையாகக் கண்டுகொள்ளவில்லை. இம்மொழிபெயர்ப்பில் காணப்படுகின்ற 22 பக்கங்களினாலான (A5 - 44 பக்கங்கள்) நீண்ட முகவுரையானது இக்காலகட்டம்வரை (2016) வாசிப்புக்கு உட்படுத்தப்படவில்லை. சீக்ன்பால்க் அவர்களுக்கு முன்னதாகவே 17ஆம் நூற்றாண்டில் பிலிப்பஸ் மல்தூயிஸ் மற்றும் அதிரியான் டி சீ ஈழத்திலே செய்த கயிள் மொழிபெயர்ப்பின் தகவல்கள் இம்முன்னுரையிலே மறைந்துகிட்டத் து வெளிப்படுகின்றன.

தமிழ் உரைநடை வரலாற்றிலே ஜேரோப்பியர்களால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட உரைநடையை முக்கிய புள்ளியாகக் காணும் வரலாற்று ஆசிரியர்களும் மெல்லோ அவர்களின் பெயரைப் பதியாததோடு அந்த மொழிபெயர்ப்பை நுணுகி ஆய்வுக்கு உட்படுத்தாத நிலைமையையுமே நாம் காணமுடிகிறது.

தமிழ் உரைநடையில் ஜேரோப்பியர்ன் தாக்கம் :

ஜேரோப்பியர் தமிழுக்கு அறிமுகம்செய்த உரைநடையுடன் நான்கு வகையான உரைநடைகள் இருந்ததாகப் பேராசிரியர் வி. செல்வநாயகம் வகைப்படுத்தியுள்ளார். அவையாவன,

1. உரையாசர்யர் கையாண்ட நடை
2. சாசனாங்களில் உள்ள நடை
3. மணிப்பரவாள நடை
4. ஜேரோப்பியர் வகுத்த உரைநடை

என்பனவாம்.

அத்துடன், ஜேரோப்பியர் காலத்துக்குப் பின்னர் சாசனங்களில் உள்ள உரைநடையும் மணிப்பிரவாள நடையும் வளர்ச்சி யடையவில்லை என்பதையும் பேராசிரியர் வி. செல்வநாயகம் தமது நூலில் பதிவுசெய்துள்ளார்.

ஜூரோப்பியர் காலம் தமிழரைநடை வரலாற்றில் ஒரு சிறந்த காலமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அக்காலத்திலேதான் தமிழ் மொழிக்குரிய இயற்கையான மொழிநடை ஆரம்பித்து வளர்ச்சியடைந்தது. அவ்வழியைக் காட்டி வைத்தவர்கள் ஜூரோப்பியராவர். அக்காலத்திலே அவர்கள் ஆரம்பித்து வைத்த அந்நடை மாத்திரமன்றி, உரையாசிரியர்கள் கையாண்ட நடைவகையும் நூலாட்சியில் இருந்து வந்திருக்கின்றது. எனவே, இந்த இரண்டு வகையான உரைநடைகளும் அக்காலப் பிரிவில் வளர்ச்சியடைந்த வகையினைக் கூறுவதே இவ்வதிகாரத்தின் நோக்கமாகும். இதற்கு முந்திய காலப்பிரிவில் மூவகை நடைகள் இருந்ததைக் குறித்தோம். அவற்றுள் உரையாசிரியர்கள் கையாண்ட நடை தவிர ஏனைய இருவகை நடைகளும் ஜூரோப்பியர் காலப்பிரிவில் விருத்தியடையவில்லை என்றே கூறலாம். அந்நடை களுக்குப் பதிலாக ஜூரோப்பியர் தொடக்கிவைத்த நடை விருத்தி யடையலாயிற்று.

ஜூரோப்பியர் தொடக்கி வைத்த நடைவகை தமிழிற்குப் புதிதானது. அத்தகைய நடை முந்திய காலப்பிரிவுகளில் இருந்ததாகக் கொள்ள இடமில்லை.

- வி. செல்வநாயகம், 1957, தமிழ் உரைநடை வரலாறு, இரண்டாம் பதிப்பு, குமரன் புத்தக இல்லம், 2000 (பக். 66)

தொன்னால் விளக்கம் கற்றறிந்தோர் படித்தற்கென எழுதப்பட்ட தாதவின், உரையாசிரியர்கள் கையாண்ட நடையினைத் தழுவிச் சந்தி விகாரங்களோடு கூடிய கடினமான நடையொன்றினை அவர்அந்தாலிற் கையாண்டனர் என்பது மேலே காட்டிய உதாரணப் பகுதியிலிருந்து அறியக்கிடக்கின்றது. உவமையுருவகங்களும் பாட்டிற்குச் சிறப்பாக உரிய ஒசைப்பண்பும் இடையிடையே வருதல் நோக்கற்பாலது. இத்தகைய சிறப்புக்களை நாம் முன்னே இறையனாரகப் பொருளுறையிற் கண்டோம். பரமார்த்தகுரு கதை பொதுமக்களும் படித்தறிதற்கென எழுதப்பட்டதாதவின், அது பேச்கவழக்கில் உள்ள சொற்கள், சொற் றொடர்கள் மட்டுமன்றி ஒசையும் கொண்டிருத்தலை மேலே காட்டிய பந்தி எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. இத்தகைய நடைவகை தமிழில் முன்னொரு காலத்திலும் இருந்ததில்லை என்றே கூறலாம். வீரமாழுவிவர் அதனைத் தொடக்கி வைத்ததனாலே அவரைத் 'தமிழுரை நடையின் தந்தை' எனக் கூறுவர்.

- வி. செல்வநாயகம், 1957, தமிழ் உரைநடை வரலாறு, இரண்டாம் பதிப்பு, குமரன் புத்தக இல்லம், 2000 (பக். 76)



வி. செல்வநாயகம்

வீரமாழனிவரை தமிழுரை நடையின் தங்கை என்று பொது வழக்கில் குறிப்பிடுமளவிற்கு ஐரோப்பியர் தமிழ் உரைநடையில் தாக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. தந்துவஸோதக சுவாமிகள் (Fr. Robert De Nobille), வீரமாழனிவர், சீகன்பால்க் என்போரைச் சுட்டிக்காட்டிவந்த பேராசிரியர், 1759ஆம் ஆண்டு வெளிவந்த பைபிளையும் ஓர் உதாரணமாக எடுத்துக்காட்டியுள்ளார். ஆனால் இந்தப்பதிப்பை டி மெல்லேஹா எழுதினார் என்றோ ஸமத்தில் வெளிவந்தது என்றோ குறிப்பிடாமல் இது ஒல்லாந்தரால் வெளியிடப்பட்டது என்று மட்டும்தான் குறிப்பிட்டுள்ளார்.



வீரமாழாவர்
(1680-1742)

இவ்வாறு மிக நீண்ட வாக்கியங்களிற் பொருளை அமைத்து எழுதும் முறை 18 ம் நூற்றாண்டு வரையும் வழக்கில் இருந்திருக்கின்றது என்பதற்குச் சான்றாகள் பல உள். 1759ம் ஆண்டில் ஒல்லாந்தர் பிரசரித்த புதிய ஏற்பாட்டில் எழுதப் பட்டுள்ள முகவரை இத்தகைய நடையிலே அமைந்துள்ளது என்பதற்கு மேல்வரும் பகுதியை ஒர் உதாரணமாகக் காட்டலாம்:

திதறிடையிலே, அவரதானே இந்தப் பிறையாசங்களை யுந, தமது நிதியிசூவிசெஷ்டத்தையும் பொதுவாகவும், பிறதானமா கத தமிடப்படுத்தப்பட்ட புதிய ஏற்பாட்டின் இந்தப் பொதத்தகங் களையும், அதுக்குன்னக்குச் சீவியதுக்கான சீவியதுதி னொரு வாசினையாகவும் ஈடுற்றத்துக்கான சுறுவெஸ்பரஞ்சைடைய ஒரு வல்லமையாகவும் திருக்கும்படிக்கு உள்கக்குச் சுத்தம் பண்ணிக்

- வி. செல்வநாயகம், 1957, தமிழ் உரைநடை வரலாறு, இரண்டாம் பதிப்பு, குமரன் புத்தக இல்லம், 2000 (பக். 75)

தமிழ் உரைநடை வரலாற்றிலே வீரமாழுனிவருக்கு அடுத்து முக்கிய திருப்புமுனையாக ஆறுமுக நாவலரிடம் பேராசிரியர் வி. செல்வநாயகம் வருவதை நாம் காணலாம்.

4. ஆறுமுகநாவலரும் இக்கால உரைநடையும்

வீரமாழுனிவர் காலத்திற்குப்பின் தமிழரைநடை வரலாற்றில் ஒரு முக்கிய காலப்பகுதியாக விளங்கியது ஆறுமுகநாவலர் காலம் எனலாம்.

- வி. செல்வநாயகம், 1957, தமிழ் உரைநடை வரலாறு, இரண்டாம் பதிப்பு, குமரன் புத்தக இல்லம், 2000 (பக். 80)

முன்னைய அத்தியாயத்தில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டதற்கு அமைய ‘சொல்லுக்கு சொல்’ மொழிபெயர்ப்பாக அமையாமல் கருத்துநிலையில் 1759ஆம் ஆண்டு பைபிளில் மொழிபெயர்ப்பு நடைபெற்றுள்ளது. மேலும் தமிழின்தன்மையை உள்வாங்கி நன்னாற் குத்திரங்களுக்கு அமைய வசனங்கள் அமைக்கப்பட்டு வாசகனின் தெளிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவையாவற்றுக்கும் மேலாக ஒரு தமிழரான டி மெல்ஹோவினால் புதிய ஏற்பாடு முழுமையாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்களுக்கு டி மெல்லோ பற்றிய முழுமையான தகவல்களும் பைபிளின் முழுமையான வடிவமும் கிடைத்திருக்கவில்லை என்றே நாம் கருதவேண்டியுள்ளது. பேராசிரியர் வி. செல்வநாயகம் உட்பட ஆரம்பகால வரலாற்று ஆசிரியர்கள் டி மெல்லோவின் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பை ஆழ்ந்து நோக்காததற்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி உரைநடை ஆய்வுபற்றி வழங்கிய ஒரு குறிப்பினையும் காரணமாக்கலாம்.

வி. செல்வநாயகத்தின் தமிழ் உரைநடை வரலாறு நூலின் இரண்டாம் பதிப்பு 2000ஆம் ஆண்டு வெளிவந்தபோது பேராசிரியர் கா. சிவத்தம்பி அந்நூலில் இந்தப் பின்குறிப்பை வழங்கியுள்ளார்.

பிற்குறிப்பு :

உரையும் நடையும், உரைநடையும்

தமிழின் உரைநடை வரலாறேழுதுகை பற்றிய ஒரு குறிப்பு

(பேரா.வி.செல்வநாயகம் எழுதிய “தமிழ் உரைநடை வரலாறு” நூலின் மீள்பதிப்பின் பொழுது எழுதப் பெறும் ஒரு குறிப்பு)

- பேராசிரியர் கா.சிவத்தம்பி -

தமிழின் பொது வழக்கில் “உரைநடை வரலாறு” என்பது தமிழில் உரையின் பன்முகப்பட்ட வளர்ச்சி முறையைக் குறிக்கின்றதே யன்றி அந்த பன்முகப்பாட்டு அமிசங்கள் ஒவ்வொன்றினதும் அகநிலை அமிசங்களைத் தெளிவுபடுத்துவதாக இல்லை. இந்த நிலை மாறுதல் வேண்டும்.

இப்பின்னுரையில் அவ்வாறு நோக்கப்பட வேண்டிய விடயங்கள் இடம் பெற்றுள்ளன. எடுத்துரைப்புப் பற்றிய ஆய்வு இவ்வகையில் முக்கியமாகின்றது.

- கா. சிவத்தம்பி, 2000

வி. செல்வநாயகம், 1957, தமிழ் உரைநடை வரலாறு, இரண்டாம் பதிப்பு, குமரன் புத்தக இல்லம், 2000 [பக். 148]



கா. வெஷ்டம்பி
(1932 - 2011)

தமிழ் உரைநடை வரலாற்றிலே புறநிலை அம்சங்களிலும் அகநிலை அம்சங்களிலும் முக்கியமாற்றங்கள் நடைபெற்ற ஒரு புள்ளியாக டி மெல்ஹோவின் தமிழ் பைபிள் அமைகின்றது. கா. சிவத்தம்பி குறிப்பிட்டுள்ள தமிழ் உரைநடையில் ஏதுதூரைப்பு முறைக்கு டி மெல்ஹோவின் பதிப்பிலிருந்து ஓர் உதாரணத்தை இவ்விடத்தில் காட்டுவது பொருத்தமாகின்றது.

1759ஆம் ஆண்டு கையின் முகவரை :

டி மெல்ஹோ அவர்களின் தமிழ் பைபிள் பதிப்பிலே மிக நீண்டதொரு முகவரையை நாம் காணக்கூடியதாக உள்ளது. முகவரையின் ஆரம்பத்திலே பாயிரம் என்று கூறத்தக்கதாகப் புதிய ஏற்பாட்டின் அம்சங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சிகளும், ஈழத்திலே நடைபெற்ற முயற்சிகளும், தற்பொழுது செய்துள்ள மொழிபெயர்ப்புக்கான பின்புலமும் விபரித்துக்கூறப்பட்டுள்ளன. இறுதிப்பகுதியாக நூலில் காணப்படுகின்ற சிலகூறுகள் கூறப்பட்டுள்ளன. மூலமொழியிலே காணப்படும் பெயர்ச்சொற்கள் எந்த நியமத்தின் அடிப்படையிலே தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளன, எவ்வெவ்விடங்களிலே அடைப்புக்குறிகள் நூலிலே பயன்படுத்தப்பட்டுள்ளன போன்ற தகவல்கள் இப்பகுதியில் அடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாயிரமும் பதிப்புரையுமான மிக நீண்டதொரு முகவரையை தமிழ் வரலாறு 1759ஆம் ஆண்டு இப்பதிப்பிலே காணகிறது.

இம்முகவரை இன்றைய தமிழில் எழுதப்பட்டு பதிப்பிக்கப்படவேண்டிய முக்கிய தேவை எம்முன்னே நிற்கின்றது. தமிழ் வரலாற்றுக்கும் ஈழத்து வரலாற்றுக்கும் பல புதிய செய்திகளை இது வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்த முகவரையானது சிறந்தமுறையில் கட்டமைக்கப்பட்டு விடயங்கள் எடுத்துரைப்புச் செய்யப்பட்டுள்ளமையை நாம் காண முடிகிறது. உதாரணமாக முகவரையின் இறுதி மூன்று பந்திகளானவை பின்வருமாறு தொடங்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

ஓ ஸி மின்சீ யிருக்கிறதாவது :

இனி மிஞ்சி இருக்கிறதாவது :

ஓ தாசிடையிலே,

இதற்கிடையிலே,

கடைசியிலே,

கடைசியிலே,

- புதிய ஏற்பாடு 1759
முகவரை

இந்த எடுத்துரைப்பு முறையானது தமிழ் உரைநடை வரலாற்றில் புதியதாகும். இதற்கு முன்னர் இவ்வாறான எடுத்துரைப்பு முறை பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை காணமுடியாதுள்ளது. விடயங்களைப் பந்திகளாக வகுத்து அப்பந்திகளின் தொடக்கங்களில் தொடுப்பு வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. ஆகிலும், அநென்னால், ஆகையால், ஆணால், இவ்விதமாகத்தானே, இதுவிர, இனிமிஞ்சியிருக்கிறதாவது, இதற்கிடையிலே, கடைசியிலே போன்ற வார்த்தைகளை பந்திகளின் தொடக்கங்களில் காணமுடிகிறது.

ஜோரோப்பியரினால் தரப்பட்ட இந்த எடுத்துரைப்பு முறையை தமிழரான டி மெல்லோ எவ்வாறு உள்வாங்கிக் கையாண்டுள்ளார் என்பதான விடயங்கள் தனியாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவை.

இந்தப்பின்னணியிலே தமிழ் உரை நடையின் தந்தையான வீரமாழுனிவருக்கும் (இறந்த ஆண்டு 1742) வசனநடை கைவந்த வல்லாளரான ஆறுமுக நாவலருக்கும் (இறந்த ஆண்டு 1878) இடையிலே நாம் பிலிப் டி மெல்லோ அவர்களை (இறந்த ஆண்டு 1790) எதிர்கொள்ளவேண்டியுள்ளோம்.



வீரமாழுனிவர்
(1680-1742)



பிலிப் டி மெல்லோ
(1723-1790)



ஆறுமுக நாவலர்
(1822-1878)

**தமிழ் உரைநடையின்
தந்தை**

**வசனநடை கைவந்த
வல்லாளர்**

தமிழ் உரைநடை வரலாறு



பிலிப் டி மெல்லோ அவர்கள் உரைநடைக்கு வழங்கிய பங்களிப்பையும் தமிழுக்கு வழங்கிய பங்களிப்பையும் துணிவதற்கு அவர்கள் எழுதிய தமிழ் நூல்களை நாம் நோக்கவேண்டியுள்ளது. இருப்பினும் இக்கட்டுரையில் அவர் எழுதிய பைபிள் (1759) மொழிபெயர்ப்பு மாத்திரமே கருத்திலெடுக்கப்பட்டுள்ளது. டி மெல்லோ அவர்கள் எழுதியதாகக் கூறப்படும் நூல்களின் விபரங்கள் பின்வருமாறு.

சத்தியத்தின் ஜெயம் 1753

தாவ்தனுடைய சூல சங்கதங்கள் 1755

துதிய ஏற்பாடு 1759

திருத்தப்பட்ட திருச்சபையன் வழிபாடு 1760

பழைய ஏற்பாடு (முற்றுப்பெற்றில்லை)

மருத்தப்பக்குறவுக்கீச்

சூடாமண் நீதன்பூக்கான பாடல்கள்

இங்கு தரப்பட்டுள்ள நூல்களுடன் இன்னும் பலநூல்களை மெல்லோ எழுதியுள்ளார் என்பதைப் பதிவுகளின் வாயிலாகக் காணமுடிகிறது. ஏட்டுச்சுவடி வடிவங்களில் இருந்த மெல்லோவின் நூல்கள், ‘அவரின் மரணத்தின்பின் தொலைந்துவிட்டன’ எனவும் இன்றைய நிலையில் ‘அவை கிடைக்கப்பெறாத அழிந்த நூல்களாகிவிட்டன’ எனவும் சொன்ன காசிச்செட்டி குறிப்பிட்டுள்ளார்.

There are no means of ascertaining the names of the other works of which De Melho was the author. At his death he left behind him besides a highly valuable and extensive library, a large number of manuscripts, including his learned sermons in Dutch, Portuguese and Tamil ; but they have all been unfortunately lost, with the exception of his Correspondence on the version of the Scriptures and a corrected draft translation of the Books of Joshua, Judges and Ruth.

The Tamil Plutarch, சைமன் காசிச்செட்டி
1859 (பக். 73-74)



சைமன் காசிச்செட்டி
(1807-1860)



5

தமிழ்ல் வசன இலக்கியம்

திமிமுக்கு உரைநடை புதியதன்று. ஆனாலும் உரைவடிவத்தால் பாடல்களுக்கு விளக்கம் தருகின்ற நிலையிலிருந்து, உரை இலக்கியம் (வசன இலக்கியம்) என்னும் நிலைக்கு எடுத்துச்சென்றவர்கள் ஈழத்தவர்கள். இச்செயலுக்குக் காரணகர்த்தாவாகப் பொதுவழக்கில் கணிக்கப்பெறுபவர் ஸ்ரீலீரீ ஆறுமுகநாவலர் ஆவார். இதுபற்றி பேராசிரியர் க. கைலாசபதி கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார்.

பாட்டுக்களால் இயன்ற நால் களே மட்டுமன்றி உரைநால்களும் இலக்கியமே என்னும் கருத்தைப் பலர் ஏற்றுக் கொள்ளாத ‘இருண்ட’ காலப்பகுதியில் உரைநடை நால்கள் இயற்றி உய்யும் நெறிகாட்டியவர். நாவலர். அதனாலேயே ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ என்னும் தனிச்சிறப்பு அவருக்கு ஏற்படுவதாயிற்று. பொருளின் அடிப்படையில் நன்னோக்கம் உடைய நால்களை ‘இலக்கியம்’ என்று நாவலர் கொண்டமையாலே தொல்காப்பிய நெறியைப் பேணிய அதே வேளையில் நவீன கல்வி முறைக்கேற்ற இலக்கிய நால்களையும் இயற்றுவாராயி னார்.

க.கைலாசபதி, 1979,
“நாலவர் இலக்கிய நோக்கும் பணியும்” – நாவலர் நாற்றாண்டு மலர் [பக். 55]



க. கலைசுப்பு
(1933 - 1982)

தமிழகத்திலும் ஈழத்திலும் பாடல்களுக்கு உரையெழுதும் மரபு பண்டைய காலந்தொட்டு இருந்துவந்துள்ளது. தொல்காப்பி யத்துக்கு இற்றைக்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பெற்ற உரைகள் எமக்குக் கிடைக்கின்றன.

சைவசித்தாந்த நூல்களுக்கு எழுதப்பெற்ற உரைநூல்களை நாம் அடுத்துக் காணக்கூடியதாக உள்ளது. 17ஆம் நூற்றாண்டில் ஈழத்தறிஞர் னான்பிரகாசர் சிவஞான சித்தியாருக்கு எழுதிய உரை பல அறிஞர்களால் விதந்துகூறப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் மாதவச் சிவஞான முனிவர் எழுதிய சிவஞான மாபாஷயம் உரைநடையில் ஒருமைற்கல்லாகின்றது.

19ஆம் நூற்றாண்டில் பத்திரிகைகளின் வருகையினால் உரைநடை வடிவமானது பலதரப்பட்ட விடயங்களை உள்வாங்கத் தொடங்கியதைக் காணமுடிகிறது. இக்காலகட்டத்தில் கண்டனங்களும் உரைநடையில் பரவலாக எழுதப்பெற்றன.

ஆனால் பேராசிரியர் க. கலைசுபதி குறிப்பிட்டதுபோன்று 19ஆம் நூற்றாண்டிலே உரைநடையில் எழுந்த படைப்பானது இலக்கியமாகக் கணிக்கப்பெறவில்லை. பெரியபூராணப் பாடல்களை இலக்கியமாகக் கருதுகின்ற அதேதருணம் பெரியபூராணப் பாடல்களுக்கு உரை எழுதினால் அதனை இலக்கியமாக நோக்குகின்ற மனோபாவம் அறிஞர்களுக்கு இருக்கவில்லை. இப்பின்னணியில்தான் ஆறுமுக நாவலர் எழுதிய பொரியபூராண வசனம் முக்கியத்துவம் பெறுகின்றது. த. கலைசுபிள்ளை இதுபற்றி கீழ்வருமாறு கூறியுள்ளார்.

வசனரூபமான நூல்கள் பல செய்திருக்கின்றன. இவர் செய்த அளவு வசனநூல் வேறொருவரும் முன் செய்யவில்லை. சிவஞானமுனிவருடைய வசனங்கள் மிகச் சிறந்தன வாயிலும் அவையெல்லாஞ் சமயவிஷயம் ஒன்றைக்குறித்து எழுதப்பட்டன. இவருடைய வசனங்களோ அச்சிறப்ப மைதியோடு பல விடயங்களுங் குறித்தெழுதப்பட்டன. இவர் எழுதிய **பெரியபூராணவசனம்போல** இனிமையான நூல் இன்னுங் தமிழிற் பிறக்கவில்லை.

த.கைலாசபிள்ளை,
ஏறுமுகநாவலர் சரித்திரம் - கிரண்டாம் பதிப்பு, 1930 [பக். 66]

மேலும் த. கைலாசபிள்ளையின் குறிப்பின்படி 28 வயதில் (1850-1851) ஆறுமுகநாவலர் பெரியபூராண வசனம் எழுதினார் என்று தெரியவருகிறது.

பெரியபூராண வசனம் அச்சிடும்போதே குசனமும் எழுத ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயசு இருபத்தெட்டு.

த.கைலாசபிள்ளை,
ஏறுமுகநாவலர் சரித்திரம் - கிரண்டாம் பதிப்பு, 1930 [பக். 67]



த. கைலாசபிள்ளை

இவ்விடத்திலே நாம் அக்காலகட்டத்தில் எழுந்த பிற அறிஞர்களின் வசன இலக்கிய நூல்களை நோக்குவதும் பொருத்த மாசும். இந்நூல்களுள் விஸ்வியம் நெவின்ஸின் இலக்கிய சங்கிரகம் என்னும் நூல் முக்கியமானது.

வல்லயம் நெவ்னஸ் :

யாழ்ப்பாணத்தில் சங்குவேலி கிராமத்தில் 1820-ஆம் ஆண்டு பிறந்த விஸ்வியம் நெவின்ஸ் என்கின்ற முத்துக்குமாரர் சிற்பரியின்ஸா, தமிழ் வளர்ச்சியில் பல முன்னோடி முயற்சிகளைச் செய்துள்ளார். தமிழ் வளர்ச்சி வரலாற்றில் 19-ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய பல ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் பெயர்கள் உரத்துப் பேசப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் தமிழ் வளர்ச்சியிலோ அல்லது ஈழத்துத் தமிழ் வளர்ச்சியிலோ வில்லியம் நெவின்ஸின் பெயரானது ஒருசில வசனங்களுக்குள் மாத்திரமே அடங்கிவிடுகின்றது.

முத்துக்குமாரர் என்பவருக்குப் புதல்வராகப் பிறந்த நெவின்ஸ், அவர்களுடைய 12-ஆம் வயதில் (1832இல்) யாழ்ப்பாணத்தில் வூள்ள வட்டுக்கோட்டையில் இயங்கிய அமெரிக்கன் செமினரியில் கல்விகற்கச் சேர்க்கப்பட்டார். 1840-ஆம் ஆண்டு செமினரியில் கல்வியை முடித்துக்கொண்ட நெவின்ஸ், மானிப்பாய் அமெரிக்க மிஷன் பாடசாலையில் உதவி ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றினார். பின்னர் 1846-ஆம் ஆண்டுதொடக்கம் தாம் கற்ற வட்டுக்கோட்டை செமினரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து கணிதம், அளவையியல்,



வல்லயம் நெவ்னஸ்
(1820-1889)

தமிழிலக்கணம் என்னும் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பித்தார் என்று தெரியவருகிறது. இக்காலகட்டத்தில் செமினரியில் கற்ற மாணவர்களில் சி.வெ. நாசமாதுமிழிள்ளை குறிப்பிடத்தக்கவர். 1856ஆம் ஆண்டு செமினரி மூடப்படும்வரை அங்கு ஆசிரியராகப் பணிபுரிந்த நெவின்ஸ், பின்னர் இந்தியாவுக்குச் சென்று சிலகாலம் பணிபுரிந்துள்ளார்.

1860 தொடக்கம் 1886ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்திலுள்ள வெஸ்லியன் பாடசாலையில் அதிபராகப் பணிபுரிந்தார் என்றும் அறியமுடிகிறது. இக்காலகட்டத்திலேதான் ஆ. முத்தந்தமிழிள்ளை நெவின்ஸிடம் இப்பாடசாலையில் கற்றுள்ளார். 1887ஆம் ஆண்டு நெவின்ஸ் ஆரம்பித்த Native Town High School என்னும் பாடசாலையே பின்னர் யாழ்ப்பாணம் கிஞக் கல்லூரியாக வளர்ச்சியுற்றுது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வில்லியம் நெவின்ஸ் அவர்கள் 1889ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி அமரத்துவமடைந்துள்ளார்.

வில்லியம் நெவின்ஸ் எழுதியதாக அறியக்கிடைக்கும் அனைத்துப் படைப்புகளும் அவரின் ஆசிரியப் பணியின் பின்புலத்தில் வெளிவந்தனவாகவே தெரிகின்றன. நெவின்ஸ் இறந்து 27 ஆண்டுகளின்பின் அ. குமாரசுவாமிபுலவர் எழுதிய (1916) தமிழ்ப் புலவர் சரித்திரம் என்னும் நூலிலே எமக்கு நெவின்ஸ் எழுதிய நூல்கள்பற்றிய குறிப்பு கிடைக்கப்பெறுகிறது.



ச. குமாரசுவாமிப் புலவர்
(1854-1922)

படிப்பவர்பொருட்டுப் பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களிலிருந்து சில கவிகளைத் திரட்டி இலக்கியசங்கிரகம் என்னுரு நாலும், இலக்கணவிதிகள் சிலவற்றைச் சேர்த்துத் தமிழ்வியாகரணம் என்னுரு நாலும், அங்கிலதர்க்கவிதிகள் சிலவற்றைத் தமிழிற் பெயர்த்துப் பாட்டும் உரையுமாக நியாயலக்கணம் என்னுரு நாலும் இயற்றி அச்சிட்டவர்.

அங்கிலமொழிகளுக்குச் சமமான பொருளுடைய தமிழ்மொழிகளை ஆராய்ந்தெடுத்துக் கற்பவர் நன்குணருமாறு அங்கிலமுங் தமிழுமாக அகராதியும் ஒன்று செய்தவர்.

இலங்கைநேசன் முதலிய பஞ்சைககளினும் பல விடயங்கள் வரைந்தவர்.

அ. குமாரசுவாமிபுலவர், 1916,
தமிழ்ப் புலவர் சரித்திரம் [பக். 81-82]

இலக்கிய சாங்கரதம் :

எமக்குக் கிடைக்கும் பதிவுகளிலிருந்து இலக்கியசங்கிரகம் என்னும் நூலை வில்லியம் நெவின்ஸ் தொகுத்துள்ளார் என்று தெரிகிறது. 1847ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்கன் மிஷன் அச்சக்த்தில் பதிப்பிக்கப்பெற்ற இந்நூலின் அட்டையில் வில்லியம் நெவின்ஸின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பல நூல்களின் மூலங்களிலிருந்து திரட்டிச்செய்யப்பட்ட தொகுப்பாய் இருப்பதால் நெவின்ஸின் பெயர் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது பாடநூலாகச் செய்யப்பட்டுள்ளதால் பெயர் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

261 பக்கங்களில் அமையப்பெற்ற இத்தொகுப்பு நூலில் இராமாயணம், பாரதம் முதலிய இலக்கியங்களில் இருந்து திரட்டப் பெற்ற கவிதைகள் இருப்பதாகப் பலரால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 261 பக்கங்களையும் புரட்டிப்பார்ப்பவர்களுக்கு மேலும் ஆச்சிரியம் காத்திருக்கின்றது.

பக்கம்	001 - 021	இராமாயணம்
	022 - 039	பஞ்சதாந்திரக்கதை
	040 - 088	பாரதம்
	089 - 106	ஷந்தம்
	107 - 139	கந்தயுராணம்
	140 - 146	காச்காண்டம்
	147 - 156	இராமாயணப் பாடல்கள்
	157 - 166	நீதிநந்திரனக்கதம்
	167 - 180	நாலடியார்
	181 - 240	திருத்துறை பாமலூழர் உரை
	241 - 261	பரம்யுராணம்

இராமாயணம், பாரதம் மட்டுமன்றி நீதிநெறிவிளக்கம், நாலடியார், திருக்குறள் ஆகிய நீதிநூல்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கும் மேலாக கந்த புராணம், காசிகாண்டம் மற்றும் பெரியபூராணப் பகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை வில்லியம் நெவின்ஸின் தெரிவின் சிறப்பைக் காட்டுகின்றது.

வில்லியம் நெவின்ஸின் இலக்கிய சங்கிரகம் என்னும் நூலில் வசன இலக்கியம் காணப்படுவது பலரின் கவனத்திற்கு வருவதில்லை. 261 பக்கங்களில் அமைந்த இந்நூலின் முதல் 20 பக்கங்களில் இராமாயணமும் அடுத்த 20 பக்கங்களில் பஞ்சதந்திரக் கதைகளும் வசனநடையில் அமையப்பெற்றுள்ளன. இதன் சிறப்பம்சம் இராமாயந்தி லின் தூர்நிதஞ்சுபியற் நான்கு கதைப் பகுதிகள் உரைவுறில் தரப்பட்டமையாகும். இவை மிகவும் எளிமையான உரைவடிவத்தில் 1847ஆம் ஆண்டே அச்சுவடிவம் கண்டுள்ளமையைக் காணலாம்.

இந்நூலிலே காணப்படுகின்ற இராமாயணத்தின் வசனப் பகுதியானது, பாடல்களில் அமைந்த பெரியபூராண இலக்கியத்தை நாவலர் வசனநடையில் எழுதிய முயற்சிக்கு ஒப்பானதாகும். இதனை வில்லியம் நெவின்ஸ்தான் எழுதினார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை ஆய்வுக் கண்ணோட்டத்தில் இவ்விடத்தில் பதிவது பொருத்தமாகும். இந்நூலை நெவினஸ் தொகுத்துள்ளார் என்பதும் இந்த வசன இலக்கியம் 1847ஆம் ஆண்டே அச்சேறியுள்ளது என்பதுமே இவ்விடத்தில் கவனத்துக்குரிய விடயமாகும். இருப்பினும் வில்லியம் நெவின்ஸ் அவர்களின் வசனநடையும் குறிப்பிடத்தக்கது என்பது அவரின் 1850ஆம் ஆண்டு அச்சேறிய நியாய இலக்கணம் நூலைக் காண்போருக்குத் தெளிவாகும்.

அந்த வேளையிலே விபீதினன் பாய்ந்து ஒரு தண்டத்தினாலே குதிரைகளையடித்து மடித்தான். அது கண்டு இராவணன் கோபித்து விபீதினன் மேலே ஒரு வேலை ஏற்றதான். அந்த வேலை இலட்சமணன் மூன்றுபாணங்களினாலே மூன்று துண்டமாக அறுத்தான். அது கண்டு இராவணன் முன்பு தனக்கு மயம் கொடுத்தவெட்டுமணிகட்டிய வேலை விட்டெற்றதான். அது மார்பிற் பட்டுருவி இலட்சமணன் நிலத்தில் விழுந்தான்.

வில்லியம் நெவின்ஸ் [தொழுப்பாசிரியர்], இலக்கிய சப்ரிரகம், கிராமாயணம் உரை இலக்கியத்தில் ஓரு பகுதி, 1847 [பக். 11]

குலச்சிறைநாயனுர் புராணம்

பாண்டிநாட்டிலே, மணமேற்குடியிலே, குலச்சிறை நாயனூர் என்பவரொருவர் இருந்தார். அவர் விபூதி உருத்திராகந்த தரிக்கின்றவர்களும் ஸ்ரீ பஞ்சாகுரத்தை ஒதுகின்றவர்களுமாகிய சிவன்டியார்களை, உயர்குலம் இழி குலங்களும் நற்குணம் தீக்குணங்களும் பாராமல், வணக்கித் துதிக்கின்றவர். அவ்வடியார்கள் பலர் கூடிவரினும், ஒருவர் வரினும், அன்டினேடு எதிர்கொண்டு அழைத்துத் திருவழுது செய்விக்கின்றவர். பரமசிவனுடைய திருவடிகளை அனுதினமுஞ் சிந்தித்துத் துதித்து வணங்குகின்ற வர். நெடுமர்றர் என்னும் பெயரையுடைய பாண்டியருக்கு முதன்மக்கிரியாராயினவர். அந்தப் பாண்டியருடைய மாதேவியாராயிய மன்கையர்க்கரசியார் செய்கின்ற திருத் தொண்டுக்குத் துணைசெய்கின்றவர். கீழ்மக்களாகிய சமணர்களுடைய பொய்ச்சமயத்தைக் கெடுத்து, பாண்டிநாடெந்கும் திருத்தறை வளர்க்கும்பொருட்டு, பரசமய கோளரியாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வணங்கிய சிறப்பினையுடையவர். வாதிலே அந்நாயனாருக்குத் தோற்ற சமணர்களைக் கழுவிலே ஏற்று வித்தவர். சுந்தரமூர்த்தி நாயனாரை திருத்தொண்டத் தொகையிலே “பெருங்பி” என்று வியங்குரைக்கப் பட்டவர்.

ஸ்ரூமக நாவைர்,
பரியபுராண வசனம், 1850-1851

செந்த மிழ்

ஆசிரியரின் சில நூல்களிலே

தேரிக்குத்தகைண்ட

இலக்கிய சங்கிரகம்.

—

THE

CLASSICAL READER,

OR

SELECTIONS

FROM

STANDARD TAMIL AUTHORS.

—

JAFFNA:

AMERICAN MISSION PRESS:

1847.

1847இல் யாழ்ப்பாணத்திலிருந்த அமெரிக்கன் மிவூன் அச்சகத்தில்
அச்சாகிய இலக்கிய சங்கிரகம்

இராம வெண யுத்தம்.

(Rama's Contest with Ravana.)

மூலபலச்சேனையும் அடிப்பட்டிரந்தது கேட்டு இரா
வண் காட்டுவெருப்பிலே வெற்மைழுபெய்தாற்போ
ல்மேலுமேலும் மனங்கொதித் துச்சீரித் தன்னுடை
ய மந்திரிகளாகிய மகோதரன், மகாபாரிசுவன், விருபா
ட்சன் முதலானவர்களைச் சேனைக்குடனே யுத்தத்து
க்குப் புறப்படச்சொல்லி உத்தரவுகொடுத்துத் தா
னும் போர்க்கோலங்கொண்டு தேரேநி இலங்காபட்
டனம் விட்டு வெளிப்படும்பொழுதே அக்கினிமழு
போல அநேககோடிபாணங்களைச் சொரிந்து பராத்
த இடமெங்கும் பாழாக அளவில்லாத வரணர்சேனை
களை மடித்துக்கொண்டு வருவதைக் கண்டு சுக்கிரீவ
ன் சுவேஷணைப் பேரணிப்படையிலே நிறுத்தி அங்க
தன் முதலானவர்களுடனே சேனைகளை முன்செலுத்
திக்கலந்து யுத்தம்பண்ணும்பொழுது மகோதரனை
யும் மகாபாரிசுவனையும் மிகவும் பிரயாசமான யுத்தம்
பண்ணிச் சுக்கிரீவன் அடித்துக்கொண்டிருங். விருபா
ட்சனை அங்கதன் வதைத்தான். அப்படி மந்திரிமா
ர்கள் இறந்ததைக் கண்டு இராவணன் மகா உக்கிர கோ
பங்கொண்டு இராமனங்கே எங்கேவென்று தண்ணை
நாடி வருகிற உக்கிரவேகத்தைக் கண்டு இலட்சம
ணன் எதிர்த்தான். அவனையுந் தள்ளிக்கடந்து வந்து
மழுபோலப் பாணங்களைச் சொரிந்தபடியே தண்ணை
யடுத்து எதிர்த்த மாத்திரத்திலே தானும் அரேகே
டிபாணங்களைச் சொரிந்து அடித்து உருத்திரால்திர
முதலான நிவ்வியால்திரங்களைப் பிரயோகிக்க இராவ
ணனும் பிரதியாக ஆசரால்திரமுதலான அல்திரங்களை
ப் பிரயோகித்தான்.

வில்லியம் நெவிள்ஸ் [தெநாகும்பாசிரியர்], ஒலக்கிய சங்கிரகம் [1847],
இராம கிராவன யுத்தம் உரைநடையின் தொடக்கப்பகுதி [பக். 10-11]

நியாய இலக்கணம்.

ELEMENTS OF LOGIC.

பெரும்

தமிழ்ஜம் இங்கிலிச்மூலன்
நியாய சேர்களின் அரிய விதிகளை
உதவுவதற்குமிருந்து:

இதனால்

மூலமும் உரையுமாகச் சேம்தலை
உட்டிரோட்டைச் சாத்தாகவைபில் உாத்தூபா
வட்டுக்கால்தை மூலங்கள்.

முத்துக்குமார் விதம்பறப்பிள்ளை

ALIAS
WILLIAM NEVINS.

JAFFNA
AMERICAN MISSION PRESS
1850

1850இல் யாழ்ப்பாணத்திலிருந்த அமெரிக்கன் மிவூன் அச்சகத்தில்
அச்சாகிய நியாய இலக்கணம்

பீலி டி மெல்லஹாவன் பைபிளானது வசன இலக்கியமா? :

‘வசன இலக்கியத்தின் தெளிவுக்கும் செழுமைக்கும் ஆறுமுக நாவலரே காரணம்’ என்பது பொதுவாக அங்கீரிக்கப்பட்ட செய்தி. ஆனால், ஆறுமுக நாவலருக்கு முன்னரே வசன இலக்கிய முயற்சிகள் தொடங்கிவிட்டன என்பது இங்கு காட்டப்பட்ட ஆதாரங்களின் வாயிலாகத் தெரியவருகின்றன. நாம் அடுத்து நோக்கவேண்டியது ‘சைவத்தின் பக்தி இலக்கியமான பெரியபுராண வசனத்தை தமிழ் இலக்கியமாக அங்கீரிக்கும் நிலையில் கத்தோலிக்க பக்தி இலக்கியமான பைபிளின் மொழிபெயர்ப்பை தமிழ் இலக்கியமாக அங்கீரிக்கும் பொறுப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு உண்டா?’ என்பதேயாகும்.

18ஆம் நூற்றாண்டில் அச்சேரிய தமிழ் பைபிளை 19ஆம் நூற்றாண்டின் வசன இலக்கியங்களுடன் ஒப்பிடுவதுபொருத்தமில்லை. ஆனால், டி மெல்லஹாவின் வசன இலக்கிய முயற்சி 19ஆம் நூற்றாண்டின் வசன இலக்கிய முயற்சிக்கு எத்தனையை பங்கு வகித்துள்ளது என்பதைத் துணியவேண்டிய தேவையை மறுக்க இயலாது.

○ ○ ○

ஸை சித்தாந்தம் சைவம் பாசுபதம் மகாவீரதம் காளாழுகம் வாமம் வைவாவம் வைதீகசைவம் காபாலம் லோகாயதம் சவுத்திராந்திகம் யோதுசாரணம் ஆக ஆழிகம் வைபாடிகம் நிகண்டவாதம் மாயாவாதம் பாற்கியம் நிரிச்கரசாங்கயம் பஞ்சராத்திரம் நையாயிசம் வைசேஷிகம் வைவதினைவம் முதல்வாய்ப் பரதகண்டத்துவமங்காரி ன்ற சமயஶோட்பாடுகவளாயும் அச்சமாயங்களிற்கிறந்த பதார்த்தலாட்சணங்கவளாயும் இயன், எவேனும் மெய்மை பொய்மைதெளியும்படி, அனுமானப்பிரமாணத்தாலேயும் நிச்சயமபன்னை வேண்டியதாகலானும், இச்சமயங்களுள் ஒன்றான் கோட்பாட்டை ஒன்றாயியாய்த்தால் நிராகரிக்குமிடத்து அங்கராகரணமெய்தமபொய்மையைக் தெளியவிளாங்கவேல்லடியகாதலானும்,—நியாயஇலக்கணநூலோன்று சேபவது தகாதன்றெனக்கண்டாடு

தர்க்கம் சம்பிரதாயம் முதலிய கோடியமச்சங்கள் செறிவிருக்குஞ் சமயநூல்களாகுங்கடலிலே போலிருதலிடத்திறகள் நிராகரம் பரண்டிருங்கடெறிகின்றனவதலின் நியாயஇலக்கணமெனும் நாலாயிலேறி யுத்தபேனும் மாலுமியின் வழிபட்டொழுதுவோர்மாத்திரமே உய்ந்துதப்புவார். யுத்திரேறியையிக்கந்து தத்தமிழனான சென்றுமின்ற புத்தியின்பாற்படர்வோர்-இருட்பெருங்கடலுள் யமத்தேறிமருத்தினைப்பட்டாங்கு பொருட்பெறங்கடலாம்வெள்ளம் படைதோறுமலைப்ப வெய்த்து மருட்பெருங்கடலாங்கும் வன்னை மொன்றறியாது-ஏகபரயதார்த்தபிரயோசனங்கவள் இழங்குமயங்குவார். தம்மை விவேகாத்துமிகளாயுர்த்தும் யுத்தியைப்பெணுவோரே தம்மைப்பேணுவோர். யுத்தியைப்பேணவு நும்பின், யுத்தியின் இலக்கணங்கவளக்கற்றுணர்க நயாயிலக்கணம் யுத்தியிலக்கணங்கவள் உணர்த்தும்

நூல்கள்கற்கப்புதுவோர் நூலிலுணர்த்தப்படும்போருள்களைவரிக்கும் வெளிப்படையான இயற்பொருள்களாயிருக்கவேண்டுமேனக்கத்துவது அபத்தமாகி. தெளிந்த இயற்பொருள்களாகக்கற்க வேண்டுவதில்லவையே தெளியாதபுதுப்பொருள்களைக்கத்தகுநதது. நூற்போருளின் அருமைபோலேயே அதன் பெருமையும் இருக்கும். கற்க அரியநூலெண்றுவிடாது இந்நூலுள் உழைப்பரேல் அவர்புந்தி எந்நூலுறை நுவளயவல்வுதாம்

1850கில் யாழ்ப்பாணத்தில் அச்சாகிய வில்லியம் நெவின்ஸின் நியாய இலக்கணம் நூலின் நூள்மூகத்தில் ஓரு பகுதி

1759இடம் இண்டு

நீதியில் போதெல் எனகிறாரசாவினுளையிலே
 கூட முதலைத்தெதாக்குற பெதத்துவ்யடென
 நீதிகரிமின் தீட்டியகாதாபிரததபொ
 ராத்தான்வைக்கல் வுமான்சனா முயான
 பிரதத்திலெயிருந்து பெ.ஏ.ஏ.ஏ.முகதுவத்து ஸ
 எ.யத்ருக்குராசாவர்கபபிரதவபொயகெட்டு
 தென்னாந்தாநுகள் நிவாரணத்தெட்டு செத்திர
 தெதென்மூவாயிலெக்கள் இதுவரவாயனங்கத்தக்க
 தாகயத்தொமீமாறுசொன்னாகள் ஸ

ஈ. எப்பாதெல் எனகிறாரசா தீத்தெட்டவு
 டனெ அவாதுக்கும் அயத்துடனெ யெஞ்சலே
 முழுதுக்குத்தத்துவிபபாசசுது ஸ

ஈ. அவனசகல்பிரதான்புசாசாரிகளையுனுசெ
 ணாநுக்குறட்டபதுதமசால்தத்தெக்ளையுங்குட்டமப
 ணாண்க கிழிஸ்ததாதாபிரதகபபொறுத்தவங்க
 யென்றுதாவாகவிடத்துவெக்டான் ஸ

உ. அசந்தவாகளமுதலைத்தெத்தத்திறபெததி
 யெமென்முதக்கிறிவெநான்துதெநென்றாத்தெநென்றாத்தெ
 தெரிகியைக்கொண்டு ஸ

ஊ. பெதத்திலெய மென்றக்கியெயுதெயதெ
 சமெழுசால்ஜபிரபுக்களிலதுருவிதத்திலெயானு
 தீமெதத்தாக்குறநீதெதால்தெவில்கமழுகைடய
 சென்மாக்கியதீசிறுயெலுக்குவுதிகாண்பிக்கிறவ
 ராக அவாகளைமெயக்கபபொறுவானவிடத்தி
 விருந்துபிரபுவாபொன்றுமுதுப்படமிருக
 குத்தங்கிறாகஅவாதுக்குசொன்னாகள் ஸ

1850இடம் ஆண்டு

ஏரோது இராசாவின்காலத்தில், யூதாவிலுள்ள பேதலகேமிலே யேசு பிறந்தபின்பு, சாஸ்திரி கள் கீழ்த்திசையினின்று யெருஷலேமுக்கு வந்து, -பிறந்திருக்கிற யூதரின் இராசா எங்கே; அவரைக்குறித்த நட்சத்திரத்தை நாங்கள் கீழ்த்திசையில்கண்டு, அவரை நமஸ்கரிக்க வந்தோமென்றுர்கள்.—ஏரோது இராசா அதைக்கேட்டதி னால், அவனும், அவனுடே யெருஷலேமியர ஜொவருங் கலங்கினார்கள்.—அவன், பிரதான ஆசாரியர், சனங்களின் வேதபாரகர் எல்லாரையுங் கூடிவரச்செய்து, கிறி ஸ்து எங்கே பிறப்பாரன்று அவர்களிடத்தில் விசாரித்தான்.—அவர்கள் அவனை நோக்கி, தீர்க்கதரிசி, “யூதாதேசத்திலுள்ள பேதலகேமே, என் சனங்களாகிய இவரவேலரைப் பரிபாலனம்பண்ணும் இராசா உன்னிடத்திலே தோன்றுவதினால், யூதாதேசத்திலுள்ள பிரபுகளில் நீ சிறியதல்ல” வென்று எழுதியிருக்கிறான்;—ஆகையால் அப்படியே யூதாதேசத்திலுள்ள பேதலகேமில் பிறப்பாரன்றுர்கள்.

புதிய ஏற்பாட்டியன் மத்தேயு சுவிசேஷத்தின்

கிரண்டாம் அத்தியாயத்தில்

முன்ல் ஒரு வாக்கியங்கள்

- 1759இடம் ஆண்டு [இ மெல்லோரா செய்தது]

- 1850இடம் ஆண்டு [அறுமுக நாவலரும் பார்சிவலும் செய்தது]

பகுதி - 2

சொல்வடிவம்

5

சந்த விகாரங்களை அச்சிற் பத்தல்

இறுமுக நாவலரின் தமிழ்த் தொண்டுகள் யாவை? என்று வினாவும்போது, ‘ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் ‘சந்தி விகாரங்கள் பிரித்து’ சொற்களை அச்சிட்டார்’ என்று கூறுவாரும் உளர். பண்டைய காலத்திலே ஒருவர் சொல்லவரும் பொருளை சரியாகச் சொல்வதற்காகவே பல சொற்களைப் புணர்ந்து உரைநடையில் ஒன்றாக எழுதி வைத்தார்கள். அதாவது, சேர்த்துச் சொல்லவேண்டியசொற்களை சேர்த்துச் சொல்லாமல், அவற்றைத் தனிச்சொற்களாய்ச் சொல்லிவிட்டால், சொல்லவந்த பொருள் வேறாகிவிடும். இருப்பினும் இவ்வாறு சந்தி பிரிக்காமல் சேர்த்து எழுதியவற்றை கற்றோரால் மட்டுமே நுகரமுடிந்தது. ஆகவே சந்தி பிரித்து வாக்கியங்களை எழுதியமை அனைத்துமட்ட வாசகர்களையும் அடைவதற்கும் வழிசெய்தது எனலாம்.

உரைநடையில் சந்திபிரித்து எழுதியதுபோன்று பாடல்களைச் சந்திபிரித்து அச்சிற்பதிப்பிக்கும் முயற்சிகளும் 19ஆம் நூற்றாண்டில் நடைபெற்றன. பழந்தமிழ் பாடல்களைச் சாதாரண மக்களும் வாசித்து உள்வாங்குவதற்கு இம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் உரைநடையில் சந்திபிரித்தலும் தமிழ்ச் செய்யுள்களில் சந்திபிரித்தலும் கருத்தளவில் ஒரே விடயம் என்கின்றபோதும் அச்சுத்துறை வரலாற்றில் நாம் இதனை இருவேறாகப் பார்க்கவேண்டிய நிலையிலுள்ளோம். இருபதாம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பெற்ற பதிப்புக்களில்கூட, பாடல்கள் சந்திபிரிக்காமல் அச்சில் வந்துள்ளமை இதற்குச் சான்றாகும்.

யாடல்களைச் சந்தி பர்த்து அச்செற்றுதல் :

1822ஆம் ஆண்டு பிறந்த நாவலர் 1849-50ஆம் (சௌமிய வருடம்) ஆண்டு அச்சுயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்து நூல்களை அச்சிடத்தொடங்கியுள்ளார். இந்த விபரத்தை அவரின் சகோதரரின் மகனான த. கைலாசமிள்ளை அவர்களால் 1918-1919 ஆண்டில் எழுதப்பட்ட ஆறுமுகநாவலர் சரித்திரம் என்னும் நூலில் காணலாம்.

இவர் சௌமியரூ சென்னைப்பட்டனத்துக்குப் போய் ஓர் அச்சுயந்திரம் வாங்கிக்கொண்டு வந்து “வீத்தியாறு பாலனயந்திரம்” என்னும் பெயர் கொடுத்து, வண்ணூர்பண்ணையிலே தாபித்தார்.

- த.கைலாசமிள்ளை, ஆறுமுகநாவலர் சரித்திரம் 1919-20 [பக. 62]

இதன்படி 1849-50ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆறுமுக நாவலரின் நூல்கள் வெளிவந்துள்ளன என்பதை நாம் அறியமுடிகிறது. தாம் வெளியிட்ட சென் இலக்கியமான பெரிய புராணத்தில் சந்தி பிரித்து எழுதியுள்ளமைப்பற்றி நாவலர் குறிப்பிட்டுள்ளமையை ஆய்வுலகம் அறியும்.

இறைந்த கல்வியுடைய ஸித்துவான்களும் குறைந்த கல்வி யுடைய பிறரும் அகிய பாவரும் எக்காலத்தும் எளிதில் வாசித்து உணரும்பொருட்டும், கல்வியில்லாத ஆடவர்களும் பெண்களும் பிறகாக்கொண்டு வாசிப்பித்து உணரும்பொருட்டும், நாயினுங் கடையனுகிய என்னை ஒருபொருளைக் கருதி ஆட்கொண்டருளிய கிருபாசமுத்திரமாகிய ஸ்ரீமத் குருமுாந்திரியுடைய திருவடிகளைச் சிந்தித்துத் துதித்து வணங்கி அவரது திருவருளினுலே, அதைப் பெரும்பான் மையும் இயற்சொற்களும் சிறுபான்மை ஆவசியகமாகிய திரி, சொற்கள் வடிசொற்களும் பிரயோகிக்கப்படுகின் கத்தியரூப மாகச் செர்து, வாசிப்பவர்களுக்கு எவிதிலே பொருள் விளங்கும்படி பெரும்பான்மையும் **சந்திவிகாரங்களின்றி, அச்சிற் பதிப்பித்தேன்.**

- ஆறுமுக நாவலர், திறந்தொண்டர் பெரியபூராணம் (1850-51) - கத்திய ரூபம் 14ஆம் பதிப்பு, 1866-1867 [முன்னுரை]

இருப்பினும் 1861-62ஆம் ஆண்டு அச்சாகிய திருக்குறள் பதிப்பினை எடுத்து நோக்கும்போது வசன நடைக்கு சந்தி விகாரம் பிரித்து அச்சிட்ட ஆறுமுக நாவலர், குறள்களை (பாடல்களை) சந்தி விகாரம் பிரிக்காமல் அச்சிட்டுள்ளமையைக் காணலாம். ‘பாடல்களின் தமிழ்த் தன்மையைப் பேணிக்காத்தல்வேண்டும்’ என்பதைக் காரணமாக நாவலர் கருதியிருக்கலாம். அக்கால அறிஞர் சமூகம் இதனை எதிர்பார்த்திருக்கலாம்.

ஆறுமுக நாவலர் அச்சியந்திரசாலை தொடங்குவதற்கு முன்னால் வில்லியம் ராவின்ஸ் அவர்கள் சந்தி விகாரம் பிரிக்க வேண்டிய தேவையையும், அதற்கான விதிமுறைகளையும், திருக்குறளைச் சந்திபிரித்து அச்சில்பதித்த முயற்சியையும் நாம் இலக்கிய சங்கிரகம் (1847) என்ற நூலிலே காணலாம்!

விளம்பரம்.

தமிழிலே உள்ள செய்யுண்ணடீக்குரிச் விதிகளும் பதச்சள் புணரும் வகையும் பாட்டைப் பதச்சொநீ-
ளாகப் பிரித்தற்கு மிகுந்த விகினமாயிருக்கின்ற-
னவென்று கொள்ளப்படுகின்றது. பதச் சொற் பிரிவு இல்லாததினாலே அப்பாகவிடும் மயக்கமாகி,
சற்சொர்க்குங் கல்வித் தேற்றத்துக்கு இடையூருகின்றது. இவ்விக்கணக்களை அகற்றும் நோக்கமாய்ப் பின்
வருங் குறவிலே ஒரு உபாயம் ஏடுத்திருக்கின்றது.
இவ்விதமே கிட அறிகுறிகள் வழிபாய்ப் பதச்சளைப்
பிரிக்கும் வகையைத் தமிழ் வித்துவாணிகள் எடுத்துப்
பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.

விளக்கம்.

த. யாதெராரு பதத்திலே கெடுதல்விகாரம் வருமாயில், அப்விகாரம் அங்கையும் இடும் உலோபதுறிமுறி (—') என்னுங் குறியினுல் விளங்கும்; இது இருவகைத்து:—

(a.) உலோபதுறிமுறி (—') த' ட' முதலிய ஒழிரைப்புத்தின் பின்வரில், பெரும் பாண்மை பற்றி உ-

மற்றும் கெட்டதென்ற விளக்கும். இதற்கு எழுவ்கூடி; நீல்' உண், முதலிய சில அரும் பதங்களாம்.

(b.) உலோபஅறிகுறி(—)ய், ஏ', முதலிய உ-
யிர்மெப்கட்குப் பின்வரில், ஒற்றுக் கெட்டுப்போ-
யிற்றெனவிளங்கும். அந்த உலோபக் குறிக்குப் பின்-
வில்லை எழுத்தானது தமிழ் இலக்கண விதிகளுக்கு
இகைய, கெட்டுப்போன எழுத்து இன்னதென்று வில-
னக்கும். உதாரணமாய் அகர்' முதல எணவரிச்,
மகர ஒற்றுக் கெட்டதென்ற இலக்கணிகளுக்கு வில-
னங்கும். அவ்வாறே-நந்து' டெராஷாஅர் எணவரின்
இலக்கண விதிகளுக்கு ஒப்ப எகா ஒற்றுக் கெட்ட-
தென்ற விளங்கும். பதங்களை இவ்வாறு பிரித்துக்
குறியிட்டிருந்தாலும், வாசிக்கும் வேளையிலே அவை
களை இணைத்தெழுதினாற் போலப் புணர்த்தி வாசிக்க
வேண்டியது. உதாரணமாய், 'ஐந்' அவித்தான்
என்பதையும் 'ஊற்' ஒகை என்பதையும் 'ஐந்தவித்-
தான் ஊறேகை என இணைத்தெழுதியிருந்தாற்
போற் புணர்த்தி வாசிக்கவும்.

உ. திரிதல்விகாரம் வருமாயின் அப்விகாரம் அங்குள்ள திரிந்த எழுத்திற்கு முன்னர் இடும் ஆதேச
அறிகுறி(—)ஏன்னும் குறியினுல் விளங்கும். உதா-
ரணமாய், 'நற், 'ரூள், 'என்பது நல்தாள் என்பதற்காய் நிற்கின்றது. இத்திரிபு விகாரம் பதங்களின் மு-
தலின் மாத்திரம் குறிக்கப்பட்டிருக்கின்றது. திரிபு விகார விதிகள், திரிந்த எழுத்து இன்னதென்று
தெளிவாய் விளக்கும்; அப்விதிகளை அறியாதார்க்கு
உபயோகமாகப் பின்னர் வருந் திரிபுவிகாரவாய் பாடு
சேர்க்கப் பட்டது.

திரிபுவிகாரவாய்பாடு.

(Permutation Table.)

கீடம்	உதாகாணம்	தீர்புப்புணர்ச்சி	போர்ட்சக்டி
பெரும்பாலும் தறி உ-ய.	கீ-ய பெரும்பாலும் அல்வழி வேற்றும்	வேற்றுமை.	வேற்றுமை.
தீயல்	தீ-க, ச, ப.	தீ-க, ச, ப.	வேற்றுமை.
" துறில்வனா ண்ட-க, ச, ப.	ந்த-க, ச, ப.	ந்த-க, ச, ப.	வேற்றுமை.
" " ண்ட-க, ச, ப.	ண	ண	அல்வழி வேற்றும்.
துறில்வனாயா ண்ட-ந	ண	ண	“ “
" " ண்ட-ந	ன	ன	“ “
" " ம்-க, ச, த.	ங்-க, ஞ-ச, ந்-த.	ங்-க, ஞ-ச, ந்-த.	பெரும்.
துறில்வனை ம்-ந	ந்-ந	ந்-ந	பெரும்பாலும் வேற்றுமை.
" " ம்-ஞ	ஞ்-ஞ	ஞ்-ஞ	“ “
பெரும்பாலும் தறி ஸ்-க, ச, த, ப.	ஸ்-க, ச, த, ப.	ஸ்-க, ச, த, ப.	அல்வழி வேற்றும்
வெளனை	ஸ்-க, ச, த, ப.	ஸ்-க, ச, த, ப.	“ “
துறில்வனாயா ஸ்-த	ஸ்-த	ஸ்-த	அல்வழி பெரும்பாலும்.
" " ஸ்-த	ஸ்	ஸ்	“ “
சீறுபாலும் துறில் ஸ்-து {	{	ஸ்-ந	அல்வழி
வண	{	ஸ்-ந	“ “
" " ஸ்-த	{	ஸ்-ந	“ “
துறில்வனாயா ஸ்-ந	ஸ்-ந	ஸ்	அல்வழி பெரும்பாலும்.
" " ஸ்-ந	ஸ்	ஸ்	“ “
கூட்டு ஸ்-க, ச, த, ப.	ஸ்-க, ஸி-ச, ஸி-த, ஸி-ப	ஸ்-க, ஸி-ச, ஸி-த, ஸி-ப	அல்வழி வேற்றும்.
" " ஸ்-ஞ, ந், ம.	ஞ்-ஞ, ந்-ந, ம்-ம.	ஞ்-ஞ, ந்-ந, ம்-ம.	“ “
பெரும்பாலும் துறி ண்ட-த	ண்ட-ட, ட்-டபேரு.	ண்ட-ட, ட்-டபேரு.	“ “
வெளனை	ட்-ட	பேரு.	“ “
" " ண்ட-த	ண்ட-ண	ண்ட-ண	“ “
" " ண்ட-ந	ண்ட-ண	ண்ட-ண	“ “
" " ண்ட-ந	ண்-ந, ந்-ந, பேரு.	ண்-ந, ந்-ந, பேரு.	“ “
" " ஸ்-த	ந்-ந.	ந்-ந.	“ “
" " ஸ்-ந	ண்-ந	ண்-ந	“ “
" " ஸ்-ந	ண்-நா	ண்-நா	“ “

இலக்கிய சங்கிராமம், 1847

[ਪੰਨਾ 182-184]

ஊசிரியர் [தொகுப்பாசிரியர்] – வில்லியம் நெவின்ஸ் [முத்துக்குமாரர் சிதும்பற்பிள்ளை]

இந்நாலில் அடுத்தவரும் திருக்குறளானது சந்திதிகாரம் பிரித்து அச்சாகியுள்ளது. அதற்கான குறிப்பை “விளம்பரம்” என்னும் பகுதியில் வில்லியம் நெனின்ஸ் தந்துள்ளார்.

உ. கற்றதனுல் ஆய பயன் என் கொல் வால்நீவு' 'எற்று' டோழாரி என்ன.

ப. எல்லா நூல் களையும் கற்ற ஆக்கக்கல்வி அ-
றிவால் ஆய பயன் யாது? மெய்உணர்வினை உடை-
யவனது நல்ல தாள்களைத் தொழுார் ஆயின்; ஏ-று.
வி. எவன் என்னும் வினுப்பெயர் “என்” என்றும்
இண்டு இன்மை சூநித்து நின்றது. “கொல்” என்பது
அசை நிலை. பிறவிப்பின்க்கு மருந்து ‘ஆகவிள்’ “நழ்-
’ருள்” என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன்
’ருளைத் தொழுது பிறவி அறுத்தல் என்பது, இத-
ன்ற கூறப்பட்டது.

ஈ. மலர் மிசை ஏக்னான் மாண்பு அடி சேர்ந்தார்
நீலமிசை நீடு வாழ்வார்.

ப. மலரின்கண்ணே சென்றவனது மாட்சிமைப்
பட்ட அடிகளைச் சேர்ந்தார் எல்லா உலகிற்கும் மே-
லாயவீட்டு உலகின்கண் அழிவு' இன்றி வாழ்வார்; ஏ-று.

வி. அண்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்-
கண் அவர் நினைந்த வடிவொடு விரைந்து சேறலின்
“ஏக்னான்” என இறந்த காலத்தாற் கூதினார்: என்-
ணை, “வராக்காலத்து நிசமூங் காலத்துமீடுராங்கு ஏ-
ர்ளும் வினைச்சொற் களை இறந்த காலத்துக் குறிப்-
பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனூர் புல-
வர்” என்பது ஒத்தாகவில்லை. இதனைப் பூமேல் நடந்தா-
ன் என்பது ஓர் பெயர் பற்றிப் பிறிது கடவுட்கு ஏற்ற-
முஹாரும் உளர். சேர்தான் இடைவிடாது நினைத்தல்.

ஈ. வேண்டுதல் வேண்டாமை கிலான் அடிசேர்ந்தார்க்கு,
இராங்கும் கூடும்கை கில.

இலக்கிய சங்கிரகம், 1847
(பக்க. 186)

ஞானியர் (தொகுப்பானியர்) - வில்லியம் நெவின்ஸ் [முத்துக்குமார் சிதம்பரப்பிள்ளை]

2. கற்றனு லாய பயனென்கொல வாலறில்
நற்று தொழாஅ ரொனின். 2

இ-ள். கற்றனுல் ஆய பயன் என—எல்லாநால்களையுக் கற்றவர்க்கு அகீ
கல்வியறிவானுய பயன யாது— வாலறிவன நற்றுள தொழாரொனின்— மெ
ய்யனர்விஜையுடையானது நல்ல தாளகளைத் தொழாராயின்? எ.ஆ.

வெனென்னும் வினுபெபயா என்னென்றும், ஈண்டினமை குறித்துவின்ற
து. கொல்லெனபது அசைக்கி. பிறவிப்பினிக்கு மருந்தாகலின, நற்றுளை
நற்று. ஆகமவறிவிற்குப் பயன் அவன்றுளைத் தொழுது பிறவியறுத்தலென்ப
து இதனுற கூறப்பட்டது. (க)

ஈ. மலர்மிசை யேகினுன் மாண்டி சேர்ந்தார்
நிலமிசை நிழவாழ வார். ந

இ-ள். மலர்மிசை ஏகினுன் மாண் அடி சேர்ந்தார்—மலரின்கண்ணே சீ
னறவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்— நிலமிசை நீடி வாழ்வா
ர்— எல்லாவுலகிறகும் மேலாய வீட்டிலெகினகன அழிவின்றி வாழ்வா. எ.ஆ.

அன்பானினொவாது உள்ளக்கமலத்தின்கண் அவா நினைநத வடிவோடு விலை
ஞாந்து சேறலின், ஏகினுனென இறந்தகாலததாற்கூறினார்; என்னை? “வாராக்
காலத்து சீகழுங் காலத்து—மோராங்கு வருஞம் வினைச்சொற கிளவி—யிறந்த
காலத்துக் குறிப்பொடி கிளத்தல்— விளாநத பொருள் வென்மனூ புலவர்.”
என்பதோத்தாகலின். இதைப் “பூமேனாந்தான்” என்பதோர் பெயாபற்றிப்
பிறதோர்கடவுட்கேற்றுவாருமோர். சேர்தல்—இடைவிடாது நினைத்தல். (ட)

ஈ. வேண்டுதல்வேண் டாமை பிலாண்டி சேர்ந்தார்க
கியாண்டு மிடும்பை விலை. ஈ

இ-ள். வேண்டுதல் வேண்டாமை திலான் அடி சோந்தார்க்கு—ஒருபொரு
ளையும் விழுதலும் வெறுத்தலுமில்லாதவனடியைச் சோந்தார்க்கு— யாண்
மே இடும்பை இல—எக்காலத்தும் பிறவிததுண்பங்கள் உளவாகா. எ.ஆ.

பிறவித்துண்பங்களாவன தனைனைப்பற்றி வருவனவும், பிறவுயிர்களைப்பற்றி
வருவனவும், தெயவத்தைப்பற்றி வருவனவுமென மூவகையான வருநதனைப
ங்கள். அடிசேர்ந்தார்க்கும் அவ்விரண்டுமினமையின், அவை காரணமாக வ
ரும் மூவகைத்துண்பங்களும் இலவாயின. (ப)

ஞ. இருள்சே ரிருவீனையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ஞ

திருக்குறள் மூலமும் பரிமேலழகரூபரயும்,
அறுமுகநாவலர் பதிப்பு
துன்மதி வந்தம் [1861-62]

தமிழ் வசனங்களைச் சுந்த பர்த்து அச்சேற்றுதல் :

1847ஆம் ஆண்டு வில்லியம் நெவின்ஸ் அவர்கள் திருக்குறளை (பாடல்களை) சுந்திபிரித்து அச்சேற்றிய முயற்சிகளை நாம் ஆதாரங்களின் வாயிலாக அறியமுடிகிறது. ஆறுமுக நாவலர் அவர்கள், தெளிவு கருதி பெரியபூராண வசனத்தைச் சுந்திபிரித்து அச்சேற்றியுள்ள நிகழ்வை வைத்துக்கொண்டு அவர்தான் தமிழ் வசன இலக்கியத்தை சுந்திபிரித்து அச்சிடத் தொடங்கினார் என்று அவரின்மேலே ஏற்றும் வழக்கத்தைத் தமிழுலகம் கொண்டுள்ளது. ஆனால், தாம்தான் அத்தகைய ஒரு முன்னோடி முயற்சியைச் செய்தவரென்ற கருத்துநிலையைக் கொண்டவராக நாவலர் இருந்திருக்கமுடியாது.

1841ஆம் ஆண்டு நாவலருக்கு 19 வயதாக இருக்கும்போது உதய நாரகை என்னும் சஞ்சிகை ஈழத்திலிருந்து வெளிவரத் தொடங்கியது. பல விடயங்களையும் விவாதங்களையும் இந்தச் சஞ்சிகையிலே நாவலர் எழுதி வந்தமை வரலாற்றுப் பிரசித்திபெற்ற செய்திகள். 1841ஆம் ஆண்டு ஆறுமுகநாவலர் எழுதிய கல்விசார்ந்த வினாக்களில் ஒன்று உதயதாரகையில் பிரசரமாகியுள்ளதை நாம் காணலாம்.

உதயதாரகை.—MORNING STAR.

Published on the 1st and 3d Thursday of every Month, at one shilling a Quarter, payable in advance.

சத்திக். பிர.] தாழைக் கலை புத்தாத் மூ. உ. கீத். விவாதிக்ஷீம. Thursday, Sept. 2, 1841. [No. 17.

நயனசாஸ்திர வினா.

முகங்கமைக்காரரே,

ஒருவக் தூர்க் குறையைப் பத்தடி தூரத்துக்கப்பாலிருக்கு ம் ஒரு மொரூருக்குக் கூட நூல்களுக்குமூடாகத் தன் ஒரு கையை கீட்டி அதனுடைய விரலைப் பிழித்துக்கொண்டு அப்பொருளைப் பார்ப்பாலுடல் அங்கிருயை, அங்கிருயைப் பார்ப்பாலுடல் அப்பொருளும் தீட்டுவதாகத் தோன்றும். தீட்டுவதுக்கு அகப்பமை எப்பொருள் குழு இப்படியே. இப்படித் தோற்றுத்திருக்க வரணம் என் புலல் நியங்குப் புலப்படாவதையால் திடைப் பிழிவரும் அதன் இக்கிளிக்கட்ட சுடுகலன் உதயதாரகைப்பத்திற்குத்திருக்கேர்த்துப் பிரசித்தம் பண்ணப் பின் நயனதூரில் கந்தவல்வேர் எழுதும் விகடனைய அப்பத்தி ரீலைபிள் வழியாய்ப் பயிரகளுக்கு செய்யும்பொருட்டு உங்களை அதிக நடுக்கமடைத் வேண்டுக் கேட்கிறதே. இப்படிக்கு க. ஆறுமுட்டியினை.

- க. ஆறுமுக்கிள்ளையின் [ஆறுமுக நாவலர்] வினா, உதயதாரகை
02-09-1841

ஆறுமுக நாவலரின் கேள்விக்கான விடையை வயிரவநாதர் விசுவநாதன் என்கின்ற புகழ்பெற்ற கிராஸ் விஶ்வநாதப்பிள்ளை எழுதியுள்ளார். இவையாவும் உதயதாரகையில் சந்திபிரித்து அச்சாகி யுள்ளதை நாம் தெளிவாகக் காணமுடிகிறது. இதனால், நாவலர், 'தாம்தான் முதன்முறையாக சந்திவிகாரம்பிரித்து அச்சேற்றியவர்' என்ற எண்ணம்கொண்டிருக்கவாய்ப்பில்லை என்பது தெரிகிறது.

உதயதாரகை—MORNING STAR.

Published on the 1st and 3d Thursday of every Month, at one shilling a Quarter, payable in advance.

[தெரிகை. யூ.] துவாக [டி]. ஜப்பி மா. ஏ. சௌஷ. வியாக்ஷ்மை. Thursday, October 7, 1841. [No. 19.

தயனால்திர வினாவுக்கு விடை.

காந்தர் ஆகமாகப்பிள்ளை விடை. சந்திகைப்பிள்ளை எழுதின பயங்கரத் திர வினாவுக்கு விடை.

ஒத்திர பாரதகுபாருங்கில் திருக்குத் தட்டுவாரம் வதிபாய்ச்சென்ற அத்த அடிப்பக்கத்தில் விழுங்கால் அப்பொருள் தோற்றும். திர முடுகண்ணில் அடிப்பக்கத்திலும் ஒத்துவாட்டங்கு அம்மாலை விர முடுகண்ணிலும். இவற்றிற்குச் சம்மதாளங்களைக்கு பெயர். பொருள் ஒத்திற்குத் தோற்றும்வேலையேவாய் அத்த ஒத்தி திர்சூ விதாங்குக்கீல் விழுங்கிக்கும். திரவெயாறிக்கெஞ்சைம் ஒக்லூ தோறும் பொருளை விரட்டுறைக் காட்டும். மேற்கூரன்டு கண்ணு சுவாமிமாப் ஒது போருடை கோக்கும்போதாக்கு வேரென்றுக்காலும் அத்த ஒன்றி சம்மதாளங்கீல் விழா, என்னே பாரதகுபாருங்கில் பார்க்கும்பொருது அத்து அப்பால் அல்வதிப்பால் திருக்கும் வேரென்று பொருளுக்குச் சந்தே கூட்டுவைத்தாற் பின் கூறப்பட்ட இப்பொருளுக் குறி சம்மதாளங்களில் வழாது, வேறு நான்திற் படி முதலால் இது இரட்டுத்தகத்தோற்று.

திர்விதியொடு பயங்கரத்திர வினாவும் ஒட்டுக் கூறுகிறோமானில், பொருளைப் பார்க்கும்பொருது, ஒக்கேர்க்கியாய்க் கட்டுவாரம் வறி கிறப்படும் வரி விழுங்காலைபே சம்மதாளங்கும். இனி விரலில் திருக்குத் தில்விதமே கிறப்படும் ஓர்வரி திருக்குத் தமதாளங்களைவிட்டு கூட்டுக்கண்ணயவாய் வேரென்றுத் தோக்கில் விழுவால் விரல் திரட்டுத்தகத்தோற்று.

திர்விதியே, விழுப்பார்க்கும் பொருது அதிவிருக்குத் தூங்கே சுசியாய்க் கண்ணுக்கு அகும் ஓர்வரி சம்மதாளங்கில் விழப், பொருளில் திருக்குத் தும்முகங்கீல் செல்லும் ஓர்வரி சாகிக்கு அப்பால் வேரென்று தாங்கில் விழுவதிலூல், விரல் ஒத்திற்கும் பொருள் திரட்டுத்தகத்தோற்று.

பின்னால் வரும் வினாவுக்கு விடை அதிவிருக்குத் தோர் அத்தை உதயதார முய வயிரவாய் அதிவிருக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். அஃதாவது விரன்டு கண் குருப்பத்துடைய வரும் நம்மென்றை?

இப்படிக்கு

வட்டுக்கோட்டை வயிரவாதர் விசுவநாதன்.

தாங்கம், ஆ. புரட்டாதி
மீ. உக்கா.

- வயிரவநாதர் விசுவநாதனின் விடை, உதயதாரகை

07-10-1841

பிற்காலத்தில் நாவலரின் புலமைத்துவ மரபில் வந்தோர் நாவலர் பற்றிய சில ஆதாரமற்ற செய்திகளை அவரின் வாழ்க்கை வரலாற்றில் சேர்த்து வந்துள்ளனர். நாவலரின் புலமைத்துவ மரபில் வந்தோருக்கு அருப்பா-மருப்பா விவகாரம் காரணமாக அதற்கான ஒரு தேவையும் அக்காலகட்டத்தில் இருந்ததெனக்கொள்ளலாம். மேலும் கத்தோலிக்க மதத்தை எதிர்த்து சைவத்தின் இருப்பை மீண்டும் நிலைநாட்ட இத்தகைய முயற்சிகள் பிற்காலத்தோரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவர் அச்சீட்ட புத்தகங்களில் எழுத்துப் பிழைகள் சிறிது மில்லாதவகையும் அதிக கல்வியில்லாதவரும் எளிதாக வாசித் தற்கும் விளங்குதற்கும் ஏறுவாகச் சொற்கள் பிரிக்கப்பட்டுச் சர்த்திலிகாரமின்றி இருந்த வகையும், குறியீடுகள் செவ்வையாக இடப்பட்டு இருந்த வகையும் ஆகிய இவைகள் இந்தியாவிலுள்ள பலகுக்கும் ஆச்சரியத்தை விளைத்தன.

- த.கைலாசவிள்ளை, ஆறுமுகநாவலர் சரித்திரம் 1919-20 [பக். 63]

ஆனால், இவை காரணமாக நாவலர் பெருமான் சைவத்துக்கு ஆற்றிய அரும்பெரும் சேவையை யாரும் மறுத்துவிடமுடியாது.

வரலாற்று நோக்கில் தமிழ் வசனங்களைச் சந்திவிகாரம் பிரித்து எழுதிய முயற்சிகளை உதயதாரரை பத்திரிகைக்கு முன்பே 18ஆம் நூற்றாண்டிலேயே நடைபெற்றதற்கான சான்றுகளைக் காணமுடிகிறது.

வசனங்களில் சந்தி பிரித்து அச்சுப் பதித்ததின் தொடக்க நிலையாகச் சொற்களுக்கு இடையில் சிறிய இடைவெளி விட்டு அச்சேற்றிய முயற்சியை நாம் கருதுதல்வேண்டும். 1714ஆம் ஆண்டு சீகன்பால்க் அவர்களின் பைபிளின் அச்சுப்பதிப்பு தொடங்கி 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை தரங்கம்பாடியில் அல்லது இந்தியாவில் அச்சேறிய தமிழ் நூல்களில் சொற்களுக்கு இடையே இடைவெளிகளை நாம் காணமுடியாது. ஆனால், 1737ஆம் ஆண்டு கொழும்பிலே தொடங்கப் பெற்ற அச்சுக்கத்தில் வெளிவந்த நூல்களிலேயே நாம் சொற்களுக்கு இடையே இடைவெளிகளைக் காணக்கூடியதாக உள்ளது. இவற்றை ஆதாரங்களின் வாயிலாகக் காணும்போது மேலும் தெளிவினைத் தரும்.

Tாசாந்தாசலூயிருக்கிறது
ஷஷாந்துக்குப்படிப்பந்துநட
க்கீந்தும்சேனாதக்கலநக்குத்த
குப்பற்றுக்நத்துப்படின்பட்டபே
சேநுகோஉஸ்தந்தந்தந்துக்குத்த
யாஶேநத்துதமனைஉருக்குளாலோ
பாமப்கீந்துமய்துக்குளாரு
க்கீந்துத்துமானாாசாந்துநட
யாந்தானாலேஉஷணாந்தாரா
யிருக்குநுப்பெட்டாசேயக்
நாாசாங்கலூருநக்மாதநாமய்.

-1714ஆம் ஆண்டு தரங்கம்பாழில் அச்சேறிய வைவிள் சந்தி விரித்தல் இல்லை. சொற்களுக்கிடையில் இடைவெளி இல்லை

2 மொசுசெனக்கீந்து
நடய்க்குமாராந்துயிரு
நங்யெசமீயாடுகனக
ஏதாயுநிதமநிவனக்
நந்தசத்திறுநடய
ாசாங்களாக்கீந்தன
சீயாடுதனக்கீந்து
நடயாதம்யோநந்தா
மனக்கீந்துநடய
அமாநாசனக்கீந்துநடயாதமய்தி
க்கீந்துநடயாதமய்துநடயால்த
க்கீந்துநடயாதமய்துநந்தத்தீந
பேரிடுலயம்ருயாசலையமெனக்க
பட்டணத்தீநுப்பெரிடுலயாகண
தேர்ச்னமாதநுக்கட.

-1727ஆம் ஆண்டு தரங்கம்பாழில் அச்சேறிய வைவிள் சந்தி விரித்தல் இல்லை. சொற்களுக்கிடையில் இடைவெளி இல்லை

60 A COLLECTION of MĀLABAR PROVERBS.

காயதநம்ராங்கலைக்கியப்படும், Stones are thrown
at a Tree that bears Fruits.

கார்ப்பானுக்குக்கள் வானி லாலை, He who watches
his Property, will be free from Thieves.

காலம்போம், வாறுதநந்துக்கும், Time passes, but
Words remain.

கிடாய்ப்பாவாக்குதுபாச்சியுக்குநடயா
நடம், When a Goat retreats backward, it is for butting.

குத்தஞ்சாவன நேகுசுகுக்குமேனாகும், The
Conscience of a guilty Person has inward Groanings.

-1778ஆம் ஆண்டு தமிழ்நாசில் அச்சேறிய தமிழ் இலக்கண நூல்
சந்தி விரித்தல் இல்லை. சில சொற்களுக்கிடையில் இடைவெளி தரப்பட்டுள்ளது.

କାନ୍ତିର ପାଦରେ ମହାଶୂନ୍ୟରେ ଯାଏନ୍ତି ତାଙ୍କ ପାଦରେ

மல்லூரா பாத்ரயார் மொழியெயர்த்த வுநிய ஏற்பாடு - ஞானம் பாலச்சந்திரன்

The earliest available plakkaat printed in Tamil dated 22/09/1742.

முந்தின தொகையிலென்றே இகாரியங்க
கீரயறியவேண்டியதாயிருக்குத் தமுதலாவது
சமுவெல்பாளிடத்திலெவருகிறதெப்படி
யென்றும் கொண்டாவதுசமுவெல்பானுண்ண
டென்றாறிகிறதென்றாவித்ததினாலெயென்று
நான்தான் ஸ.

-1747ஆம் ஆண்டு கொழும்பில் அங்கேசுறிய “பதினாறு விரசங்கம்” நூல்
சந்தி பிரித்தல் இல்லை. சொற்களுக்கிடையில் இடைவெளி இல்லை

காணிக்கைப்பத்திராம்.

அயக்கியானவிசைநுகருகளுள்ளெப்பனக்கமாயிருந்து/இவாகளதால்
ஒன்காணி களி மூம் மித்தகச் சொத்துகளிலும்மற்ற மபொருளி தூமிருந்து
நாட்டுக்குக்குறுக்கிறி நூற்றொசைநுகளிலும்டட்டயத்தில்ககவிக்கிளாதாதாநா
நாட்டுக்குக்குக்குக்காணி/கணக்கொடுக்கப்படுகிறிருக்கிறதின்பெரிலெல்/இப்பெபாக்காலமாகப்பொதகமப்பாணத்தெலவயில்லை/

-1754ஆம் ஆண்டு கொழும்பில் அங்கேசுறிய “பூதேசம்” நூல்
சந்தி பிரித்தல் இல்லை. சொற்களுக்கிடையில் இடைவெளி இல்லை

இதுவிர அப்பொது பாண்டியமிருத்தலிக்குருவயிருக்க இப்பொகுஸிக்கப்பட்டத்
ஏந்தம்பாகத சீருமீர் எப்பறுக்கட்டயமானமுதிரதல்விசைத்தின மருபப்பிரியும்
உடன்கு இவிடமொக்கைப்படப்படவாதில்லையானாலு சொல்லத் தொற்றினுமியாவள, நூத்தம்
பிருத்தமென்றாலும் அருட்டயவுட்டதில்லை; எவ்வள புகடப்படதக்குருவானவராகிய
ஏவங்கடைக்கல்லிருந்தும் பிரயாவன ஜெல் பிழப்புல் வெத்தசவியுல், எப்பவா உண அ

-1759ஆம் ஆண்டு கொழும்பில் அங்கேசுறிய “புதிய ஏற்பாடு” நூல்
சொற்களுக்கிடையில் இடைவெளி தரப்பட்டுள்ளதைக் காணலாம்.
சந்தி பிரித்துவின் ஆரம்பக்கட்ட முயற்சிகள் நடைபெற்றுள்ளதைக் காணலாம்.

* வாணத்தெய்ம பூமினையும் பகுடத்து
* முவத துக்குமல்ல பிதாவானியதம் பிராஜீ
கானவிசுவாசிக்கிரென.

உ. அன்றுக்கட்டய எங்க்கு கிய வெங்கள்
ஊயன் இயெக்லி கிரிவிததுநூலையும் நான் விக்
ஏசிக்கிரென.

-1768ஆம் ஆண்டு கொழும்பில் அங்கேசுறிய “சிறுபிள்ளை கத்தேகிள்” நூல்
சொற்களுக்கிடையில் இடைவெளி தரப்பட்டுள்ளதைக் காணலாம்.
சந்தி பிரித்துவின் ஆரம்பக்கட்ட முயற்சிகள் நடைபெற்றுள்ளதைக் காணலாம்.

1744ஆம் ஆண்டு ஒல்லாந்தரின் அரசுடன் பணிபுரியத் தொடங்கிய பிலிப் டி மெல்ஹோ அவர்கள் 1759ஆம் ஆண்டு புதிய ஏற்பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு அச்சேறுவதற்குக் காரணமாக இருந்துள்ளார். 1759ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிலும் இலங்கையிலும் அச்சேறிய நூல்களில் காணப்படாத சில சிறப்பம்சங்களை இப்பதிப்பில் காணமுடிகிறது. சொற்களுக்கு இடையில் இடைவெளி தருகின்ற முறையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சந்திபிரிக்கின்ற முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

பிலிப் டி மெல்ஹோ அவர்களின் முதலில் அச்சேறிய நூலான சந்தியந்தின் ஜெயம் (1753) என்பது இன்று கிடைக்கவில்லை. இருப்பினும் 1754ஆம் ஆண்டு கொழும்பிலே அச்சேறிய உபதீசம் என்னும் நூல் எமக்குக் கிடைக்கின்றது. இதிலும் சந்திபிரிக்கும் முயற்சிகள் நடைபெறாமையை நாம் காணமுடிகிறது.

இதன்படி நமக்குக் கிடைக்கின்ற தரவுகளின் அடிப்படையில் 1759ஆம் ஆண்டிலேயே தமிழ் வசன நூல்களில் சொற்களுக்கு இடையில் இடைவெளி தரும் முயற்சியும் சந்திபிரித்து அச்சுப் பதிக்கும் முயற்சியும் தொடங்கியதெனலாம்.

அழக்தமிழரான பிலிப் டி மெல்ஹோ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட (1759) தமிழ் உரைநடையில் சந்திவிகாரம் பிரித்து அச்சுப்பதிக்கும் முயற்சியானது வில்லியம் நெவின்ஸினால் ஆற்றுப்படுத்தப்பட்டு (1847) ஆறுமுகநாவலரால் முறையாகக் கையாளப்பட்டுள்ளது எனக்காறுவதே பொருத்தமாகும்.

○ ○ ○

6

ஸம்துக்குரை சொற்கள்

ஸம்துக்குரை என்றால் பண்டைய காலந்தொட்டு தமிழ்மொழி பயன்பாட்டில் இருந்து வந்தாலும் இருநாட்டு வழக்குகளி லும் சில தனித்துவங்கள் இருந்துவருகின்றன. தமிழ்நாட்டிலுள்ள சில சொற்கள் ஈழத்து வழக்கில் ஏற்படுடைமையின்றியும் ஈழநாட்டிலுள்ள சில சொற்கள் தமிழ்நாட்டுக்கு ஏற்படுடைமையின்றியும் கருதப்படுகின்றன.

இரு நாடுகளிலும் கலைச்சொல் அகராதிகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டு வருவதை இதற்கு ஒரு சிறந்த சான்றாகக் கூறலாம். உதாரணமாக மேல்நாட்டிலிருந்து உள்வாங்கப்பட்டு ஈச்சத்துறைக்கான கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபடும்போதும்சுட இருவேறு கலைச்சொல் அகராதிகள் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் உருவாக்கப்பட்டதைக் காணலாம். இக்கலைச்சொல்லாக்கப் பணி யானது தத்தமது அரசின் ஆதரவின்கீழ் இருநாடுகளிலும் ஏற்கதாழ 75ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு பிரிந்து இயங்கும் நிலைமைக்கு இருநாடுகளினதும் அரசியல் பின்புலமும் பங்கு வகிக்கின்றது எனலாம்.

இத்தன்மையை உணர்ந்துகொண்ட தமிழ்நினர்கள் இருநாடும் ஒருங்கிணைந்து கலைச்சொல் அகராதிகளைக் கொண்டு வரல்வேண்டும் என்ற பணியில் ஈடுபடத்தொடங்கினர். அவற்றின் விளைவாக 2000ஆம் ஆண்டு முதன்முதலாக நகவல் தொழில்நுட்ப கலைச்சொல் அகரமுதலியானது 6200 சொற்களை உள்ளடக்கி வெளிக்கொண்டப்பட்டது. ஆனால், இதற்குப் பின்னர் இந்தப் பணி தொடர்ந்ததாக அறியமுடியவில்லை.

PREFACE

This is the first glossary in Tamil, that is being brought out by the Committee for Review and Revision of Glossary Terms in Tamil. More importantly this is the **first** publication to be produced by the joint efforts of scholars from Tamil Nadu, India and Sri Lanka, the need for which had been advocated **since the fifties of the last century.**

- கா. சிவத்தும்பி, தகவல் தொழில் நுப்ப கலைச்சொல் அகர மதனி
2000, [ஆங்கில மூலவரை]



2000இல் வெளிவந்த குகவல் தொழில்நுட்ப அகரமதனில்

ஈழமும் தமிழகமும் இனைந்து வெளியிட்ட இந்த அகரமுதலியைக் காண்பவர்கள் இ.வ., த.வ., ஆகிய குறிப்புகளை அனேக சொற்களுக்கு அருகில் காணமுடியும். ஒரு ஆங்கிலப் பதத்துக்குரிய இலங்கை வழக்குத் தமிழ்ச்சொல் என்றும் தமிழக வழக்குத் தமிழ்ச்சொல் என்றும் இருவேறு தமிழ்ச் சொற்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இறுதியில் ‘இருநாட்டுச் சொற்களையும் சேர்த்து உள்ளடக்கி அச்சேறிய ஒரு அகரமுதலி’ என்னும் நிலையை மாத்திரமே இது எய்தியுள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.

Address, zero level	- பூச்சியமட்ட (இ.வ) / சுழிநிலை (த.வ)
Addressable	- முகவரிப்படுத்தக்கூடிய
Addressable cursor	- முகவரி இடத்தகு நிலை காட்டி
Addressing	- முகவரியிடல்
Addressing, absolute	- முற்றுறு (இ.வ) / தனி (த.வ) முகவரியடல்
Addressless instruction format	- முகவரியிலா அறிவுறுத்தல் (இ.வ) / கட்டளை (த.வ) வடிவமைப்பு
Adjacent matrix	- அயல் அமைவரு (இ.வ) / அணி (த.வ)
Adjective	- பெயர்கள்
Administrative data processing	- நிருவாகத் தரவு முறைவழி (இ.வ) / செயற்படுத்தல் (த.வ)
ADP	- Automatic Data Processing என்பதன் குறுக்கம்: உருமாற்றி தன்னியக்கத் தரவு (முறைவழி (இ.வ)) / செயற்படுத்தல் (த.வ)
Advanced BASIC	- உயர்பேசிக்: ஒரு கணினி மொழி
Adverb	- விளையல்
A file, opening	- கோப்தி திறக்கல்
AI	- Artificial Inteloigence என்பதன் குறுக்கம்: செயற்கை நுண்மதி
AL	- தொகுப்பு மொழி
Alert box	- விழிப்புறுத்து பெட்டி
Algebra, boolean	- பூலியன் அட்சரகணிதம்
Algebra of logic	- அளவை / தருக்க (இ.வ) / ஏரண (த.வ) அட்சரகணிதம்

- தகவல் தொழில் நுப்ப கலைச்சொல் அகர முதலி 2000, [பக். 5]

1759ஆம் ஆண்டு கையின்லூள்ள ஈழத்துக்குருப் சொற்கள் :

தமிழ்ச்சொற்களில் இலங்கை வழக்கு, தமிழக வழக்கு என்னும் வேறுபாடுகள் இன்றுநேற்று தொடங்கிய விடயமல்ல. சிலநாறு ஆண்டுகளுக்கு முன்பே இத்தனித்தன்மைகளை இலக்கியங்களில் அடையாளம் காணமுடியும். 1714ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் செய்யப்பட்ட பைபிள் மொழிபெயர்ப்பு ஈழத்தில் உள்வாங்கப்படாமையும் 1759ஆம் ஈழத்தில் செய்யப்பட்ட பைபிள் மொழிபெயர்ப்பு தமிழகத்தில் உள்வாங்கப்படாமைக்கும் இருநாடுகளிலும் காணப்பெறும் சொல் வழக்குகளும் காரணமாகின்றன.

ஆனால் 250 வருடங்களுக்குப் பின்னர் இவை எமக்கு இலக்கியப் பொக்கிலெங்களாகின்றன. அன்றைய இலக்கிய நிலைமைகளைத் துணிவதற்கான கருவிகளாகின்றன.

டி மெல்லோவின் பைபிளில் பயன்படுத்தியுள்ள ஈழத்துக்குத் தனித்துவமான ஒரிரு சொற்கள் உதாரணத்துக்காக இங்கு தரப்பட்டுள்ளன.

ஓம் :

ஒரு கேள்விக்கு ‘ஆம்’ அல்லது ‘ஆமாம்’ என்று மறுமொழி அளிப்பதற்கு ‘ஓம்’ என்னும் பதத்தை ஈழத்தவர் பயன்படுத்துதல் வழிமையில் உள்ளது. இதிலிருந்து தோன்றிய ‘ஓம்படுதல்’ என்னும் வினைச் சொல்லானது ‘உடன்படுதல்’ என்னும் பொருளிலே ஈழத்தில் வழங்கப்பெறுகிறது.

ஓம்² இ.சொ. (இலங்.) கேள்விக்கு உடன் பாடாக பதில் அளிக்கும்போது அல்லது ஒருவ ப்ராடு உடன்படும்போது பயன்படுத்தும் இடைச்சொல்; ‘ஆம்’; ‘ஆமாம்’. நீ சாப்பிட்டு விட்டாயா? ஓம், சாப்பிட்டுவிட்டு, இப்போது அரசு மறுக் கிறது./ அவர் உதவி செய்ய ஓம் என்று விட்டார்.
ஓம்படு வி. (-பட, -பட்டு) (இலங்.) 1: ஒத்துக்கொள்ளுதல்; உடன்படுதல். தாய்தகப் பன் அவளின் கல்யாணத்திற்கு ஓம்பட்டுவிட்டார்கள். 2: (ஒருவரோடு தகராறு செய்யாமல்) ஒத்துப்போதல். அவனோடு பிரச்சினை பண்ணா மல் ஓம்பட்டுவிட்டு வா./ அவர் எல்லாருடனும் ஓம்பட்டுப் பழகுவார்./ யார் என்ன சொன்னா இம் ஓம்பட்டு அதைச் செய்வார்.

அகைபுக்குள் [இலங்]
என்னாவு இலங்கையில்
வழக்கத்தில் உள்ள
சொல் என்பதைக்
குறிக்கின்றது.

- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி,
1995ஆ் ஆண்டு பதிப்பு, [பக. 273]

ஓம்படுகிறதுமல்லாமல்

ஓம்படுகிறதுமல்லாமல்

பொட்டுப்பெறுவதும் ஓம்படுகிறதுமல்லாமல் > அதச்சுவாக்பெற்றுவரும்மட்டும் குறித்தொத்தக்குறிதாலும் பாதாவானுயருக்குத்தன்று சுவங்கிருஷ்ணத்துடைச் சொல்லுகிறுமா?

தீர்த்தாவச கும் திவ

பாதாவானுயருக்குத்தன்று சுவங்கிருஷ்ணத்துடைச் சொல்லுகிறுமா?

- புதிய ஏற்பாடு 1759
முகவைரை

டி மெல்லோ அவர்கள் ‘உடன்படுகிறதுமல்லாமல்’ என்னும் பொருளுக்கு ‘இம்படுகிறதுமல்லாமல்’ என்னும் வினைச்சொல்லை உபயோகித்திருப்பதைக் காணமுடிகிறது.

பாவனை, பார்த்தல் :

‘பாவனை’ என்னும் சொல்லானது ‘தோரணை’ என்னும் பொருளில் தமிழகத்தில் வழங்கும்போதும் ‘பயன்பாடு’ என்னும் பொருளிலே ஈழத்திலே வழங்கப்படுகிறது. அதேபோன்று ‘உபயோகப்படுத்தினான்’ என்னும் பொருளைக் குறிப்பதற்கு ‘பாவித்தான்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தும் வழமையும் ஈழத்திலே உள்ளது.

பாவனை² பெ. (இலங்.) பயன்பாடு; உபயோகம். வீட்டுப் பாவனைக்கு ஏற்ற பொருள்கள்/ இந்தச் சொல் இப்போது பாவனையில் இல்லை.

அடைப்புக்குள் [இலங்]
என்பது இலங்கையில்
வழக்கத்தில் உள்ள
சொல் என்பதை
குறிக்கின்றது.

- கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி,
1995ஆம் ஆண்டு பதிப்பு, [பக். 845]

மூன்பாராவுக்குக்கொடுவது, எவ்வளவு விரைவாக பொது ஆலோசனைகளுக்கு முன்வரும் தொழிலாளர்களுக்குத் திட்டாந்தமான பிரச்சனைகளைப் பொதுப்படுத்துவது தொடர்பாட்டு நிலையாக இருக்கும் ஒரு விதமாக இருக்கிறதோடு கூடிய பார்வையாக இருக்கிறது.

பாவ(வி)னைக்காக

பாவ(வி)னைக்காக

- புதிய ஏற்பாடு 1759
முகவுரை

‘உபயோகத்திற்காக’ என்னும் பொருளைத் தருவதற்காக டி மெல்லோ அவர்கள் ‘பாவனைக்காக’ என்னும் சொல்லை உபயோகித்திருப்பதைக் காணலாம்.

முன்னர் குறிப்பிட்டதைப்போன்று 600 பக்கங்களுக்கும் (A5 வடிவத்தில் 1200 பக்கங்களுக்கும்) மேற்பட்ட டி மெல்லோவின் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பை நாம் முறையாகக் கண்டுகொள்ளவில்லை.

இந்த பைபினுக்கான ஒரு சொல் அடைவத் தயாரிக்குமிடத்து அது 18ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ் வரலாற்றிலும் இலக்கிய வரலாற்றிலும் சில புதிய அம்சங்களைக் கண்டுகொள்ள வழிவகுக்கலாம்.

அண்ணாவாக இதே காலகட்டத்திலேதான் சிவஞான முனிவர் தமிழின் பேருரை நூலான சிவஞான மாபாட்டத்தைச் செய்துள்ளார். 18ஆம் நூற்றாண்டில் எழுந்த இவ்விரு பாரிய வசன நூல்களின் சொல்லடைவுகளையும் தயாரித்து ஒப்புநோக்குமிடத்து பல புதிய செய்திகள் எமக்குக் கிடைக்கப்பெறலாம்.



மாநவ சிவஞான முனிவர்
(18ஆம் நூற்றாண்டு)

இவ்விடத்திலே டி மெல்லோ அவர்களின் பைபிளில் காணப்படும் சில சொற்களைக் குறித்துக்காட்டுவது இந்தகைய சொல் அடைவுகள் செய்யப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்த வழிசெய்யலாம்.

யைர்ஸல் யயன்படுத்தப்பட்டுள்ள சில சொற்கள் :

- சர்வெஸ்வரன்
- வீங்கரகம்
- திருவுளம் பற்றுக்றார்
- அநுங்சி செய்தார்
- குருக்கள்
- நமஸ்காரம்

- பூமண்டலம்
- ஏட்டுச்சாந்தி
- கட்டுத்ததை
- ஜெயா ஜெயா ஜெயா என
- கெட்டகெட என
- ஆகூ!

முதற்கட்டமாக 1759ஆம் ஆண்டு வெளியான தமிழ் பைபிளில் காணப்படுகின்ற 22 பக்கங்களினாலான (A5 - 44 பக்கங்கள்) முகவரையானது தற்காலத் தமிழில் எழுதப்பட்டு வாசிப்புக்கு உட்படுத்தவேண்டிய தேவை அவசியமாகின்றது. அதன்பின்னர் முழுமையான பைபிளையும் தற்காலத் தமிழில் மீள எழுதி வாசிப்புக்கு உட்படுத்தலாம்.



பகுதி - 3

வர்வடிவம்

மெய் எழுத்துக்கள் புள்ளிபெறும்

விரூவால்காப்பியத்திலே தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதேயொழிய வரிவடிவங்களுக்கு அல்ல. இதன் காரணம், காலத்துடன் எழுத்தின் வரிவடிவம் மாறுமேயன்றி ஒலிவடிவம் மாறாது. இருப்பினும் ஆங்காங்கு ஓரிரு சூத்திரங்கள் வரிவடிவம்பற்றியும் குறிப்பிடுகின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை.

மெய்யன் இயற்கை புள்ளியாடு நிலையல்

எகர ஒகரத் தயற்கையும் அற்றே

(மெய் எழுத்துகளும், ஏ, ஒ எனும் உயிர் எழுத்துக்களும் புள்ளிபெறும் என்பதாகும். பழைய வரிவடிவத்தில் ஏ, ஒ என்பவற்றிக்கு பதிலாக ஏ, ஒ க்கு மேலே மெய் எழுத்துக்கள் போன்று (ஏ, ஒ) புள்ளியிடப்பட்டன.)

தொல்காப்பியக் காலம்தொட்டே ‘மெய் எழுத்துக்கள் புள்ளி பெறும்’ என்னும் விதியிருந்தபோதும் கல்வெட்டுக்களில் புள்ளி யிடுவது பயனில்லை என்பதாலும் ஒலைச் சுவடிகளிலும் புள்ளி யிடுவது இயலாது என்பதாலும் மெய் எழுத்துகளுக்குப் புள்ளியிடும் வழமையானது அச்சுப்பதிப்பு வந்தபின்னரே தமிழுக்கு வந்தது.

இருப்பினும், ‘யார் இந்த முயற்சியை மேற்கொண்டார்?’ என்பதற்கு பலர் வீரமாழுனிவரைக் கூறுவர். வீரமாழுனிவர் தமிழ் எழுத்துக்களில் சில திருத்தங்கள் செய்துள்ளமையால் இம்முடிவை முன்வைப்பதும் அதனை ஏற்றுக்கொள்ளுவதும் வசதியாகிறது.

வீரமாழனிவாரின் சதுரகராதி உட்பட அவரின் அனேக நூல்கள் 19ஆம் நூற்றாண்டிலேயே அச்சவாகனம் ஏறின. அவர் இலத்தின் மொழியில் எழுதிய செந்தமிழ் என்னும் நூலானது நூறாண்டுகளாக அச்சவாகனம் ஏறாமல் ஏட்டுப்பிரதியிலேயே காணப்பட்டது. 1822ஆம் ஆண்டு பெஞ்ஜயின் என்பவரால் இந்நூலானது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு முதன்முதலாக அச்சவாகனம் ஏறியது.

Nearly a century has elapsed since this treatise was written, and as it has never been printed, the copies now extant have, by frequent transcription, become very erroneous, and even obscure. This was the case with the copy from which this version was made; and it was only by the collation of several texts, that the faulty passages have been amended or explained. The text, as it now stands, is consistent with itself; and therefore bears internal evidence that it does not any where materially differ from the true reading.

- SEN-TAMIL, 1822, English Translation (முன்னுரை)

இலத்தின் - 1730, C.J. Beschi

ஆங்கில மொழிபெயர்ப்பு - 1822, Benjamin Guy Babington



SEN-TAMIL, 1822, ஆங்கில மொழிபெயர்ப்பு
- Benjamin Guy Babington

- கொடுந்தமிழ், 1728, வீரமாழனிவார்
இலத்தின் மொழியில்

19ஆம் நூற்றாண்டில் அச்சேறிய வீரமாழுனிவரின் நூல் களைக்கொண்டு வரலாற்று அடிப்படையில் ‘அவர் மெய் எழுத்து களுக்குப் புள்ளியிடும் முறையை அச்சில் அறிமுகப்படுத்தினார்’ என்னும் முடிவுக்கு வரல் இயலாது. மெய் எழுத்துக்களுக்குப் புள்ளியிடல் சார்ந்து ஆராயும்போது 18ஆம் நூற்றாண்டில் அச்சேறிய நூல்களை நோக்குவதே சரியானது. இந்த அடிப்படையில் வீரமாழுனிவரின் கொஞ்சமிழ் என்னும் நூலானது 1728ஆம் ஆண்டு இலத்தின் மொழியிலே அச்சேறியுள்ளது. இதுமிழ் நூல் அல்ல. இலத்தின் மொழியிலே அச்சேறியுள்ள இந்த நூலிலே ஆங்காங்கு ர், ற், ஸ், ன் போன்ற மெய் எழுத்துக்களுக்குப் புள்ளியிடப்பட்டுள்ளதைக் காணலாம். மெய் எழுத்துக்களுக்கான இந்தப் புள்ளியிடல் முயற்சியை இந்நூலிலேதான் முதன்முறையாக காணமுடிகிறது என்பதைக் கிடைக்கும் ஆதாரங்களின் வாயிலாகக் கூறமுடிகிறது. ஆனால், இந்த நூலிலே ஆங்காங்கு ஒருசில சந்தர்ப்பங்களில் மாத்திரமே மெய் எழுத்துக்களுக்கு புள்ளியிடப்பட்டுள்ளது.

‘வந்தவர்களா’ (வந்தவர்களார்) என்பதில் முதலாம் ‘ர்’ ற்குப் புள்ளியிட்டும் இரண்டாவதற்குப் புள்ளியிடாமலும் அச்சாகியுள்ளது. அத்துடன் அப்பக்கத்திலே வேறேந்த ‘ர்’ மெய் எழுத்துக்கும் புள்ளியிடப்படவில்லை. இதேபோன்று ‘கந்பாளையம்’ என மேல் வரியிலும் ‘கந்பாளையம்’ என அதற்கு அடுத்த வரியிலும், ‘கற்பாளையம்’ என்னும் சொல் அச்சேறியுள்ளது. இதனால் எந்தப் பின்னணியில் மெய் எழுத்துக்களுக்கு புள்ளியிட்டு இந்த இலத்தின் நூலை வீரமாழுனிவர் அச்சிட்டுள்ளார் என்பதை உய்த்தறிவது சிரமமாகும்.

இதனால், வீரமாழுனிவர் அவர்கள், விதிமுறைகளை வகுத்துக்கொண்டு மெய் எழுத்துக்களுக்குப் புள்ளிகளை அச்சிட வில்லை என்பதை அறியமுடிகிறது. இருப்பினும் அவர், தமது நூல்களில் மெய் எழுத்துக்களுக்கு புள்ளியிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்பதை நாம் காணமுடிகிறது. மேலும், 1742ஆம் ஆண்டுவரை தமிழ்ப்பணிகள் செய்த வீரமாழுனிவரின் நூல்களில் அக்காலத்தில் அச்சேறியவற்றை ஆராய்ந்தபின்னரே நாம் உறுதியான முடிவுக்கு வரல்முடியும். இங்கு எடுத்துக்காட்டப்பட்ட 1728ஆம் ஆண்டு அச்சாகிய இலத்தின் நூலில் மெய்களுக்குப் புள்ளிகளை இடத்தொடங்கிய வீரமாழுனிவர் 1742ஆம் ஆண்டு காலங்களில் விதிமுறைகளை முறையாக வகுத்துக்கொண்டிருக்கலாம்.

verbis: sic சேயகில்லூர், சேயதவனூர், சேயபவனூர், pro masculino; சேயகில்லவார், சேயதவார், சேயபவார், pro feminino; சேயகில்தார், சேயதநார், சேயவதார், pro utroque &c. Vel illa vox ஆர், யார் anteponitur dictis nominibus appellativis, vel cuilibet voci verbi absoluti: sic, யார்சேயகில்லவன், யார்சேயதவன், &c. யார்சேயவான், யார்சேயதான் &c. hoc modo enim semper unitur tertiae personæ masculini. Tandem hæc eadem vox supponit pro plurali: sic, வரந்தவர்கள் எடார், ஆரவருவார்கள் &c.

- இவ்விடங்களில் மாத்திரம் புள்ளி அக்ஷாகியுள்ளது

Grammaticâ elegantioris linguae tradam: hoc unum hic addam, ex nominibus, præcipue locorum, fieri appellativa, si nominis, adjectivè sumto, addatur pro masculino அன் vel ஆன், et pro feminino ஆப்பள்ளி உண்டு எர். Sie ex காட்டா உஸ்தயம், nomen cuiusdam oppidi, fit காட்டா உஸ்தயதநான், காட்டா உஸ்தயதான்: ex மஹல, மஹலயன், vel மஹலயான், et மஹலயான்: ex ஹார், ஹாரான், ஹாரான்.

இவ்விடத்தில் மாத்திரம் “ல்” க்கு புள்ளி உள்ளது

terponatur அம: sic, நான்வனுக்கின குச் சோலலவுகுசேயடுகேண மூதவுகுசேயடுகேண, hoc illi et dixi et scripsi; vel, சோலலவுகுசேயடுவேண, et dicam et scribam. Unde idem est, ac si simpliciter dicerem, சோன்னேண, சோல்டுவேண &c. Quarè et hæc phrasis, சோலலச்சேயடுதே, idem est ac சோலலடிய. Sic, நான்சோலலச்சேயடுதே சேய்யாடுபொறுய, et நான்சோலலவுய்சேய்யாடுபொறுய; idem sonant, et potest verti per ablativum

- கொடுங்கமிழ், 1728, வீரமாழனிவர் கிளத்தின் மொழியில் அக்ஷேரிய நால்

1759ஆம் ஆண்டு அச்செருய கையில் டி மெல்லோவன் முயற்சி :

18ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட அச்ச வழமைக்கு ஏற்ப கொழும்பில் அச்சேறிய பைபிளிலும் மெய் எழுத்துக்களுக்குப் புள்ளி இடப்படவில்லை. இருப்பினும் இரு சந்தர்ப்பங்களில் மெய் எழுத்துக்களுக்குப் புள்ளி இடப்பட்டுள்ளதைத் திட்டவட்டமாக நாம் காணமுடிகிறது.

வகை - 1 :

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் மெய் எழுத்துக்களுக்குப் புள்ளி இல்லாதவிடத்தும் தமிழ்ச்சொற்களை எந்தச் சிரமமும் இல்லாமல் வாசித்துக்கொள்வார்கள். ஆனால், தமிழ் அல்லாத பிறமொழிப் பெயர்ச்சொற்களை தமிழில் ஒலிமியர்த்து எழுதும்போது (*Transliteration*) அதற்கான சரியான உச்சரிப்பைத் தமிழர்கள் அறிந்திருக்கச் சாத்தியமில்லை.

இத்தகைய, தமிழ் அல்லாத பிறமொழிச் சொற்களை அறிமுகப்படுத்தும்போது, வாசிப்பவர்களுக்கு உரிய உச்சரிப்பை இனங்காட்டுவதற்காக ஒலிபெயர்த்து எழுதிய சொற்களில் மயக்கத்தைத் தரவல்ல மெய் எழுத்துக்களுக்கு புள்ளி இடப்பட்டுள்ளதைக் காணலாம். கிறாமிர் என்னும் தமிழ் அல்லாத பெயர்ச்சொல்லுக்கு அறிமுகம் இல்லாத ஒரு தமிழர், ‘ர்’க்கு புள்ளி இடாதவிடத்து ‘கிறாமோ’ அல்லது ‘கிறாமெர்’ என்று வாசிக்க இடமுள்ளது. 18ஆம் நூற்றாண்டு வரிவடிவத்தில் ‘ர்’ மற்றும் ‘ர’ ஆகிய இரண்டுமே புள்ளியில்லாமல் ‘ர’ என்றே அச்சப்பதிக்கப்பட்டுள்ளன.

பிலிப் டி மெல்லோ அவர்கள் தெளிவாக விதிமுறைகளை வகுத்துக்கொண்டு பைபிளைத் தமிழில் அச்சப் பதித்துள்ளமைக்கு இது ஒரு தக்க சான்றாகும். தமிழ் அல்லாத சொற்களை தமிழ் நூல்களில் கையாள்வதற்கான விதிமுறைகளை 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை ஒருசிலரே வகுத்துக்கொண்டார்கள் எனலாம். பிலிப் டி மெல்லோ, சைமன் காசிச்செட்டி (ஆங்கிலக் கட்டுரைகளில்), வில்லியம் நெவின்ஸ், வைத்தியர் கிறின் போன்றோரே பிறமொழிச் சொற்களின் வேறுபாட்டை தமிழ் நூல்களில் முறையாகக் கையாள முயற்சித்தவர்கள் எனலாம். பிலிப் டி மெல்லோவைத் தவிர ஏனைய மூவரும் 19ஆம் நூற்றாண்டிலே பிறந்து தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள்.

வகை - 1

அ^ஒசுபுர் என்றபட்டணத்து
 அதொல்புல சிருமீம் என்றவருக்குப்பாமாகக்
 பிள்புல தெபிழிலை என்கிறவரும்
 வூக்கிரேவுதச் எனபவருடைய
 பிலிப்புல மெத்தச்சியுல எனபவா உண்ணு
 பத்தமீசனறுபொப்பட்டதீவிலை

வகை - 2

தன்னப்பா நு கார்ச்சிரத்ருகும்
 அதைகுக்குச்செர்க்குவருகிற
 திலககுச்சளையுமமுளித்திப்பாக்கிற
 இரதசசுத்தமானசமர்த்த துவத்தின

- புதிய ஏற்பாடு 1759
முகவுரை

வகை - 2 :

வகை 1 இல் குறிப்பிட்டதுக்கு அமைய தமிழிலே 'ா' என்னும் வரிவடிவத்தின் பயன்பாடு சில மயக்கங்களைத் தோற்றுவித்தது எனலாம். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை அனேக அச்சுப் பதிவுகளில் இந்த மயக்கத்தைக் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களின் வடிவங்களைக் குறிப்பதற்கு 'ா' என்னும் வரிவடிவம் கையாளப்பட்டுள்ளது. இதனை உதாரணத்தின் வாயிலாகக் காட்டலாம்.

உதாரண எழுத்துத்தொடர் சிச்செருப் படிவம்

கோர்	தொா
கொர்	தொா
கேர்	தொா

கெரார்

கொா

கேரா

கொா

கெரா

கொா

தமிழில் புலமைத்துவம் இல்லாதவர்களும் பைபிளை வாசிக்கவேண்டும் என்பதற்காக ‘ா’ வரிவடிவமானது எங்கெங் கெல்லாம் மயக்கத்தை உண்டுபண்ணக்கூடியதாகக் காணப்படுகிறதோ அவ்வவ்விடங்களில் புள்ளியைப் பயன்படுத்தியுள்ளார். தமிழ்ச் சொற்களில் ‘ர்’ தவிர வேற்றந்த மெய் எழுத்துக்கும் புள்ளியிட்டு அச்சுப்பதித்த சந்தர்ப்பத்தை இந்த பைபிள் பதிப்பில் காணமுடியாதுள்ளது.

தமிழில் மெய் எழுத்துக்குப் புள்ளியிட்டு அச்சுப்பதிக்காத காலத்தில் தமிழின் தனித் தன்மையைப் பேணி, தாழும் மெய் எழுத்துக்களுக்குப் புள்ளியிடுவதைத் தவிர்த்துள்ளார். அதேதருணம் தெளிவுகருதி தமிழ்மொழி அல்லாத சொற்களுக்கும், மயக்கம் தரவல்ல ‘ர்’ மெய் எழுத்துள்ள சொற்களுக்கும் புள்ளியிட்டு அச்சிட்ட புலமைத்துவத்தை என்னவென்பது!

தமிழ் அச்சுப்பதிப்பில் பிலிப் டி மெல்லோவினுடைய முன்னோடி முயற்சிகளையும் தெளிந்த சிந்தனையையும் தூர நோக்கையும் நாம் முறையாகக் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.



தரிப்புக்குற்களும் குற்யீடு இலக்கணம்

திமிழில் தரிப்புக்குறிகளின் பயன்பாடானது ஜேரோப் பியரின் வருகைக்குப் பின்னரே தமிழுக்குள் உள்வாங்கப்பட்டது. தரிப்புக்குறிகளானவை நூகர்வோர்களுக்குத் தெளிவினைத் தந்து இலகுத்தன்மையை உருவாக்குவதுடன் உணர்ச்சிகளைப் பிரதி பலிக்கவும் துணைசெய்கின்றன.




தரிப்புக்குறிகளைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி அவற்றுக்கான இலக்கணத்தை வகுத்தவர் யீஸூ ஆறுமுக நாவலர் என்னும் பதிவினை நாம் பரவலாகத் தமிழ் வரலாற்றிலே காண முடிகிறது.

ஆங்கில மொழியிற் சிறப்புற்று விளங்கும் **குறியீட்டு இலக்கணத்தை**, நாவலர் தமிழுக்குக் கொண்டு வந்து பொருத்தினார்; இதனால், உரை நடை எழுதுவோன் உணர்ச்சியைப்பயில்வோனும் இனிது பெற்றுடிந்தது. கிறித்தவர் வேதமான விவிலியநூலைத் தமிழில் மொழி பெயர்த்த இப் பெருந்தகையாளர், தமிழ் எண்களையே அதிற் கையாண்டு தம்முடைய தமிழ்ப்பற்றை உரிய இடத்து ஒங்கக் செய்துள்ளார்.

சௌ. சிங்காரவேலன் - 1969

நாவலரும் தமிழ்மொழியும் - நாவலர் மாநாடு விழா மலர்
(பக். 32)

இருப்பினும் 1759ஆம் ஆண்டு மெல்லோ பாதிரியாரினால் தமிழுக்கான தரிப்புக்குறிகளின் பயன்பாடானது அவற்றுக்கான இலக்கணங்களை வகுத்துக்கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளமையை ஆதாரங்களின் வாயிலாகக் கண்டுகொள்ளமுடிகிறது.



- புதிய ஏற்பாடு 1759
முகவுரை

இவ்வாதாரங்களின் வாயிலாக மெல்லோ அவர்கள் கீழ்வரும் தரிப்புக்குறிகளைப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிகின்றது. பேராசிரியர் சி. சிவசேகரம் அவர்கள் எழுதிய தமிழிற் தரிப்புக்குறிகளின் பயன்பாடு (1994) என்னும் நூலில் பின்வரும் விபரங்களைக் காணலாம்.

முழுத்தரிப்பு அல்லது புள்ளி	[.]
வினாக்குரு	[?]
வியப்புக்குரு அல்லது வினிப்புக்குரு	[!]
குறுந்தரிப்பு (comma)	[,]
நடுந்தரிப்பு (semicolon)	[:]
வளக்கக்குரு (colon)	[::]
மெற்கொள்குரு	[..]
அடைப்புக்குரு	[()]
இணைத்தற்கோடு	[-]

தரிப்புக்குறிகளில் முழுத்தரிப்பும் (.) வினாக்குறியும் (?) வியப்புக்குறியும் (!) எப்பொதுமே வாக்கியங்களின் முடிவில் வருவன என்பது பொது வான ஒரு கியதி. மேற்கோட் குறிகளில் ஒற்றை மேற்கோட்குறி (' ') இரட்டைமேற்கோட்குறியின்றும் (" ") வேறுபட்ட முறையிற் சமகால ஆங்கிலத்திற் பயன்படுகிறது. அடைப்புக்குறிகளின் வேறுபட்ட வடிவங்கள் வெவ்வேறு தேவைகட்காகப் பயன்படுகின்றன. வளைவான அடைப்புக்குறியே () பரவலான பாவனையில் உள்ளது. சுதாரஅடைப்புக்குறி ஏ விசேடமான தேவைகட்குப் பயன்படுகிறது. நெடுந்தரிப்பு (;) குறைவாகப் பயன் படும் ஒரு அடையாளம் என்பதால் அதன் பாவனை பற்றிய தெளிவீனம் உண்டு. விளக்கக்குறி (:) பற்றிய நிச்சயமின்மை குறைவாயிலுக் தமிழில் இது நெடுந்தரிப்புடன் குழப்பப்படுவதைக் காண முடியும். பல வேறு தேவைகளை நிறைவு செய்யும் ஒரு கருவியாக உள்ள குறுந்தரிப்பே (,) ஆங்கிலத்தில் அதிகமாகப் பயன்படும் தரிப்புக் குறியாகும். தமிழில் இதன் பிரயோகத்திலுள்ள தெளிவீனங்களுக்கு இக்குறியின் பன்முகப் பயன்பாடு ஒரு முக்கிய காரணமாகும்.

சி. சிவசேகரம் - 1994
தமிழிற் தரிப்புக்குறிகளின் பயன்பாடு [பக். 2]

1994ஆம் ஆண்டு சி.சிவசேகரம் அவர்கள் தெளிவுபடுத்தும் குறியீடுகளில் ஒற்றை மேற்கோள் தவிர்ந்த (') பிற அனைத்துத் தரிப்புக்குறிகளும் 1759ஆம் ஆண்டே மெல்லோவினால் பயன்படுத் தப்பட்டிருப்பது வியப்பினைப் தருகின்றது. 1744ஆம் ஆண்டு அரசாங்கத்தில் மெல்லோ பணிபுரியத் தொடங்கியுள்ளார். ஆனால் 1747ஆம் ஆண்டு கொழும்பில் அச்சேறிய பதினாறு பிரசங்கம் என்னும் நூலிலே தரிப்புக்குறிகள் பயன்பட்டுள்ளமையைக் காணமுடியாது. இந்நிலையிலே 1759ஆம் ஆண்டு வெளிவந்த பைபிளின் பதிப்பையே தமிழ் தரிப்புக்குறிகளை முழுமையாக உள்வாங்கிய முதலாவது பதிப்பாகக் கருதவேண்டியுள்ளது.

கடசியாக அரிகாபிறமாவென்கிறதிரி
ஸாததிகரோபாபாபாவலத்துவென்று
சொல்லுகிறவாகனருக்கிரிக்கிறபூராண பிறப
நதங்கசீரவிசாரிக்குமிடத்தில் அரிகாபிறம
மாவென்கிறதிரி ஸாததிகரேபின்றுபெதகமு
ஏரைரூநூறுவல்ததுகரேந்றுபெதகமு
மொரியாபோபாபாவலததுவென்றுமாறோச
ரவைப்பாஞ்சுநூறுகுசொல்லஞாயங்காஞு
ததுதெதனஞால் ஞாத்திராதுக்குமிபிறமா
ஏக்குமாநா னாஞ்சீஞ்யாஞ்டாககிணெநெந்று

1747ஆம் ஆண்டு கொழும்பில் அச்சேறிய பதினாறு பிரசங்கம் நூலில் கடசியாக மற்றும் அதேனென்றால் என்னும் சொற்களை அடுத்து குறுந்தரிப்பு (.) இல்லை

கடடசியில்சகாததங்கடசிததுவாசிக்கிறவனை!

அதென்றால் , மொவன்னை இவலிடத்திலை
1759ஆம் ஆண்டு கொழும்பில் அச்சேறிய பதிய ஏற்பாட்டில் கடசியாக மற்றும்
அதேனென்றால் என்னும் சொற்களை அடுத்து குறுந்தரிப்பு (.) உண்டு

1747ஆம் ஆண்டு கொழும்பில் அச்சேறிய நூலில் தரிப்புக்குறியீடுகள் இல்லை.
 1759ஆம் ஆண்டு கொழும்பில் அச்சேறிய பைபிளில் தரிப்புக்குறியீடுகள் உண்டு.

அத்துடன் 1850ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து ஜேரோப்பியரின் தலைமை யகத்துக்கு எழுதப்பட்ட கடிதமொன்றில் மெஸ்லீஹா சிவர்கள் தமிழிற் தரியுக் குறிக்களை உள்ளடக்கியவர் என்னும் குறிப்பு காணப்படுகின்றது. ‘தமிழுக்குத் தரிப்புக்குறிகள் 19ஆம் நூற்றாண்டிலேதான் அறிமுகமாயின’ என்பதாகவே தற்போதைய வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், தமிழர்கள் 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே தரிப்புக்குறிகளைத் தமிழுக்குள் உள்வாங்கி யுள்ளார்கள் என்பது பெருமைப்படக்கூடிய விடயம்.

**A LETTER
ON THE SUBJECT OF THE
TRANSLATION OF THE SCRIPTURES
AND THE ENGLISH LITURGY
INTO THE TAMIL LANGUAGE.**

A LETTER, &c.

Colombo, 23rd March, 1850.

MY LORD,

Prompted by a sense of duty, which we owe both to ourselves and to our countrymen at large,

* De Melho is the first Oriental Translator who has prefixed titles respectively to the Books of Moses in Tamul. He has also adopted the European mode of Punctuation.

A Letter on the subject of the
'Translation of the scriptures and the English Liturgy, 1850,
எழுதியவர் - The Principal Tamil Protestant Inhabitants of Colombo,
Printed by E.H. Peterson (மக. 32)



வரவடிவ

சீர்தருத்த முயற்சகள்

இந்திய, இலங்கைப் பிரதேசங்களில் மிகப் பழங்காலத்தனவாகக் கிடைக்கும் கல்வெட்டுக்களில் இரண்டுவிதமான வரிவடிவங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று இடமிருந்து வலமாக எழுதப்பெறும் ப்ராஹ்மி (Brahmi) எனவும் மற்றொரு வலமிருந்து இடமாக எழுதப்பெறும் கரோஷ்டி (Kharosthi) எனவும் வழங்குகின்றன. இவற்றிலே ப்ராஹ்மி வரிவடிவமானது வட ப்ராஹ்மி, தென் ப்ராஹ்மி என இரு பிரிவுகளாக வளர்ச்சியுற்றது.

தென் ப்ராஹ்மி வரிவடிவத்தை அடிப்படையாகக் கொண்டே கிரந்தம், தமிழ், சிங்களம், மலையாளம், தெலுங்கு, கன்ணடம் போன்ற வரிவடிவங்கள் வளர்ச்சியுற்றன. இவற்றிலே உயிர் எழுத்துக்களில் ‘அ’ ற்கும் ‘ஆ’ ற்கும் இடையில் உருவவியலில் ஒற்றுமை காணப்படுகின்றது. ‘அ’ வைப் போன்றே ‘ஆ’ சிறு மாற்றத்துடன் அமைந்துள்ளது. இதேபோன்று ‘உ’ ற்கும் ‘ஓ’ ற்கும் இடையிலும், ‘எ’ ற்கும் ‘ஏ’ ற்கும் இடையிலும், ‘ஐ’ ற்கும் ‘ஓ’ ற்கும் இடையிலும் உருவவியலில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

ஆனால், தென் ப்ராஹ்மி வரிவடிவத்தை அடிப்படையாகக் கொண்ட அனேக வரிவடிவங்களில் ‘இ’ யும் ‘ஈ’ யும் உருவவியலில் ஒன்றையொன்று சாரவில்லை என்பதைக் காணமுடிகின்றது. மலையாளத்திலே இப்பிரச்சினை இல்லை எனும் வாதத்தை முன்வைப்பினும் 1940களுக்கு முன்னர் மலையாளத்திலும் இதே பிரச்சினையைக் காணலாம். தற்கால மொழியியலாளர்கள் சீர்மை (consistency) கருதி ‘இ’ ற்கு ஒத்தவொரு வடிவத்தை ‘ஈ’ ற்கு மலையாளத்தில் தற்பொழுது பயன்படுத்துகின்றார்கள்.

இவைபற்றி விரிவான தகவல்களை ஞானம் பாலச்சந்திரன் 2008ஆம் ஆண்டு ஞானம் சஞ்சிகையில் (ஆகஸ்ட் - 2008, ஞானம் - 99) எழுதிய உருவந்தில் தடம் மாறிய 'ஈ' என்னும் கட்டுரையில் காணலாம்)

Grantha	Tamil	Sinhala	Malayalam	Telugu	Kannada
ஈ	இ	ඇ	ഈ	ఇ	ಇ
எஃகு	ஏ	උ	എ	ఎ	ಎ


ஞானம் பாலச்சந்திரன், 2008
உருவந்தில் தடம் மாறிய 'ஈ', ஞானம் – 2008 [பக். 21]

மலையாளத்தில் 1940களில் 'ஈ' ற்கு புதியதொரு வடிவம் முன்மொழிந்ததைப்போன்று தமிழ் வரிவடிவத்தில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளனவா? என்னும்போது எம்கு ஞாபகத்தில் வருபவர் வீரமாழனிவர் ஆவார். பழைய வரிவடிவத்தில் ஏ, ஒ என்பவற்றிக்குப் பதிலாக எ, ஒ ற்கு மேலே மெய் எழுத்துக்களுக்குப் போன்று (ஏ, ஒ) புள்ளியிடப்பட்டன. இவற்றை வீரமாழனிவர் தற்காலத்தில் வழக்கத்திலுள்ள 'ஏ', 'ஒ' வடிவங்களாக மாற்றியமைத்தார்.

வீரமாழனிவரின் காலத்தை அண்மித்து வாழ்ந்த பிலிப் டி மெல்லேஹா அவர்களும் இத்தகைய வரிவடிவ சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்னும் விடயம் தமிழ் வரலாற்றில் தவறவிடப்பட்டுள்ள செய்தியாகும்.


உயிர் எழுத்து 'ஈ' :

தமிழ் வரிவடிவத்தில் 'இ' யும் 'ஈ' யும் ஒன்றையொன்று சாரவில்லை என்பதைக் கண்டுகொண்ட பிலிப் டி மெல்லேஹா அவர்கள் தற்பொழுது பயன்பாட்டிலுள்ள 'ஈ' ற்குப் பதிலாக முற்றிலும் புதியதொரு வடிவத்தை உருவாக்கி தமது முழுநூலிலும் பயன்படுத்தியுள்ளார்.



- புதிய ஏற்பாடு 1759
மகவுரை

‘இ’ ந்த சமியிட்டு ‘ஈ’ ஜ எழுத முற்பட்ட இந்த சீர்திருத்த முயற்சியானது பரந்தளவில் தமிழர்களால் உள்வாங்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். குறிப்பாக தமிழகத்தில் இந்த முயற்சியானது அறிந்திருக்கப்படவில்லை அல்லது உள்வாங்கப்படவில்லை என்று கூறலாம். ஆனால் G.U. Pope அவர்கள் தமது நூலிலே இந்த வடிவத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஈழத்திலே ‘இ’யை சமித்து எழுதும் முறையானது பரவலாக 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரை இருந்துள்ளதற்கான ஆதாரங்களைக் காணமுடிகின்றது.



ஞானம் பாலச்சந்திரன், 2008
உருவத்தில் தடம் மாறிய ‘ஈ’, ஞானம் – 2008 [பக். 21]

1728ஆம் ஆண்டு வீரமாழுனிவரின் கொடுந்தமிழ் என்னும் நூலிலே ‘ஈ’ உயிர் எழுத்தானது தற்கால வழக்கத்திலுள்ள ‘ஈ’ என்றே அச்சிடப்பட்டுள்ளதால் வீரமாழுனிவர் இந்தச் சீர்திருத்த முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

vocalis, vocant etiam ஒசலூசலூசுத்து, id est,
littera mortua. Ex duodecim vocalibus quinque breves
sunt, et குசலூசலூசுத்து dicuntur: அ, ஏ, ஓ,
இ, உ, எ, ஒ, ஒ. Quinque sunt longae et ஒஞ்சலூ
சுத்து nominantur: ஆ, அ, ஒ, இ, உ. Aliæ duæ, quas inter longas Tamulenses
numerant, reverâ diphthongi sunt; scilicet ஐ, ஆ, et
ஒஞ்சலூ, எ. Has autem duodecim vocales tamulico
ordine referam: ஆ, அ, ஓ, ஒ, இ, உ, எ, ஒ, ஏ, ஒஞ்சலூ.

– கொடுந்தமிழ், 1728, வீரமாழுனிவர்
 கிளத்தின் மொழியில் அச்சேறிய நூல், (பக். 6)

வீடயீ பரிபுக்குந்து :

கீழ்வரும் குறியீடானது தமிழில் வழக்கில் இருந்துள்ளமையை தற்காலத்தில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பழைய ஒலைச்சுவடிகளில் பாடல்களைப் பிரித்துக் காட்டுவதற்காக அல்லது செய்திகளைப் பிரித்துக்காட்டுவதற்காக மின்னையார் சுழி போன்ற குறியிடு பயன்பட்டுள்ளதை ஒலைச்சுவடிகளுடன் பரிச்சயமுள்ளோர் அறிவர்.



1759ஆக் காலத்தின் புதிய ஏற்பாட்டு பதிப்பில்
 மூலமாக இருந்து பெறப்பட்டுள்ள குறியீடு

எழுத்தில் 19^ஒ நூற்றாண்டின் நுப்பகுதியில் எழுதப்பெற்ற ஒலைச்சவயி

1714ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சேறிய புதிய ஏற்பாட்டில் சீகன்பால்க் அவர்கள் இந்தக் குறியீட்டை பிள்ளையார் சுழியாகவே அச்சிட்டுள்ளார்.

அஈப்பீடிப்பாடு தேவையில் பேனந் தாங்கள் குத்துவது
தக்கவிட்டு செல்லும் முதலாடு அந்தகாரப்படி

- 1714-ஆம் ஆண்டு அச்சேறிய வைபிளிலிருந்து பகுதிகள், [பக். 1]

1714ஆம் ஆண்டு விடயப் பிரிப்புக் குறியாக பிள்ளையார் சுழியைப் பயன்படுத்தியமை சர்ச்சைசையை உண்டுபண்ணியிருக்க வேண்டும். 1726ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் வெளிவந்த பழைய ஏற்பாடு பதிப்பில் பிள்ளையார் சுழிக்குப் பதிலாக சிலுவைக் குறியைப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். பைபிள் பதிப்புகளில் பிள்ளையார் சுழியைப் பயன்படுத்துவது ஒவ்வாது என்றும் அதற்கு ஒப்பான குறியாக சிலுவைக் குறியை பயன்படுத்தலாம் என்ற எண்ணத்துடன் ஜேரோப்பியர் இயங்கியுள்ளனர். ஆனால், ஒலைச்சுவடிகளில் பிள்ளையார் சுழிபோன்ற குறியானது தெளிவுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதே அன்றி பிரணவம் என்னும் பொருளில் உபயோகிக்கப்பட்டிருக்கவில்லை.

କୁଳାଳେ ମହାତ୍ମା ଗାନ୍ଧୀଙ୍କର ପଦମୂଳରେ ଏହା ଅନୁଷ୍ଠାନିକ ରୂପରେ ଉପରେ ଲାଗିଥାଏଇଛି।

- 1726-ல் ஆண்டு அச்சேநிய வைபிலிலிருந்து சில பகுதிகள்
[பக். 422]

1737ஆம் ஆண்டு ஈழத்திலே பயன்பாட்டில் வந்த முதலாவது அச்சு இயந்திரக் காலகட்டத்தில் பல நூல்கள் அச்சுவாகனம் ஏறியுள்ளன. இவ் அச்சுப்பதிப்பிலே இக்காலகட்டத்திற்கு முன்னர் அச்சேறிய நூல்களில் இல்லாத பல தனித்தன்மைகளும் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த விடயப் பிரிப்புக் குறியாகும். புதியதாக ஒரு குறியை உருவாக்கி அச்சில் பயன்படுத்தியுள்ளனர். இது பிள்ளையார் சுழிபோன்று இல்லாமல் அதனை ஒத்த வடிவமாக நட்புமாக உருவாக்கியுள்ளனர்.

- ପୁଣିଯ ଏତ୍ତପାତ୍ର 1759

[ပକ୍ଷ. 1]

1759-ஆம் வெளிவந்த பைபிளில் இந்தக் குறி மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிலிப் டி மெல்லோ அவர்கள்தான் இந்தக் குறிக்கு முற்றுமுழுதான காரணம் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லாதபோதும், மெல்லோவின் காலகட்டத்தில் ஈழத்தில் இக்குறி அச்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது. இந்த அடிப்படையில் மெல்லோவும் பங்களித்திருப்பார் என்று கருதலாம்.

பிலிப் டி மெல்லோ அவர்கள் பயன்படுத்திய ‘இ’யை கழித்தல் மற்றும் விடயப் பிரிப்புக்குறி ஆகிய வரிவடிவ சீர்திருத்தங்கள் இன்று வழக்கில் இல்லை என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் தமிழ் வரலாற்றில் மெல்லோ அவர்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது பதியப்படவேண்டிய ஒன்றாகும்.

Q Q Q

10

தமிழ் எழுத்துரையன் (FONT)

வடிவம்

திமியின் முதலாவது அச்சுப் புத்தகமான தமிழரான் வணக்கம் 1578ஆம் ஆண்டு கோவாவில் (Goa) அச்சாகியது ஆய்வாளர் கருக்குத் தெரிந்த விடயம். 16ஆம் நூற்றாண்டில் அச்சேறிய இந்நாலின் அச்சாக்கத் தேவைகருதி தமிழ் எழுத்துக்கள் கோவாவில் முதன்முதலாவதாக உருவாக்கப்பட்டன.

- ८८ -

ஓயா சூடையந்தாம்பைலோராந்து ராதாதுதமான
ஓயா சூடையவிராத்தியமைடாயூரமாந்திஸா
பட்டுவாஸாதந்திலாஸாவாகனாசேயயுமடப
போகீஸ்துமிமை துமளைலாருஞ்சேயயைஸ
ரா உனானாபேஷாதனாபபமெநுக்குஞ்சுநி, ஜா அ
தூடயே: புராதபிடித்துத, டயா தூட்டாநுக்குநாப
தனாபோய்க்குமாபபோகீலாந்துமெநுக்கன
பாபகுதாநாக்கோபபோய் அவேநுக்கோதநேட
ஷ்டுத்துக்குத்து, தூட்டாத்தொடா—ாதேயேஷு,
ஞுக்கு—போலைநாநுக்குயாா
மஸ்வில்கு— சூமேஸா -

தமிழரான் வணக்கம், 1578, [பக். 6]
கோவாவில் அச்சேறிய எழுத்துக்கள் – 16ஆம் நூற்.

ஆனால் 17ஆம் நூற்றாண்டிலேதான் ஜோரோப்பா தேசத்தில் தமிழ் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு அத்தேசத்தில் தமிழ் அச்சேறியுள்ளது. ஜோரோப்பாவில் தமிழ் அச்சு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் ஈழத்தில் பணிபுரிந்த பிலிப்பஸ் பல்தியஸ் (Philippus Baldaeus) என்பவராவார். இத்தகவல் பற்றிய விபரத்தை கல்லடி வெலுப்பின்னை அவர்கள் தமது யாழ்ப்பாண வைபவ கெளமுதி நூலிலே குறித்துள்ளார்.

ஒல்லர்த்தர் யாழ்ப்பாணத்தை அகட்டத்துடனேயே தமது “உண்மையான, சீர்திருத்த” மரக்கந்தைப் பரப்பத்தேடினர். அவர்களோடு ஆகியீலவாத குத்தானவர் பிலிப்பு பல்தேயன் பாதிரியர். இவர் அதிக கல்வித்

திறனும் தேவைத்தியும் உள்ளவர். இவர் மூலமாகவே முதன் முதல் தமிழ் அட்சாங்கள் ஜோரோப்பாவிலே அச்சிடப்பட்டன. இவர் இயற்றிய “கெர்நமண்டலும் இலக்கையும்” எனும் பெரிய சரித்திர நூல் அக்காலத்துச் சம்பவங்கள் பலவற்றிற்கு ஓர் பிரமாணமாயுள்ளது.

- க. வெலுப்பின்னை, 1918,
யாழ்ப்பாண வைபவ கெளமுதி, [மக். 151]



கல்லடி வெலுப்பின்னை
(1860 - 1944)

Dese verhoeden de Vocalen ofte klinckers				De medeklinckers vereenicht met de klinckers maken een syllabe.			
ଶ୍ରୀ	âna	een korte à	ଏ	କା	cana	ca / ka kort ca,ka	
ଶ୍ରୀ	âvna	een lange à	ା	କା	carâna	cá,ka, langh cá,ka	
ଶ୍ରୀ	îna	een korte i	ି	କି	quina	qui,kort qui	
ଶ୍ରୀ	jâna	een lange í	ି	କି	quijâna	qui langh qui	
ଶ୍ରୀ	ûna	een korte u	ୁ	କୁ	cuna	cu,kort cu	
ଶ୍ରୀ	ûvana	een lange ú	ୁ	କୁ	curâna	cu langh cu	
ଶ୍ରୀ	êna	een korte e	େ	କେ	quena	ke,kort que	
ଶ୍ରୀ	eana	een lange é	େ	କେ	queâna	ke,langh qué,ki	
ଶ୍ରୀ	âyana	ay diphtongus	ାୟ	କୈ	cayana	cay,diphthongus cay	
ଶ୍ରୀ	ôna	een korte o	୦	କୋ	côna	co,kort co	
ଶ୍ରୀ	ôvana	een lange ô	୦	କୋ	côvana	co,langh co	
ଶ୍ରୀ	aurâna	au diphthongus	ାୟୁ				

Book - A true and exact description of the most celebrated East-India
coasts of Malabar and Coromandel; as also of the island of Ceylon

ମିଲିପଣ ମଳତ୍ୟାଳୀ, 1672, [ମ. 191]

ଜ୍ଞାନପାଠିକାରୀଙ୍କ ଅକ୍ଷଚେରିୟ ତମିଥ୍ ଐମୁତତୁକକଳୀ - 17^{୩୫} ନ୍ରାତ୍.

இதனைத் தொடர்ந்து 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தரங்கம்பாடியில் கீகன்பால்க் அவர்களின் காலத்தில் அக்சேரிய பைபிலின் எழுத்துக்களும் அதனைத் தொடர்ந்து வீரமாழனிவர் காலத்தில் அக்சேரிய தமிழ் எழுத்துக்களும் எமது கவனத்திற்கு வருகின்றன.


ஒந்தபட்டலோகத்தே மனுஷனுயப்படி மநத்தி சேஷ்டங்க ஊடுமுபோதிசீசுகானாட்டபதேசுக்கு ஊடுமுபோதிசேயதாக புந்தக ஊடுமும நூஷ்டருக்கு வேண்டிப்பாடுபட்டு எல்லா ஊடுமுபோதே நீதிருந்துபாலோகத்தே மேங்குமுபோய்க்கு நீதிமயாக எதினாத்தையுமாசு சுருட்டப்பீசுஷாக்களாகி சுப்போய்த்த லமாக்களோகத்தே சுசுவியிசேஷ்டங்க ஊசுசுக்கலசுசேனாத்தக ஸ்ரூக்குமுபோய்குப்பட்டிக்கோத்தக சுசுவியிசேஷ்டங்க ஊசுசுக்கலசுசேனாத்தக ஸ்ரூக்குமுபோய்குப்பட்டிக்கோத்தக மட்டண்ணி ஊத்துநு யுமுக்குப்பட்டுத்துக் குமட்டுந

- புதிய ஏற்பாடு 1714^{୩୫} ஆண்டு செம்பெம்பர் 25^{୩୫} திகதி வெளியிடப்பட்டுள்ளது.
கீகன்பால்க் பதிப்பு, [அட்டைப் பக்கம்]
தரங்கம்பாடியில் அக்சேரிய தமிழ் எழுத்துக்கள் - 18^{୩୫} ந୍ରାத୍. அரம்பங்குதி

தற்கால தமிழ் எழுத்துருவன் தொடக்கம் :


தமிழ் எழுத்துக்களின் வடிவங்களைப் பொறுத்தமட்டில் நியமங்கள் வரையறுக்கப்பட்டதற்கான சான்றுகள் தமிழ் வரலாற்றில் காணமுடியாதுள்ளது.

உதாரணத்துக்கு கீழ்வரும் 6 தமிழ் எழுத்துக்களை நோக்கினால் அவற்றுக்கான மேல் விசிறிகள் / கொம்புகள் ‘மி’, ‘கி’ எழுத்துக்களில் உள்ளதைப்போன்று முறை - 1இலே அமைந்துள்ளன. அதேதருணம் முறை - 2 இல் சற்று பெரிய விசிறிகள் எழுத்துக்களின் இடதுபற இடுப்புப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளதைக் காணலாம்.



இந்திலையில் முறை - 1 நியமமானதா? அல்லது முறை - 2 நியமமானதா? என்பதை ஆதாரம்கொண்டு கூறமுடியாதுள்ளது. இருப்பினும் கணினி எழுத்துருக்கள் 1990களில் வருவதற்கு முன்னர் வரை முறை - 2 ஜப்போன்றே கி, கி, சி, தி, தீ ஆகிய எழுத்துக்களின் விசிறிகள் கடந்த 200 ஆண்டுகளாக அமையப்பெற்றிருந்தன என்பது கவனிக்கத்தக்கது.

அதேபோன்று தமிழ் எழுத்துக்களில் காணப்படும் சற்று சரிந்த தன்மையானது (Italic) கணினி எழுத்துருக்கள் வரும்வரை கடந்த 200 ஆண்டுகளாக காணப்பட்டுள்ளன.



இவ்வாறாக எழுத்துக்களின் விசிறிகளில் காணப்படும் வித்தியாசங்கள், சரிந்த தன்மை என்பன நியமங்களாகப் பதியப்படாத நிலையிலும் இவை காலங்காலமாக 200ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வந்துள்ளன என்பது நோக்கத்தக்கது.

1940 - 1950களில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தட்டச்சுப்பொறிகளில் ‘கி’ க்குரிய விசிறிக்கு தனித் தட்டச்ச விசையும், ‘மி’ க்குரிய விசிறிக்கு தனித் தட்டச்ச விசையும் உருவாக்கியுள்ளமையை நாம் இலகுவில் புறக்கணித்துவிடமுடியாது.



- பழைய தமிழ் தட்டச்சுப்பொறி
இந்வேறு விசிறிகள்

சமூத்தின் ஆளுனராக இமோவ் (Van Imhoff) அவர்கள் பணிபுரிந்த போதுதான் ஈழத்தின் முதலாவது அச்சு இயந்திரமானது 1737ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

கொழும்பில் இயங்கிய இந்த அச்சகத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருக்களில் 1578ஆம் ஆண்டு தொடக்கம் காணப்பட்ட எழுத்துருக்களில் இல்லாத பல கூறுகளும், நியமங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. 1759ஆம் ஆண்டு கொழும்பில் அச்சேறிய புதிய ஏற்பாடு பிரதியானது இத்தகைய எழுத்துருகொண்ட தமிழ் எழுத்துக்களினாலேயே அச்சேறியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

சரிந்த எழுத்துரு

விசுவாச முள்ளாட்டு வியான
ஷதநக்ஞடையந்தியினபெரி
வகங்கிரவாக ஞகருசுசுதுவெலி
கொஷககிருஷ்ணயென துமது
ப்பாத்திரமாக்கிக்கொள்ளுகிற
மபடிப்பித்த தும. எனிஃகிதுபிள
தட்டிலெவாவிடுமபடிகருக்கருபி
நிததிய்சிலியதந. தபபெருறு
சுச் செய்யவெண்டியதெதெ
க்கீவ னுக்குப்பிரத்தியுத்தானு
போக்கைக்குக்காளமும்படி. த
தும. உயச: நூயிகுரியவான்கள்
அக்ரதெப்படி. தர்தாயிருக்கு

கிருவேறு விசிநிகள்

கி து

‘க’க்கு
கிறதியில் கூழி
இல்லை

யி சு ரி

புதிய ஏற்பாடு, கொழும்பில் அச்சேறியது, 1759,
(பக. 415)

தற்கால கணினியில் வடிவமைக்கும் எழுத்துருக்களில் ‘கு’ எழுத்துக்கு சூழிபுடன்கூடிய அமைப்பு சில இடங்களில் தரப்பட்டுள்ளதைக் காணலாம். ஆனால் 18ஆம் நூற்றாண்டில் கொழும்பில் இயங்கிய அச்சகத்தில் கையாளப்பட்ட எழுத்துருக்களில் இவை நுட்பமாகக் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமை வியப்பைத் தரும் விடயமாகும்.

கு, ரி, ரி சில கணினி எழுத்துருக்கள்.

1990 வரை தமிழ் அச்சுக்களில் காணப்பட்ட தமிழ் எழுத்துருக்களுக்கு 1737ஆம் ஆண்டு கொழும்பில் உருவாக்கப்பட்ட எழுத்துரு வடிவம் ஆணிவேராக அமைந்துள்ளது என்பது இதனால் தெரியவருகின்றது.

இது தனித்து ஆராயப்படவேண்டிய துறையாகும்.

பல எழுத்துருக்கள் :

தற்காலத்தில் கணினி வருகையின் பின்னர் பல வடிவ எழுத்துருக்களை அச்சில் பயன்படுத்துவது இலகுவானதோரு விடயமாகும். ஆரம்ப காலங்களில் நுகர்வோர் விடயங்களைத் தெளிவுடன் உள்வாங்கிக்கொள்ளல்வேண்டும் என்பதற்காக பல எழுத்துருக்களைப் பயன்படுத்தி அச்சேற்றிய சந்தர்ப்பங்களும் உண்டு. ஆறுமுக நாவலர் பல்வேறு எழுத்துருக்கள் பயன்படுத்தியமை பற்றி கீழ்வருமாறு குறிப்பிடுவோரும் உள்ளர்.

போன்று இருக்கும் நாவலருடைய திருக்குறளில்
குறள் தனியான அச்சிலும் அதற்கான பொழிப்
புரை வேறுவிதமான அச்சிலும் விசேடவரை
என்பது மேற்குறிப்பிட்டு இரண்டுக்கும் மாறான
வடிவிலும் அச்சிடப் பெற்றிருக்கும் நிறுத்தற்
குறிகள் போன்ற நவீனக் குறியீட்டு முறைகள்
பின்பற்றப்பட்டிருக்கும். 1852இல் வெளிவந்த
தேம்பாவணியிலோ, 1860இல் வெளிவந்த
சதுரகராதியிலோ இந்த முறைகள் எதனையும்
நாம் காண முடியாது.

- பொ. வேல்சாமி, ஒருமுக நாவலர்,
தமிழ் பதிப்புலகம் [1800–2009], 2009ஆம் ஆண்டுப் பதிப்பு
(பக். 1)

ஆனால், 1759-இம் ஆண்டு அச்சேறிய புதிய ஏற்பாட்டினை நோக்கும்போது நுகர்வோரின் தெளிவு கருதி பலவேறு எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

அப்பொலத்தலையூபவு விலை
ரூமையாருக்கெழுதின
கம் சுற்று தள்ளி நிருபம். தலையங்கத்துங்
பட்டினாள்ளது

இலக்கம் சற்று தள்ளி அச்சிடப்பட்டுள்ளது

१६८

தலையங்கத்துக்கான

எழுத்துரு

துக்கான ஸாம்பார்

ஈடு வகிக்காமல்

மீரா : அதற்காக அவர்கள் தாழ்த்தி மிக குறை செய்து வேடுப்பது கூட அதோடு கூட சுப்பட்டாக விடுவது மும்முகம் ; அதோடு கூட அவர்கள் தாழ்த்தி விடுவது மனது நுணர்வைகளில் அதிகமாக நிர்ணயித்து விடுவது மனது நுணர்வைகளில் அதிகமாக நிர்ணயித்து விடுவது மனது நுணர்வைகளில் அதிகமாக நிர்ணயித்து விடுவது

1759 ஆம் ஆண்டு கொழும்பில் அச்சேநிய
புதிய ஏற்பாட்டில் ஓரு பகுதி

இங்கு எமக்குக் கிடைக்கப்பெறும் ஆதாரங்களின் அடிப்படையில் கொழும்பில் 1737ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற அச்சகமும் அவ் அச்சகத்தில் 1759ஆம் ஆண்டு பதிக்கப்பெற்ற டி மெல்லோ மொழிபெயர்த்த புதிய ஏற்பாடும் தமிழ் எழுத்துருக்களின் வடிவங்களில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளன என்பது தெளிவாகின்றது.

Typography என்னும் இத்துறையானது முறையாக தமிழில் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது கவனத்திற்குரியது.



ஒழுக்குத் தமிழ் அறிஞர் மிலிப் டி மெல்லிங்கா பாதிரியாரி னால் மொழிபெயர்க்கப்பட்டு 1759ஆம் ஆண்டு கொழும்பில் அச்சிடப்பட்ட பைபிளின் புதிய ஏற்பாடு ஆனது இந்நாலின் மையப் புள்ளியாக அமைகின்றது. இப்பதிப்பினை மையமாகக்கொண்டு அதற்கு முன்னரும் பின்னரும் எவ்வாறான மாற்றங்கள் தமிழ் உரை வடிவத்திலும், சொல்லவடிவத்திலும், வரிவடிவத்திலும் ஏற்பட்டுள்ளன என்பதைக் காணவிழையும் ஆரம்ப முயற்சியாக இந்நால் அமைகிறது.

இந்நாலின் வாயிலாகக் கீழ்க்கண்ட முடிவுகள் முன்வைக்கப் படுகின்றன.

முதல்நிலை முடிவுகள் :

- தமிழ் அச்சுத்துறையானது தமிழ் வர்வடிவத்திலும், சால்வடிவத்திலும், உரைவடிவத்திலும் எத்தகைய அகந்தலை மற்றும் புறந்தலைத் தாக்கங்களைச் செலுத்தியுள்ளது என்றாலும் ஆய்வானது மேற்கொள்ளப்படல்வேண்டும்.
- தமிழ் அச்சுத்துறையானது தமிழ்ஸ் ஏற்படுத்திய விளைவுகள்ரூடாகத் தமிழ் வரலாற்றை இன்னமும் அணுகவல்லை என்பது புலனாக்குது.
- மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் உறைநால்களானவை ஈழத்து உரை நடை வரலாற்றிலை உரிய கவனத்தையும் முக்கூத்துவத்தையும் பெறவீல்லை என்பதைக் காணமுடிந்து. இதுவரை காலமும் தமிழ்ஸ் மரபுசார்ந்த உரை மரப்ஸ் வகுபாகம் அடைபாளப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டுள்ளது.

- மெல்லஹாவர்கு முன்னர் ஈழத்திலே பல்லிபஸ் யல்தெயில், அதர்யான் டி மே, அதொல்புல் க்ராமம் ஆக்ஷயார் கையின் மொழிபெயர்ப்புகளில் சடுப்புள்ளனர் என்பது 1759^ஆ ஆண்டு வெள்வந்த கையின் முகவரையின் வாய்லாகத் தெரியவருக்கிறது. இதன்படி சீகன்பால்க் அவர்களுக்கு (1714) முன்னர் ஈழத்தில் கையினை மொழிபெயர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் புலனாகிறது.
- 1759^ஆ ஆண்டு பல்பி டி மெல்லஹா அவர்கள் மொழிபெயர்த்த கையின் புதிய ஏற்பாடு இன்னுத் தமிழ் வரலாற்றில் உரிய இடத்தினைப் பறங்கிலை என்கின்த காணமுடியுமின்றது. அத்துடன் இம்மொழிபெயர்ப்பில் காணப் படுத்திற் நின்ட முகவரையானது இக்காலகட்டம்வரை (2016) வாசப்பித்து உட்படுத்தப்படவில்லை.
- முதன்முறையாக முழுமையான புதிய ஏற்பாட்டினை வெளியிட்ட சுந்தரப்பமாக மெல்லஹாவன் முயற்சி அமைக்கிறது.
- தமிழ்ல் நடைபெற்ற முதலாவது முறையான உறைநடை மொழிபெயர்ப்பு என்னும் அங்கிகாரத்தையும் மெல்லஹாவன் மொழிபெயர்ப்பு பறுத்திறது.
- தமிழ் உரை நடையின் தந்தையான வீரமாழுஷ்வருக்கும் (இருந்த ஆண்டு 1742) வசனாலை கைவந்த வல்லாளரான ஆறுமுக நாவலங்கும் (இருந்த ஆண்டு 1878) இடையிலே பல்பி டி மெல்லஹா அவர்களை (இருந்த ஆண்டு 1790) தமிழ் உரைநடை வரலாறு எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்னும் முடிவானது இந்நால்லே முன்கைக்கப்பட்டுள்ளது.
- சுந்தரகாரம் பரித்து அச்சப்பத்திற்கும் முயற்சிகள் 1847^ஆ ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது ஆதாரங்களின் வாய்லாக இந்நாலை முன்கைக்கப்பட்டுள்ளது. இதன்படி மெல்லஹா அவர்களாக தொடக்கவைக்கப்பட்ட (1759) சுந்தரகாரம் பரித்து அச்சப்பத்திற்கும் முயற்சியானது வீல்லியம் நெங்கள்ளால் ஆற்றுப்படுத்தப்பட்டு (1847) ஆறுமுகநாவலால் முறையாகக் கையாளப்பட்டுள்ளது என்னும் முடிவுக்கு வரலாம்.
- 19^ஆ நூற்றாண்டுக்கு முன்னரே வசன இலக்கிய முயற்சிகள் தொடக்கவிட்டன என்பது இந்நால்லே காட்டப்பட்ட ஆதாரங்களின் வாய்லாகத் தெரியவருக்கிறன. மெல்லஹாவன் வசன இலக்கிய முயற்சியானது 19^ஆ நூற்றாண்டின் வசன இலக்கிய முயற்சிக்கு எத்தகைய பங்கு வகுக்கிறதோ என்பதைத் துண்டிவேண்டிய தேவை தன்யாக ஆராயப்படவேண்டிய விதமாகும்.

- வகரமுறைத்தன் வகுத்துக்கொண்டு மஸ்லஹா அவர்கள் கையில் தமிழ் மைய் எழுத்துக்கலூக்குப் புள்ளியட்டு அச்சப்பதிப்பத்திற்குமியதைக் காணமுடிந்து. தெள்வுக்குந் தமிழ்மாழி அல்லாத சொற்களுக்கும், மயக்கம் தரவல்ல (அ) மைய் எழுத்துக்கலூக்கும் புள்ளியட்டப்பட்டுள்ளன.
- 19^ஆ நூற்றாண்டுக்கு முன்னால் குறியீடுகள் தமிழ் அச்சல் பயன்படுத்தப்பட்டுள்ளதைக்கான ஆதாரங்கள் இந்நால்ல் தரப்பட்டுள்ளன. ஒர்க்க மேற்கொள் தவிங்க (‘’) முற அனைத்துத் தமிழ்க்குறுக்களும், குறியீடுகளும் 1759^ஆ ஆண்டு மஸ்லஹாவினால் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- பல்பி டி மஸ்லஹா அவர்கள் தமிழ் வாவடிவத்தில் சீர்த்துத்தங்கள் சல மெர்க்காண்டுள்ளார். ‘எ’ உயர் எழுத்தற்காக ‘இ’யைச் சமூத்தல் மற்றும் விடயப் பரியுக்குரு ஆகிய வாவடிவ சீர்த்துத்தங்கள் இன்று வழக்கத்தில் இல்லையாமலும் தமிழ் வரலாற்றில் மஸ்லஹா அவர்கள் இத்தகைய முயற்சிகள் ஸடுப்படுள்ளார் என்பது பற்யியடவேண்டிய ஒன்றாகும்.
- முத்தில் 1737^ஆ ஆண்டு தொடங்கப்பட்டு அச்சகத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருக்களானவை தொடர்ந்து வந்த 250 ஆண்டுகால தமிழ் எழுத்துருக்கள் நியமங்களைத் தீர்மானித்துள்ளன.
- மஸ்லஹா மொழியெர்த்த புதிய ஏற்பாடில் விடயத் தெள்வுக்காக பல எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிந்து.
- மஸ்லஹாவின் புதிய ஏற்பாடில் முத்துக்குருப் பதின்துவருடான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிந்து.

துணைஞர்களை முடிவுகள் :

- 19^ஆ நூற்றாண்டுக்கு முன்னால் தமிழ்ல் மரசங்கம் செய்யும் வழக்கம் இருந்துள்ளதை தெரியவந்திருது. மஸ்லஹா அவர்கள் 18^ஆ நூற்றாண்டில் வாழுந்த சுற்றுத் தமிழ்க் க்ரல்ஸ்தவப் மரசங்கமாக இருந்துள்ளார்.
- பல்பி டி மஸ்லஹா அவர்களின் வாழ்க்கை வரலாறு முழுமையாக எழுதப்படல் வேண்டும்.
- மஸ்லஹா மொழியெர்த்த கையிலுள்ளதை ஒரு சொல் அடைவைத் தயார்க்கும்பட்டிது அது 18^ஆ நூற்றாண்டுக்குருப் தமிழ் வரலாற்றிலும் இலக்கப் பதின்துவருடான சல புதிய அம்சங்களைக் கண்டுகொள்ள வழவுக்கும் என்று கூறலாம்.



‘ஈழூர் தமிழர்’ நூல்கள்...



யாழ்ப்பாண மன்னர் நறுவிய நூல்கள்


யாழ்ப்பாணப் பார்ப்பரியத்தில் காணப்பெறும் இத்தகைய விடயங்களை அறிஞர்களினதும் மற்றொரினதும் கண்ணோட்டத்திற்கு எடுத்துவருவது நல்ல முயற்சியாகும். மூல ஆதாரங்கள் தேடியெடுக்கப்பட்டு தூல்லியமாகவும் தெளிவாகவும் நூலில் அளிக்கப்பட்டுள்ளது.

- பேராச்சியர் ஆ. வெலுப்பிள்ளை

காச்சிசெட்டியன் அகராதி முயற்சிகள்

நானம் பாலச்சந்திரனின் இவ்வெளியீடு காச்சிசெட்டியின் அகராதி முயற்சிகளையும் அத்துறையில் அவர் முன்னோடித் தமிழராய்த் திகழ்ந்தவாற்றையும் குவிமையப்படுத்துவதாய் இருந்தாலும், அவரது பல்துறைப் பங்களிப்புக்களின்பாலும் வாசகர் கவனத்தைத் திகசமுகப்படுத்துவதாப் பிரமன்தாலும் அமைந்துள்ளெம் குறிப்பிடத்தக்கது.

- பேராச்சியர் ச. தல்லைநாதன்



கிரகசார எண்ணல் (க.பி.1506)

கி.பி. 1506இம் ஆண்டு வெளியாகிய ‘கிரகசார எண்ணல்’ என்னும் வானசாஸ்திர நூல் இப்போதுதான் முதன்முறையாக எமது பார்வைக்குக் கிடைக்கின்றது.


- பேராச்சியர் எஸ். சுவாமிக்கராஜா



தால விலாசம்

ஈழத்தில் 18ஆம் நூற்றாண்டில் தோன்றிய தாலவிலாசம் என்னும் நூல் பற்றியதாக நானம் பாலச்சந்திரனின் இந்நூல் விளங்குகிறது. பலரால் அறியப்படாதிருந்த தால விலாசம் பற்றிய முழுத் தகவல்களையும் சேகரித்தது மாந்திரம் அன்றி, அவற்கற அக்குவேறு ஆணிவேறாக ஆய்வுசெய்து, அந்தநூல் பற்றிய பூரணமான பதிவிளை ஆசிரியர் தந்துள்ளார்

- பேராச்சியர் துரை. மனோகரன்



இந்நாலிலே ஞா. பாலச்சந்திரன்
“தமிழ் அச்சுத்துறையினூடாகத்
தமிழ் வரலாற்றை”
அணுக முற்பட்டுள்ளார்.
இது தொடர்பாகப்
பெருந்தொகையான ஆவணாங்களைப்
பார்வையிட்டதுடன் அவற்றிலிருந்து
பயனும் சுவையுமடைய
பல தகவல்களை நமக்குத் தருகிறார்.
வழக்கமாக
ஸ்ரீலூர் ஆறுமுகநாவலரே
'தமிழ் உரைநடையில் சந்தி
பிரித்தெமதுதல்', 'தரிப்புக் குரிகளைப்
பயன்படுத்தியமை'
ஆகிய இரண்டையும் தமிழ்
உரைநடைக்கு அறிமுகம் செய்துர்
என்று கூறுவது வழக்கம்.
ஆனால் ஞானம் பாலச்சந்திரன்,
பிலிப் டி மெல்லூரா இவற்றை
அறிமுகம் செய்தார் என்பதை
சான்றாகஞ்சன் கூறியுள்ளார்.
- பேராச்சியார் ஆ. சௌம்மக்தூஸ்

